

T. 68 L.



திருவள்ளுவர்
திருக்குறள்

மணக்குடவரூபர்.

அறத்துப்பால்.

வ. உ. சிதம்பரம்பிள்ளை,
பிரம்மூர், சென்னை.

K. R. Press, Madras, 1917.

பதிப்புரை

சிவேல்லாம்

“நன்றாக்குவினாக்கும்

ஏங்கநமிழ்நால்

களிற் சிறந்தது, “திருக்குறள்” என்று வழக்கும்
வள்ளுவர்

ஙால். “தருமர் மணக்குடவர் தாமத்தர் செக்ஸர், பரிமே
ஸழகர் பருதி-திருமலையர், மல்லர் கலிப்பேரூமாள்
காளிங்கர் வள்ளு வர்தாற், கெல்லை உரைவியழுதி
ஞோர்.” அப்பதின்மர் உரை களில் தற்காலம்
தமிழ்நாட்டில் பயின்று வழக்குவது
பரிமேஸழகரை ஒன்றே. அவ்வரையைச்
சிலவருடங் களுக்கு முன்னர் யான் பழக்கத்
தொடங்கினேன். அப்

‘பாழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும்
பார்க்க

வண்டு மென்னும் அவர் எனக்கு உண்டாயிற்று.
அது

தல், தமிழ் நால்கள் இருக்கும்
இடங்களில் அவற்றைத்
டவும் தெடுவிக்கவும் முயன்றேன்.

அம்முயற்சியின் பயனாக எவ்வளவுக்கீட்டுத்தலை மணக்குடவ ரூரைப்பிரதி ஒன்று. அது வள்ளுவது

த்துக்களைத் தெள்ளினா விளக்குவ தா கவும், இனிய

ந்தமிழ்நடையில் எழுதப்பெற்ற நாசவும் தோன்றிற்று.

, துபற்றி, யான் அதனை அச்சிட்டு வெளிப்படுத்தக் கூடு சீ. சென்னை அரசாட்சியாரது கையெழுத்துப் புத்தகா

லயிலுள்ள மணக்குடவ ரூரைப்பிரதியோடு ஒந்துப்பார்த்

தன். அரசாட்சிப் புத்தகசாலைப்பிரதியில் அதிகாரப் பயரும் முறையும் பரிமேலழகரையைப் பின்பற்றி

பதிப்பு ரை

யிருக்கின்றன. அன்றியும், அதில் சில குறள்களின் மூலமும் உரையும் சிதைந்தும் குறைந்து மிருக்கின்றன.

பின்னர், மஹாமஹோபாத்தியாயர் மகா ரா-ஷி. உ. வே. சாமிநாதையரவர்களிடத்துள்ள மணக்குடவ ரூரைப்பிரதியைத் தருவித்துப் பார்த்தேன். அது, மேற் கூறிய அரசாட்சிப் புத்தகசாலைப் பிரதியினின்று பிரதி செய்யப்பட்டதாகத் தெரிந்தது. ஆயினும், அதனையும் ஸ்ரீ. சகஜாரங்த சுவாமி யவர்களையும் துணையாகக் கொண்டு, எனது பிரதியில் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸ்ம்ஹாரம் என்னும் மூன்றையும் புரிந்து மணக்குடவரூரையை ஒரு வாறு பூரணமாக்கி அச்சிற்குக் கொடுத்தேன்.

அஃது அச்சாகிவருங்காலையில் சென்னைப் பச்சை பப்பன் கல்லூரி சுதேசபாஷா அத்தியக்காரர் ஸ்ரீமான் தி. செல்வகேசவராய் முதலியாரவர்களும், சென்னைக் கிரிஸ்டி யன் கல்லூரி சுதேசபாஷா அத்தியக்காரர் ஸ்ரீமான் த. கனக சுந்தரம் பிள்ளையவர்களும் அதனைப் பலமுறை பார்த்துப் பீர்படுத்தித் தந்தார்கள். அவர்களது

அவ்வுதவியாலும், தென்னுபிரிக்காவி ஹள்ள இந்திய
சகோதரர்களது பொரு ஞதவியாலும், அறத்துப்பால்
அச்சாகிமுடிந்து இப்புத்தக வழவைக
வெளிவருகின்றது.

மணக்குடவரும் பரிமேலழகரும் அதிகார
முறை

யிற் சிறிதும் குறட்பாக்களின் முறையிற் பெரிதும்
வேறு

பட்டிருப்பதோடு, பல குறள்களில் வெவ்வேறு
பாடங்கள்

கொண்டும், பலபல குறள்களுக்கு வெவ்வேறு
பொருள்

பதிப்பு ரை

கள் உரைத்து முள்ளனர். இவ்வேலையைகளைக் காண்பார் திருக்குறளின் பெருமையையும் அதன் மூலபாடங்களேவதுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிவதோடு, குறள்களுக்கு திருவரும் உரைத்துள்ள பொருள்களைச் சீர் தூக்கிப்பார்க்கவும் புதியபொருள்கள் உரைக்கவும் முயலு வர். அவர் அவ்வாறு செய்யவேண்டுமென்னும் விருப்பமே, யான் இவ்வரையை அச்சிடத் துணிந்ததற்கு முக்கிய காரணம்.

ஆண்பால்ரும் பெண்பாலாருமான வித்தியார்த் திகள் இந்துஸை எளிதில் கற்குமாறு இதன் மூலத்தையும் உரையையும் மனக்குடவர் கருத்திற்கு இயைந்தபடி சந்தி பிரித்துப் பதிப்பித்துள்ளேன். உரையில் யான் சேர்த்த எனது சொந்தச்சரக்கு களை [] இவ்வித இணப்பகரக் குறிக்களுக்குள் அமைத்துள்ளேன். இப் பதிப்புரையின் பின்னர் அறற்துப்பாலின் அநிகார அட்ட வளை யொன்று சேர்த்துள்ளேன். குறள்களின் முதற் குறிப்பகராதி முதலியன நாளின் முழுவில் சேர்க்கப்படும்.

இங்நூலில் யான் அச்சிடுதல் சம்பந்தமாக
மஹர மஹோபாத்தியாயர் மகா ஈ-ஈ-ஸ்ரீ. உ. வே.
சாமிஸாதையர் ரவர்களும், ஸ்ரீ. சகஜாங்கந் த சவா
மியவர்களும், ஸ்ரீமாண் தி. செல்வகேசவராய்
முதலியாரவர்களும், ஸ்ரீமாண் த. கணகசங்தரம்
பிள்ளைபவர்களும், தென் ஆபிரிக்கானி ஹன்ஸ
இங்கியசகோதரர்களும் எனக்குச் செய்த மேற்
குறித்த நன்றிகள் “காலத்தினுற்செய்த” வையும் “
எழு

பதிப்பு ரை

மை எழுபிறப்பும் ” உள்ளத்தக்கவையு மாகும்.

இந்தாஸின் ஒவ்வொரு பாலும் அச்சாகி முடிந்தவுடன் வெளிவருதல் நலமென்று எணக்கு இப்பொழுது தோன்றுவதனால், இன்றுவரை ரயில் அச்சாகி முடிந்திருக்கிற அறத்துப்பாலை இப்பொழுது வெளியிடுகின்றேன். போருட்பாலும் காமத்துப்பாலும் விரைவில் அச்சாகி வெளிவரும்.

இந்தாலே யான் அச்சிடத்தொடங்கிய பின்னர்க்காகிதத்தின் விலை மிக ஏறிவிட்டதால், இதற்கு முன் குறித்த விலை ரூபா இரண்டை ரூபா மூன்றுக ஏற்றி, அதனை அறத்துப்பாலுக்கு ரூபா 1-0-0 ம், பொருட்பாலுக்கு ரூபா 1-1-0 ம். காமத்துப்பாலுக்கு ரூபா 0-12-0 மாக விதானம் சுசப்புதுள்ளோன்.

திருவார் ஸ்ரீவா
திருக்குறையைக் கற்கும் ஒவ்வொருவரும், தத்தமக்குக் கிளை. க்கும் உரைகளைத் துணையாக வைத்துக்கொண்டு, குறள்களின் பொருள்களைத்

தாமே ஆராயவேண்டு மென்பது என் விருப்பம்.
பரிமேஸ்ட்டர்களையெடும் அதன் வழிவக்த
உரைகளையும் நவீர வேறு உரைகளை யாரேனும்
காண்பாராயின், அவ்விவரத்தை எனக்குத்
தெரிவிக்குமாறு அவர்களை வேண்டிக்கொள்
ஞகிறேன்.

பிரம்பூர், சென்னை.

பிங்கள ஞு வ. உ. சிதம்பரம்
பிள்ளை.

சித்திரை மீ 13 ல.

அறத்துப்பாலின் அதிகார

அதிகாரம்.

பாயிரம்

க கடவுள் வாழ்த்து

உ வான் சிறப்பு

ந நீத்தார் பேருணை

ஶ அறன் வலியுறுத்தல்

அட்டவீணை.

பக்கம்.

க

ஞ

அ

கு

இல்லற வியல்

- ஞ இல்வாழ்க்கை
- கு வாழ்க்கைத்துணைலம்
- எ மக்கட்பேறு

ஏ	அன்புடைமை
ஐ	விருந்தோம்பல்
ஒ	வாய்மையுடைமை
கக	சேய்ந்நன்றியறிதல்
கஉ	நடவுகிலைமை
கஞ்	போறையுடைமை
கஷ	ஒழுக்கமுடைமை
கஞ்	பிறனில் விழையாமை
கங்	வெகுளாமை
கண	இன்னுசேய்யாமை
கநி	கோல்லாமை

712

୭୮

ରୂପ

அறத்துப்பாலின் அதிகார ஆட்டவை

கக	புலான் மறத்தல்	சுரு
உடி	கள்ளாமை	காச்சு
உக	தீவினையச்சம்	எல்
உடு	ஒப்புரவறிதல்	எச்சு
உங	ஈகையுடைமை	எக்கு
உசு	புகழுடைமை	அஞ்

துறவறவியல்

உஞி	அருளுடைமை
உகூ	இனியவைகூறல்
உன	அடக்க முடை நைம
உஏ	தவழுடைமை
உகூ	கூடாவோழுக்கம்
நுடி	அழுக்காருமை
நக	வேஃகாமை
நஉ	புறங்கூறுமை
நநு	பயணில் சோல்லாமை
நங	நிலையாமை

ந ஞ துறவுடைமை
நகா மேய்யுணர்தல்
நள அவாவறுத்தல்

ஊ பூ யால்

நா ஏ ஊழ்

viii

ஏன
கீ
கூச
கூள
காக
காநு
காகை
ககங்
கக்கா
கங்
கங்க
கங்கள
கங்கங்

கந்தி

திருவள்ளுவர் திருக்குறள்.

மன்னக்ஞடவரை.

அறத்துப்பால்.

பாயிரம்.

[பாயிரமாவது, நூண்முகம்.]

முதலாவது.—கடவுள் வாழ்த்து.

[கடவுள் வாழ்த்தாவது, கடவுளே வாழ்த்தும் வாழ்த்து.]

அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதன் பொருள் :—எழுத்தெல்லாம் அகரம் முதல—
எழுத்துக் களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு
முதலாக உடையன ; (அவ்வள்ளுமே), உலகு ஆதிபகவன்
முதற்று—உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக
உடைத்து.

உலககாரணன் தூதிப்பகவ ஜென்றூர்.

கு.

கற்றதனு லாய பயனென்கொல், வாலறிவன்
நற்றூள் தொழுஅர் எனின் ?

க

பா யி ரம்

இ - ள் :—கற்றகனால் ஆய பயன் என் - (மேற்கூறிய எழுத்தி னாகிய சொற்களையெல்லாம்) கற்றதன னாகிய பயன் (வேறு)யாது, வால் அறிவன் நல் தாள் தொழர் னனின் - விளங்கின அறிவினை யுடையவன் திருவடியைத் தொழா ராயின் ? [கொல் - அசை.]

சொல்லினாலே போருள் அறியப்படு மாதலான், அதனைக் கற்கவே மெய்யனர்க்கு வீடு பெறலாகும். “கற்பக் கழிமட மங்கும்” என்றால் முளா.

மீவுடும் வளக்கம் கூறிய தெற்றுக் கென்றார்க்கு, கற்றதனால் பயன் இது வென்பதாகும், வேறு வேறு பயன் இல்லை யென்ப தாகும் கூறிற்று.
2.

மலர்மிசை யேகினுன் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார்.

இ - ள் :—மலர்மிசை ஏகினுன் மான் அடி சேர்ந்தார் - மலரின் மேல் கடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்த வரன்றே, நிலம்மிசை நீடு வாழ்வார் - நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். [சேர்ந்தவரன்றே - சேர்ந்தவரே. அன்று - அசை.]

நிலமீமன்று பொதுப்பட க் கூறியவதனான், இவ்வுலகின்கண் னும் மேலுலகின்யன்னும் என்றுகொள்ளப்படும்.

‘தொழுதாற் பயன் என்னை என்றார்க்குப்

போகம்துகர்தலும் வீடுபெறுதலும் என்றுகூறுவார்,
முற்படப் போகம் நுகர்வா ரென்றுகூறினேர்.
ந.

தனக்குவரமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க்
கல்லால், மனக்கவலை மாற்றல் அரிது.

இ - ள :—தனக்கு உவமை இல்லாதான் தாள்
சேர்ந்தார்க்கு அல்லால் - தனக்கு நி கரில்லாதானது
திருவழியைச் சேர்ந்தவர்க் கல்லது (ஷழிக்த பேர்களுக்கு),
மனக்கவலை மாற்றல் அரிது- மனத்து உண்டாம் கவலையை
மாற்றுதல் அரிது. [நிகர் - ஒப்பு.]

கடவுள் வர்ம் நது

வீடுபெறலாவது, அவலைக் கவுசிக் கையாற்றின் சிங்கப் புண் ணிய பாவ மென்னும் இரண்டினையும் சாராமல், சாதலும் பிறக்காது மில்லாததொரு தன்மையை யெப்துதல். [அவலம் - கிளோசம், கையருது - துண்பம்].

வீடு பெறுமென்பார் முற்படக் கவுசி கெட்டமென்றார், அத ஞால் எல்லாத் துண்பமும் வருமாதலின். ச.

அறவாழி யந்தனைன் தாள்சேர்க்கார்க் கல்லால்,
பிறவாழி நீங்தல் அரிது.

இ - ள :—அற ஆழி அந்தனை தாள் சேர்க்கார்க்கு அல்லால் - அறமாகிய கடலீல் யுடைய அந்தனைது திருவழியைச் சேர்க்க வர்க் கல்லது (லழிக்க பேர்களுக்கு), பிற ஆழி நீங்தல் அரிது - பிற ஆழியை நீங்தல் ஆகாது. [பிற ஆழி - காமமும் பொருளும்.]

அவலம் சிங்கப்பெறுதல் அரிது என்றவாறு.

இது, காமமும் பொருளும் பற்றிவரும் அவலம் கெட்ட மென் ரது.

கு.

வேண்டுதல் வேண்டாமை மில்லான் அடிசேர்க்கார்.
யாண்டும் இடும்பைய யிலர்.

இ - ள :—வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடி - இங்பமும் வெகுளியும் இல்லாதனது திருவழியை, சேர்க்கார்

- சேர்ந் வர், யாண்டும் இடும்பை இலர் - எவ்விடத்தும் துன்பம் இல்லாதவர்.

காமரும் கோபமும் ஆகா என்றற்கு “ வேண்டுதல் வேண் டாமை யிங்லான் ” என்று பெயரிட்டார். [இன்பழும் வெசுள்ளியும் - ராமரும் கோபமும்].

இது, கையாறு கெட்டுமென்றது,
கூ.

இருள்சேர் இருவினையுன்ற சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பா யி ரம்

இ - ள :—இருள்சேர் இருவிணையும் சேரா -
மயக் கத்தைச் சேர்க்க எல்லவினை தீவினை யென்னும் இரண்டு
விணைகளும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ்
புரிந்தார்மாட்டு - தலைவனத்தாகிய மெப்பெபாருள் சேர்க்க
மாட்டு.

புகழ்ச்சிக் கொற்களைப் பொருங்கினார்

இது, புண்ணிய பாவங்கள் சேராவென்றது.

எ.

**பொறிவாயில் ஜங்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றூர், நீடுவாழ் வார்.**

இ - ள :—பொறிவாயில் ஜங்து அவித்தான் - (மெய் -
வாய் - கண் - மூக்கு - செவி என்னும் ஜைம்) பொறிகளின்
வழியாக வரும் (ஜாறு - சுவை - ஒளி - நாற்றும் - ஓசை என்னும்)
ஜங்தின் கண்ணும் செல்லும் மனங்கழிச்சியை அடக்கினாது,
பொய்தீர் ஒழுக்க நெறி நின்றூர் - பொய்யற்ற ஒழுக்க
நெறியிலே நின்றுரன்றே, நீடுவாழ் வார் - கெடி துவாழ்வார்.

இது, சாவு இல்லை யென்றது.

ஆ.

**பிறவிப் பெருங்கடல் நீங்துவார் ; நீங்தார்
இறைவனேடி சேரா தவர்.**

இ - ள :—(இறைவன் அடி சேர்க்கவர்) பிறவிப் பெருங்க
டல் நீங்துவார் - இறைவனது அடியைச் சேர்க்கவர் பிறவியாகிய

பேரிய கடலை நீங்கி யேறுவர் ; இறைவன் அடி சேராதார்
நீங்தார் - இறை வளது அடியைச் சேராதவர் அதனுள்
அழுக்குவர்.

இது, பிறவி இல்லை யென்றது.

கூ.

கோளில் பொறியின் குணமிலவே,
நாளோ வணங்காத் தலை.

என்குணத்தான்

இ - ள :—கோள் இல் பொறியின் - அறிவு இல்லாத
கண்ணடைய) பாலைகள்போல், குணம் இல் - ஒரு குணமும்
(பொறி
கண்டைய

கு

எவல்ல, என்குணத்தான் தானே - எட்டுக் குணத்தினையுடைய வன் திருவடியினை, வணங்காத ஈலை - வணங்காத தலையினையுடைய உடம்புகள். [வணங்காத என்பது காறுகெட்டு நின்றது.]

ஆவை உயிருள்டாகில் வலைக் குழம். அவை வணங்காமையால், அவற்றை இழித்து உடம்புகளைன்றார். இது, வணங்காத உடம்புகள் பினங்க வொன்றது. க. 40.

உ-வது.—வான் சிறப்பு.

வான் சிறப்பாவது மழையினது தலைமை. இது கடவுட்செய் கைத் தாதலான், அதன்பின் கூறப்பட்டது. இஃது ஈன்டுக் கூறி யது என்னையெனின், பின் உரைக்கப்படுகின்ற இல்லறமும் துற வறமும் இனிது நடப்பது மழையுண்டாயின் என்றற்குப் போலும். அன்றியும், வானத்தின் பொருட்டு வணக்கம் கூறினாரெனினும் அமையும்.

சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல், வானேர்க்கும் ஈன்டு.

இ - ள : —வானேர்க்கும் ஈன்டு சிறப்பொடு பூசனை செல்லாது—
தேவர்க்கும் இங்குச் சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு வாது, வானம் வறக்குமேல் - வானம் புலருமாகில்.

முற்பட (நால்
கக.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம், வானம்
வழங்கா தெனின்.

இ - ன :—வியன் உலகம் ~ அகன்ற உலகத்துக்கண்,
தானம் தவம் இரண்டும். தங்கா - தானமும் தவமு மாசிய
இரண்டறங்க ஞம் உளவாகா, வானம் வழங்காதெனின் -
மழை பெய்யாதாயின்.

இது, தானமும் தவமும் கெடி மென்றது.
கட.

பாயிரம்

நீரின் றமையா துலகெனின், யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

இ - ள் :—ஈர் இன்று உலகு அமைபாது எனின் -
நீரையின்றி உலகம் அமையாதாயின், யார் யார்க்கும்
வான் இன்று ஒழுக்கு அமையாது - யாவர்க்கும்
மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.

ஒழுக்கம் - விரதம். [அமைதல் - நிரம்புதல்.]

இஃது, ஒழுக்கம் கெடு மென்றது.

இவைமூன்றினாலும் நாலற மூம் கெடு மென்று கூறினார்.
கா.

விண்ணின்று பொய்ப்பின், விரிநீர்
வியனுலகத்
துண்ணின் றடற்றும் பசி.

இ - ள் :—விண் நின்று பொய்ப்பின் - வானமானது
நிலைகிற கப் பொய்க்குமாயின், விரி நீர் வியன் உலகத்துள்
- விரிந்த நீரினை யுடைய அகன்ற உலகத்திடத்தே, பசி
நின்று உடற்றும் - பசியானது நின்று வருத்தாகிற்கும்
(எல்லா உயிர்களையும்).

பொய்த்தல் - தன் தொழில் மறுத்தல்.

[நிலைநிற்க-நிலையாக.]

நீது, பசியென்று பொதுப்படக் கூறியவதனால்,
மக்களும் விலக்குகளும் பொருளையும் காமத்தையும் துய்க்

கலாற்றுது தன்ப முறைமன்று கூறிற்று.

கச.

விசம்பின் துளிவீழின் அல்லால், மற் றூங்கே
பகம்புல் தலைகாண். பரிது.

இ - ள: --விசம்பின் துளி வீழின் அல்லால் -
வானின்று துவ. வீழின் அல்லது, ஆங்கு பசும் புல் தலை
காண்பு அரிது - அவ்விடைபுப் பசுத்த புல்லினது
தோற்றத்தையும் காண்டல் அரிது.

‘ஆங்கு’ என்பதனை அசையாக்கினும் அமையும்,
[மற்று-அசை.]

இஃது, ஓரநிவியிரும் கெஞ் மென்றது.

கரு.

50

ஏரின் உழூஅர் உழூவர், புயலென்னும்
வாரி வளங்குள்ளிக் காஸ்.

இ - ஸ் :— உழூவர் ஏரின் உழூர் ~ உழூவர் ஏரின்
உழூதலீஸ்த்
விர்வார், புயல் என்னும் வாரி வளம் குன்றியக்கால்
- புயலா டை வாரியினுடைய வளம் குறைந்தகா லத்து.
[யகரம் கெட்டது.]

இஃது, உழூவர் இ ஸ்லீ யென்றது.
கள்.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும்,
தழந்தெழிலீ
நான்கா நாகி விழன்.

இ - ஸ் :— நெடும் கடலும் தன் நீர்மை குன்றும்-(நிலமேயன்றி)
நடிய கடலும் தனது தன்மை குறையும், தழிந்து எழிலி நல்கா
ங்கிவிடன் - மின்னி மழுயானது பெய்யாவிடன். [தான் - அசை.]
‘தழிந்து’ என்பதற்குக் ‘கூறுபடுத்து’ என்று
பொருளுறைப் ராரு முளர்.

இது, நீருள் வாழ்வனவும் படுவனவும் கெடுமென்றது. இவை
ஊன்கினுனும் பொருட்கேடு கூறினார். பொருள் கெட இன்பம்
கெடுமென்டதனுஸ், இன்பக்கேடு கூறிந்திலர்.
கள்.

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற்

ஆங்கே

எடுப்பதும் எல்லாம் மழை.

இ - ள :—எல்லாம் கெடுப்பதும் - (தான் பெய்யாது) எஃப் பொருள்களையும் கெடுப்பதும், கெட்டாக்குச் சார்வாய் - ஏவ கெடப்பட்டார்க்குத் துணியாய், எல்லாம் ஆங்கே எடுப்ப மழை - (தான் பெய்து) பொருள்களை எல்லாவற்றையும் அவ்வி

தே உண்டாக்குவதும் மழை.

இஃது, இவ்விரண்டினையும் செய்யவற் றென்றது.

கஅ.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
துப்பார்க்குத் துப்பாவ தூஉம் மழை.

ஏ.

பாயிரம்

இ - ள :—துப்பார்க்கு துப்பாய துப்பு ஆக்கி -
(பிறவற்றை) உண்பார்க்கு அவர் உண்டற்கான
உணவுகளையும் உண்டாக்கி துப்பார்க்கு துப்பாவதும்
மழை - (தன்னை) உண்பார்க்குத் தாரே உணவாவதும் மழை.

இது, பசியைக் கெடுக்கு மென்றது.

க:

வானின் றலகம் வழங்கி வருதலால்,
தானமிழ்தம் என்றுணரும் பாற்று.

இ - ள :—வான் நின்று உலகம் வழங்கி
வருதலால்-மழைவளம் நிலைநிற்றலானே உலகநடை தப்பாது
வருதலான், தான் அமிழ்தம் என்று உணரும்
பாற்று-அம்மழைதான் (உலகத்தார்) அமுத மென்று உணரும்
பகுதியது.

இஃது, அதம் பொருள் இன்பங்களை உண்டா
க்குதலானும், பல வகைப்பட்ட உணவுகளை
நிலைகிறுத்தலானும், தானே உண வாதலானும் மழையினை
மற்றுள்ள டூதமாத்திரையாக நினைக்கக் கூடாதென்று அத
ன் நிலைமை கூறிற்று.

2.0.

நடவது.—நீத்தார் பெருமை.

நீத்தார் பெருமையாவது துறந்த முனிவரது பெருமை.
இது, கடவுளரை வணங்கினாற்போல
முனிவரையும் வணங்கவேண்டு
மென்பதனானும்,

மழையெய்யும் அவர் அடக்கத்தக்கவு ரென்ற கருத்திலு னும், அவையிற்றின்பிள் கூறப்பட்டது.

இழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.

இ - ள: —இழுக்கத்து நீத்தார் பெருமை - ஒழுக்கத்தின் பொருட்டு (எல்லாப் பொருள்களையும்) துறக்காரது பெருமையை, பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் - தூல்களின் துணிவு விழுப்பத் தின் பொருட்டு வேண்டும். [விழுப்பம் - மேன்மை].

ஏ

நீத்தார் பெருமை

யாதானும் ஒரு பொய்யைச் சொல்லும் நாலும், தன்னின் எல்லா ரும் கொண்டாடுதற்காகத் துறங்தார் பெருமையை நன்குமதித்துக் கூறும். அதனுனே, யானும் சொல்லுகின்றே வென்றது இது. 25.

துறங்தார் பெருமை துணைக் கூறின், வையத் திறங்தாரை யெண்ணிக்கொண்டற்று.

இ - ள் :—துறங்தார் பெருமை துணைக் கூறின் ~ (காமம் முதலாகத்) துறங்தாரது பெருமைக்கு அளவு கூறின், வையத்து இறங்தாரை எண்ணிக்கொண்டாக் அற்று ~ உங்கத்துப் பிறங்கிறங்தார் இந் துணையரென்று எண்ணி யறியலுற்றுற் போலும். [ஆல் கெட்டது.]

அவர்பெருமைக்கு எல்லை கூறுதல் அரிதாயினும், சில சொல் வைப் புகாங்கின்றே வென்றது இது.

22.

உரனென்னும் தோட்டியான் ஓரைங்கும் காப்பான், வரனென்னும் வைப்புக்கோர் வித்து.

இ - ள் :—உரன் என்னும் தோட்டியான் ஓர் ஜக்கும் காப்பான்- அறிவாகிய தோட்டியானே பொறியாகிய ஒப்பற்ற யானை ஓர் தினையும் (புலன்களில் செல்லாமல்) மீட்பவன், வரன் என்னும் வைப்புக்கு ஓர் வித்து - மேஜாகிய இடத்தே ஆதற்கு (இவ்விடத்தே இருப்பதாகிய) ஒரு வித்து.

அவன் பெருமை சொல்லுவார், முற்பட அவன் மக்கட்டன்மை யனுய் இவ்வுலகின்கண் வாழ்பவன் ஆல்லான், தேவருள் ஒருவன் என்று கூறினார்.

சுவைலூளி ஊரேருசை நாற்றமென் கைங்கிளின்
வகைதெரிவான் கட்டே உலகு.

இ - ள் :—சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்று
ஜங்கிள் வகை - சுவை முதலாகக் கூறிய ஜங்கு புலன்களின்
வகையை, தெரிவான் கட்டே உலகு - ஆராய்வான் கண்ணதோ
உலகம்.

ஈ

2

எனவே,
தே ; அதனை

இவற்றின் காரிபம் வெறுண்ணாகத் தோன்றுமன்
அவ்வாறு கூறுபடித்துக் காலை அவற்றின் காரண
மும் தோற்றும்.

[வேற்றுங்கூக - உலகமாக. அவ்வாறு - அவ்வைந்து
புலன்களாக. அவற்றின் காரணம் - அவ்வைந்து புலன்களையும்
உணரும் அறிவு.]

ஆதலாஸ், உலகம் அறிவாள்கண்ணதா மென்றார்.
உ.எ.

ஐந்தவித்தான் ஆற்றல், அகல்விசம்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

இ - ன் : - ஐந்து அவித்தான் ஆற்றல் - நுகர்ச்சியாகிய
ஐக் தணையும் துறக்கா எனு வலிக்கு, அகல் விசம்பு உளார்
கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற விசம்பி ஊள்ளார்க்கு
நாயகனுகிய இந்திரனே அமையும் சான்று.

இந்திரன் சான்றென்றது, இவ்வுலகின்கண் மிகத்
தவம்செய் வார் உள்ளானுப் புவன் தன் பதம் இழக்கின்றுகூ
நடுங்கு மாதலான.

இது, தேவரினும் ஐந்தவித்தான் வலிய னென்றது.
உநி.

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

இ - ள் :—இருமை வகை தெரிந்து - பிறப்பும் வீடும் என்னும் இரண்டினது கூறுபாட்டை ஆராய்க்கு, ஈவுகி அறம் கூண்டார் - இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது, பெருமை உலகில் பிறங்கிறது - பெருமை உலகத்தில் மிக்கது. [மிக்கது - மேம்பட்டது.]

இஃது, எல்லாரானும் அவர் பெருமை போற்றப்படுமேண்டுது.

25.

நீத்தரார் விபரங்களும்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

இ - ள் :—நிறை மொழி மாந்தர் பெருமை - சிரம்பிய
கல்வி யையுடைய மாந்தரது பெருமையை, கிளத்து மறை
மொழி காட்டி விடும் - அவரால் சொல்லப்பட்டு
நிலத்தின்கண் வழங்காளிக்கு மந்திரங்களே காட்டும்.

இஃது, அவராணை நடக்கு மென்று கூறிற்று.
உ.

குணமென்னும் குன்றேறி நின்றூர் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

இ - ள் :—குணம் என்னும் குன்று ஏறி நின்றூர் வெகுளி ~
குண மாகிய மலையை மேற்கொண்டு நின்றூர்மாட்டு
உளதாகிய வெகுளி யால் வரும் தீமையை, கணமேயும்
காத்தல் அரிது - சிறிதுபொழுதா யினும் வாரா மல் காத்தல்
அரிது.

அவர் சாபத்தால் கசுடன் பாம்பாயினுள் :

இஃது, அவர் வெகுளியைப் போறுத்தல்
அரிதென்று கூறிற்று.

2.அ.

செயற்கரிய செய்வார் பெரியர் ; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

இ - ள் : — செயற்கு அரிய செய்வார் பெரியர் -

செய்தத்து அம் யனவற்றைச் செய்வார் பெரியோ ரென்று
சொல்லப்படுவார் ; செய்
ற்கு அரியசெய்கலாதார் சிறியர் - அவற்றைச் செய்யமாட்டாதார்
(துறந்தாராயினும்) சிறியோரென்று சொல்லப்படுவர்.

செயற்கரியன், இயமம் நியமம் முதலாயின.

இவ்வதிகாரம் “ நீத்தார் பேருணை”
என்னப்பட்டதாயிதும்,
நீத்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார், செயற்கு
அரியனவற்றைச் செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவர்

கக

பாயிரம்

என்று இது கூறிற்று.
உக.

அந்தணர் என்போர் அறவோர்மற்ற வெவ்வெப்பிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக வான்.

இ - ள : —அந்தணர் என்போர், அறவோர் - அந்தணரென்போ ரூம் அமங்தோராகக் கொள்ளப்படுவர், எவ்வயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - அவர் எல்லா உயிர்க்கும் செவ்விய தட்ட பம்செய்தலை மேற்கொண்டு ஒழுகலானே. [மற்று - அசை.]

ஓம், துறங்காக்கன்னும் சிறியார் உள்ளிரண்று கூறினார். ஈண்டு, துறவாதாரினும் பெரியார் உள்ளோன்று கூறினார். இவை எட்டானும் துறங்தார் பெருமை கூறப்பட்டது. ந.0.

சுவது.— அறன் வலி யுறுத்தல்.

அறன்வலியுறுத்தலாவது,	அறம்	வலிமையுடைத்
தென்பதலை	அறிவித்தல்.	இதனுடே அறத்துப்பாலை
முன்கூறுதற்குக் காரணம் சொன்னாருமாம்.	இது, மேற்கூறிய	முனிவரால் கொண்டுயிக்கப்பட்ட நலின் பின் கூறப்பட்டது.

**பிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினாக
காக்கம் எவ்வே உயிர்க்கு?**

இ - ள் : — சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் - முத்தியும் தரும் செல்வமும் தருமாதலால், அறத்தின் ஊங்கு உயிர்க்கு ஆக்கம் எவன் - அறத்தின்மேல் உயிர்கட்கு ஆக்கம் தருவது யாது? [இ - அசை.]

பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறனே அதனை உண்டாக்கும் வலியுனத்தென்று இது கூறிற்று. நக.

இல்லும் வகையால் அறவினை யோவாதே செல்லும்வா யெல்லாம் செயல்.

கட

அ றன் வலி யுற்தல்

இ - ள :—ஒல்லும் உகையால் - தூமக்கு ழிடதும் திஹத்தானே, அறவினை ஓவாதே - அறவினையை ஒழியா பேத, செல்லும் வாய் என் லாம் செயல் - செய்யலாம் இடமெல்லாம் செய்க.

இயலும் திறம்
அம் வாய் - அறம்

- மனம் மொழி மெய்களும் பொருளும். செல் செய்தற்குத் தக்க பல இடங்களும். ஒழியா தே - கான்தோறும்.

அறம் வல்தென்று அது ஸ்தவர்கள் “அதனை இவ்வாறு செய்க என்று கூறிற்று இது.

ஏ.

அன்றறிவாம் என்னு தறம்செய்க : மற்றது பொன்றுய்கால் பொன்றுத் துணை.

இ - ள :—அன்று அறிவாம் என்னுது அறம் செய்க - பின்பே அறிந்து செய்வோம் என்னுது முன்பே அறத்தைச் செய்க : அது பொன்றுங்கால் பொன்று துணை-அது சாம் காலத்தினும் சாக்கத் தின்று பிறக்கும் இடற்றிந்துத் துணையாம்.

இஃது, அறம் செய்யுங்கால் விரைங்கு செய்யவேண்டுமென்றும், அது மறுமைக்குத் துணையா மென்றும் கூறிற்று. எங.

**அறத்தா நிதுவென வேண்டா ; சிவிகை
பொறுத்தானே ரேங்தான் இடை.**

இ - ள : — அறத்து ஆர இது எனவேண்டா -
அறத்தின்பயன் இத்தன்மைத் தென்று நீங்கள் (கேள்வியால்)
அறியவேண்டா ; சிவிகை பொறுத்தானேஞ் னர்த்தான் இடை -
- சிவிகையைக் காவுவா நேடு செலுத்துவானிடை (க்காட்சியால்)
அறியலாம்.

போன்றினும் அண்ணயாகுமோ என்றார்க்குத்
துணையாயவாறு காட்டிற்று இது.
நச.

**அறத்தான் வருவதே யின்பம்; மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.**

கந்

து - ள் : — அறத்தான் வருவதே இன்பம் - அறத்தான் வருவது (யாதோ ள் கு அது) வே இன்பமும் புகழுமாம் : மற்று எல்லாம் புறத்த புகழும் தீவு - அதருளன்றி வருவனவெல்லாம் துன்பமாம் புகழும் தீவுவாம்.

எல்லாப் போ கதுகர்ச்சியும் இதனுணை வரு மென்றது.
ஏனு.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின், அஃதுதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.

இ - ள் : — யீழ்நாள் படாமை நன்ற ஆற்றின் - ஒரு நாள் இடைவிடாமல் நன்மையைச் செய்வானுயின், அஃது - அச்செயல், ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - ஒருவனது பிறப்பும் இது ப்புமாகிய நாள் வருகின்ற வழியை அடைப்பதோர் கல்லாம்.

இது, வீட்டைத் தரு மென்றது.

ஏனு.

செயற்பால நோரும் அறனே ; ஒருவற் குயற்பால நோரும் பழி.

இ - ள் : - சுறுபத்து செயல் பாலது அறனே - ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமீம் ; உயல் பாலது பழி - தப்பும் பகுதியது பழியே.

மேல், அறம் செய்யப் பிறப்பறு மென்றூர் ; அதனேடு பாலம் செய்யின் அருட்டன்றற்கு இது கூறினார்
ஏனு.

**அறத்தினாங் காக்கமும் இல்லை : அதனை
மறத்தலினாங் கிள்லையாம் கேடு.**

இ - ள : — அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை -
(ஒருவனுக்கு) அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை ;
அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனைச்
செய்யாமையின் மேற்பட்ட கேடும் இல்லை.

[ஆம் என்பது அசை.]

இது, அறம் செய்யாக்கால் கேடு வரு மென்று கூறிற்று,
ந.அ.

கஈ

அ றன் வசி யு து தல்

**அமூக்கா நவாவெகுளி இன்னுச்சொல் நான்கும்
இமூக்கா இயன்ற தறம்.**

இ - ள் : — அமூக்காறு - மனக்கோட்டமும், அவா-
ஆசையும், வெகுளி\வெகுளியும், இன்னுச்சொல் -
கசிஞ்சொல்லும், நான்கும் இமூக்கா - என்னும் நான்கினையும்
ஒழித்து, இயன்றது அறம் - நட ச்த (அது யாதோ ன்று)
அஃபு அறமென்று சொல்லப்படும்.

விண்னர்ச் செய்யலாகா தென்று இந்தாஸ்
கூறுவனவெல்லாம் இங்கா ன்கினுள் அடங்குமென்றும்,
அறம் எத்தன்மைத்தென்றும் இது கூறிற்று.
ஏகோ,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ;
ஆகுல நீர பிற.

இ - ள் :— மனத்துக்கண் மாசிலனுதல் - (ஒருவன்
தன்) மனத் தின்கண் குற்றமிலங்குதலே, அனைத்து
அறன்-எல்லா அறமுமாம். பிற ஆகுல நீர் - (அதில்
குற்றமுண்டாயின்) மேல் செய்வனவெல் லாம் ஆரவார
நீர்மையன.

பிறர் அறியவேண்டிச் செய்தானு மென்றுயிற்று.
மேல் நாலு பொருளைக் கடியவேண்டி மென்றார். அவை
நான்கும் மனமோன் ரும் தூயதாகப் போமென்று
அதன்பின் இத்தீக்கூறினார். ச.0.

இல்லற வியல்

இல்லறமாவது இல்லீன்கண் இருந்து தான் முதலாயின செய்தல். அது கூறிப் புதிகாரம் இருபதினும், இல்லாழ்வான் வாழுந் திறம் ஓரதிகாரத்தானும், அதற்குத் துணையான மனைவி யிலட்ச ஈம் ஓரதிகாரத்தானும், அதன்பின் இல்லறப்பகுதியான பிரம்மசரியம் காருகத்தம் என்னும் இரண்டினுள்ளும் பிரமசரியத் திற்கு ஆதாரமாகிய மக்கப்பேறு ஓரதிகாரத்தானும் கூறி ; காருகத்த இலட்சணம் கூறுவாராகி, நல்கூர்ந்தார் நல்குர வினீங்கியார் செல்வர் வள்ளியோர் என்னும் நால்வரினும் அன்பு டைமை முதலாக ஒழுக்கழடைமை ஈருக நல்கூர்ந்தாரால் செய்யப் படுவன ஏழும், பிறனில்விழையாமை முதலாகத் தீவிணையசிசம் ஈருக இவரால் தவிரப்படுவன ஏழும் பதினாலத்திகாரத்தாற் கூறி ; இவற்றேஉங்கூட ஒப்பு ரவற்தல் நல்குரவி ஸீங்கினரால் செய்யப் படு மென்றுகூறி ; இவற்றேஉங்கூட ஈகை செல்வரால் செய்யப் படுமாறு கூறி ; இவற்றேஉங்கூடப் புகழ் வள்ளியோரால் செய் யப்படுமென்று கூறினராகக் கொள்ளப்படும். இல்லறம் முற்படக் கூறியது, துறவறத்தில் நின்றுரையும் ஓம்புதல் இல்லாழ்வான் கண்ண தாதலான்.

ஞ-வது.— இல் வாழ்க்கை.

இல்வாழ்க்கையாவது,
திறன். மேல் அறம் செய்க
இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுங்
என்றார், இது முதலாக அறம் செய்யு
மாறு கூறுகின்ற ராதவின், இஃது அதன்பின்
கூறப்பட்டது.

இல்வாழ்வான் என்பான், இயல்புடைய
நல்லாற்றில் நின்ற துலை.

மூவர்க்கும்

க்கா

இ ஸ் வா ம் ஃ ள ஏ

இ - ள :—இல் வாழ்வான் என்பான் - இல்வாழ்வான் என்று சொல்லப்படுமென், இயல்புடைய மூவர்க்கும் - இயல்புடைய மூவர்க்கும், நல் ஆற்றில் நின்று துளை - ரஸங் வருமியின்கண்ணே நின்ற (ஒரு) துளை.

தான்மாகிய இல்லாறத்தைச் செய்திமுள், தவத்தில் பாற்பட்ட... விரதத்தை ழேற்கொண்டு ஒழுகாங்கின்ற பிரம்மசாரிக்கும், தவத்திலோ மேற்கொண்டு ஒழுகாங்கின்ற வானப்பிரத்த சங்கியாசிகளுக்கும், தத்தம் நிலை சூலையாமல் உணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத் தவின், அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் கெறியிலே நின்ற ஒரு துளையென்று கூறினர் . துளை யென்ப, இடையூறு வாராமல் உய்த்துவிடுவாரை.

இது, மற்றைய மூன்று ஆசிரமிகளுக்கும் இல்வாழ்வான் துளை யென்றது.

சூகா

துறங்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறங்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துளை.

இ - ள :—துறங்தார்க்கும் - (வருங்காமங்களைத்) துறங்தார்க்கும், துவ்வாதவர்க்கும் - துறவாது நல்குரவாளராய் உண்ணைப் பெறுதார்க்கும், இறங்தார்க்கும் - (பிறராய் வந்து) செத்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துளை - இல்வாழ்வான் என்று சொல்லப்படுமென்னே துளையாவான்.

மேற்கூறிய மூவரும் வருணாமங்களைத்
துறவாமையால் அவரை “இயல்புடைய மூவர்” என்றும்,
எண்டுக் கூறிய இ வர் அவற் றைத் துறந்தமையால்
இவரைத் “துறந்தா” ரென்றும் கூறினார். செத் தார்க்கு
இவன் வேண்டியவை அழினான், அவரைப் புறங்காட்டுய்த்
தல் முதலியன செய்யவேண்டுதலின்.

இது, மேற்கூறியவர்களே யன்றி இவர் கனுக்கும்
இல்லாம் உள்ள துணியென்று கூறிற்று.
சுடு.

கஞ

3

இல்லறவியல்

தென்புலத்தார் தெய்வம் விருங்தொக்கல்
தானென்றாங்கம்புலத்தார் ஓம்பல் தலை.

இ - ள் : —தென்புலத்தார் தெய்வம் விருங்து
ஒக்கல் தான் என்று ஓம்புலத்தார் - பிதிரர் தேவர்
புதியராய்வந்தார் சுற்றுத்தார் தான் என்னும் ஜி
க்திடத்தாரையும், ஒம்பல் தலை - ஓம்புதல் தலையான இல்
வாழ்க்கை.

தனக்கு உண்டா எ பொ ருளீ ஆறு கூறுக்கி,
ஒருக்கு அரசுத் துக்க கொடுத்து, ஒழிந்த ஜிக்கு கூறினும்
தான் கொள்வது ஒரு கூறு என்றற்குத் தன்னையும்
சேர்த்து எண்ணினார். மேல் கூறிய அறுவ ரும்
விருங்தின் வகையினரென்று கொள்ளப்படுவர்.

இது, தலையான இல்வாழ்க்கை வாழும் திறன்
கூறிற்று. சாந்.

பழியஞ்சிப் பாத்துன் உடைத்தாயின்,
வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்சுநோன்றும் இல்.

இ - ள் : —வாழ்க்கை பழி அஞ்சிப் பாத்துன்
உடைத்தாயின் -
ஐல்வாழ்க்கையாகிய நிலை பாவத்தை அஞ்சிப்
பகுத்துண்டலை உடை

த்தாயின், வழி எஞ்சல் எஞ்சுான்றும் இல் - தனது ஒழுங்கு
யறுதல் எக்காலத்திலும் இல்லை. [ஒழுங்கு - நலை.]

இதே மேல் பகுக்குமாறு கூறினவர், ஈண்டுப்
கஞ்சதலானும் எய்தும் பயன் கூறினார்.

பகுத்தலானும் பழிக்

சூ.

அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை,
பண்பும் பயனும் அது.

ஷ) ~ ஸ : —இல்வாழ்க்கை அன்பும் அறனும்
உடைத்தாயின் - இல்வாழ்க்கையாகிய நிலை
(யாவர்மாட்டும்) அன்புசெய்தலையும் அறம்செய்தலையும்
உடைத்தாயின், பண்பும் பயனும் அது - அதற்கு
குணமாவதும் பயனுவதும் அவ்விரவ்டினையும்
உடைமைதானே.

க.ஷ

இல்வாழ்க்கை

யன் வேறு வேண்டா ; தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சிதானே அமையும்.

பழியொடு வாராத உணவை நுகர ஏற்பார்மாட்டு அதற்கு செய்ய வேண்டு மென்பதூஉம், தான் சீலஞ்சிக்கொடுக்கவேண்டு மென்பதூஉம் இது கூறிற்று. சரு.

**அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்,
புறத்தாற்றின்**

போலூப்பு பெறுவதைவன்?

இ - ஸ :—இல்வாழ்க்கை அறத்து ஆற்றின் ஆற்றின் - இல்வாழ்க்கையாகிய சிலையை அறதெறியிலே செலுத்த வல்லவரையின், புறத்து ஆற்றின் போய் பெறுவது எவன் - புறதெறியாகிய தவத்தில் போய்ப் பெறுவது யாதோ ?

மேல் சீலஞ்சிக்கொடுக்கவேண்டு மென்றவர், ஈன்டு அவ்வாறு செய்யின் அதுதானே தவப்பயணையும் தரு மென்றார். சகு.

**ஆற்றின் ஒழுக்கி அறனிமூக்கா இல்வாழ்க்கை,
நோற்றவின் நோன்மை உடைத்து.**

இ - ஸ :—ஆற்றின் ஒழுக்கி அறன் இமூக்கா இல்வாழ்க்கை - பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பன்னித் தானும் அறத்தின்பால் ஒழுகும் இல்வாழ்க்கை, நோற்றவின் நோன்மை உடைத்து - தவம் செய்தவினும் வலி உடைத்து.

ஒழுகப்பன்னலாவது அவர்க்கு வேண்டுவன அமைச்சல்.

இது, தவத்தினும் இல்வாழ்க்கை வலியுடைத் தென்றது. சங.

இயல்பினுன் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்,
முயல்வாரு ளெல்லாம் தலை.

இ - ள :—இயல்பினுன் இல்வாழ்க்கை வாழ்பவன்
என்பான்ரெந்தியினுனே இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்,
முயல்வாருள் ளெல்லாம் தலை - முயல்வா ரெல்லாரினும்
தலையாவான்.

குக்க

இல்லறவியல்

முயல்தல் - பொருட்கு முயல்தல். [பொருள் - மெய்ப்பொருள்.]

இது, மெய்ப்பொருளை அடைய முயல்வாருள் இல்வாழ்வான் தலையானவு என்றது.
சஅ.

வையத்துள், வாழ்வாங்கு வாழ்பவன்,
வாழ்வுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

இ - ள :—வாழ்வாங்கு வாழ்பவன் - இல்வாழ்க்கை வாழும் பழயிலே வாழுமவன், வையத்துள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - உலகத்திலே தேவருள் ஒருவனுக மதிக்கப்படுவன்.

இஃது, இல்வாழ்வான் எல்லாராலும் நன்குமதிக்கப்படுவன் என்றது.
சக.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை ; அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

இ - ள :—அறன் எனப்பட்டது இல்வாழ்க்கையே - அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே : அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின்

நன்று - அதுவும் பிறன் ஒருவே மூலம் பழக்கப்படுவ தொன்றை உடைத்தன்றுயின் நன்றும். பழக்கப்படுவ தென்றது இழிகுளத்தாளாகிய மனையானோ.

இனி வாழ்க்கைத்துணையும் கூறுகின்ற ராதவின், இஃது என்குச் சூறப்பட்டது.

நு. 10.

கா-வது.—வாழ்க்கைத் துணை நலம்.

வாழ்க்கைத் துணைங்கல மாவது, இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனையாளது பெண்மையிலட்சணம். இல்வாழ்க்கைக்கு மனையாள் இன்றியமையாத துணையாதலான், இஃது அதன்பின் கூறப்பட்டது.

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

வாழ்க்கை த் துணை நலம்

இ - ள் :— மனை தக்க மாண்பு உடையளாகி - தான் பிறக்க சூழிக் குத்தக்க ஒழுக்கத்தை உடையாளாய், தன் கொண்டான் வளம் தக்கான் - தன்னைக் கோண்டவரேது வருவாய்க்குத் தக்க சேலவினை யுடையவள், வாழ்க்கை துணை - இல்வாழ்க்கைக்குத் துணையாள்.

இங்கு வாழ்க்கைத் துணையின் இலட்சணம் கூறிற்று.
ஏ.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின், வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்.

இ - ள் — மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - சூழிக்குத் தக்க ஒழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், வாழ்க்கை எனை மாட்சித் தாயினும் - இல்வாழ்க்கை எத்தனை நன்மைகளை உடைத்தா யினும், இல் - ஒரு நன்மையும் இன்றும்.

இஃது, அவளிடம் நன்மை யில்லைபாயின் இல்வாழ்க்கையின் எல்லா நன்மைகளும் கெடு மென்றது.
ஏ.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.

இ - ள் :— சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்

- (மகளிரச்) - சிறைசெய்து காக்கும் காவல் யாதிலோச்
செய்யும்? மகளிர் நிலை
காக்கும் காப்பே தலை - மகளிரது கற்புக் கூட க்கும்
காவலே நிலை
யான காவல்.

இுஃது, அவள் தனது கற்பால் நன்னீக்க
காத்தலே காவலா மென்றது.
நிலை..

பெண்ணின் பெருந்தக்க யாவுள,
கற்பெண்ணும்

திண்மைஉர் டாப் பெறின்.

இ - ள :—பெண்ணின் பெருந் தக்க யா உள -
பெண்பிறப்புப் போல் மிக மேம்பட்டன யாவு யுள,
கற்பு என்னும் திண்மை உள்:

ஒக

இல்லற வியல்

டாக பெறின் - கற்பாசிய திண்ணம் யுண்டாகப் பெறில் ?
[திண்ணமை- உறுதிப்பாடு.]

இது, கற்புடைய பெண்ணின் பிறப்புப்போல மிக மேம்பட்டவை இல்லை யென்றது.

நிச.

புகழ்பூரிங் தில்லீஸர்க் கில்லை, இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடைத்தம் இ கழக்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை, இல்லை - இல்லையாம்.

[புரிந்த என்பது ஈற்று அகரம் கொட்டி கிண்றது. ஏறு - எருது.]

பீடிக்கை = அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

இது, கற்புடையா களன்ற புகழைச் செய்த மனையாளை இல்லா தானே எல்லாரும் இகழ்வ ரென்றது.

நிரு.

இல்லதென் இல்லவள் மாண்பானுல் ? உள்ளதென் இல்லவள் மானுக் கடை ?

இ - என :—இல்லவள் மாண்பானால் - (ஒருவனுக்கு) மனையாள் மாட்சிமை யுடையாளானால், இல்லது என் - இல்லாதது யாது? (எல்லாம் உளவாம்). இல்லவள் மாணுக்கடை - (ஒருவனுக்கு) மனையாள் மாட்சிமை யிங்லாளானால், உள்ளது என் - உள்ளது யாது? (ஒன்றும் இல்லை).

இது, கற்புடைய மனையாளை உடையவன் ஏல்லாக் கெல்வங்களையும் உடைய என்றது.

நுகர்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசரன்ற சொற்காக்குச் சோர்விலாள் பெண்.

வார பூக்களுக்கு துணை நலம்.

இ - ள :—தன் காத்து தன் கொண்டான் பேரூர் -
தாங்கோட்டு

காத்துத் தன்னைக்கொண்ட கணவனையும் பேணி, தகை
சாங்க சோல் காத்து சோர்வு இலரள் பேரூர் - காங்கமை அமைக்க
புகட்டலை யும் படைத்துச் சோர்வின்மை யுடையவனே
பெண் வெள்ளு சோல் ஸப்படுவள். [சோர்வின்மை - இம்முறை
இனும் தாங்கின்மை.]

இது, பெஷ்களிற் சிறக்காளது இலக்கணம் கூறிற்று.
ஞ.

தெய்வம் தொழுாள், கொழுங்கு ஞெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இ - ள :—தெய்வம் தொழுாள் - தெய்வத்தைத்
தெய்வமேன்று தொழுாளாய், கொழுங்கு தொழுது எழுவாள் -
தெய்வமும் தன் கணவனைன்றே கருதி அவன் நாள்தோறும்
தொழுது எழுமவள், பெய் என மழை பெய்யும் - பெய்யென்று
சோல்ல மழை பெய்யும்.

எழுதல் : உறங்கி பெய்யுதல். [தொழுது எழுவாள் -
தொழுங்காண்டே எழுகின்றவள்.]

இது, கணவனைக் கனவினும் எனவினும் தெய்வமியனத்
தொழுவாள் ஆணைக்குப் பூதங்களும் கீழ்ப்படியு மௌன்றது.
ஞ.

பெற்றுரப் பெறின்பெறுவர் பெண்டிழ்
பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

இ - ள் :—பெண்டிழ் பெற்றுர் பெறின் - பெண்டிழரானவர்
(நம் மை மனைவியாராகப்) பெற்றவரையே (தமக்குத்
தலைவராகப்) பெறின், புத்தேளிர் வாழும் பெரும் சிறப்பு
உலகு பெறுவர்தேவர் வாழும் பெருஞ் சிறப்பினா யுடைய
உலகத்தைப் பெறுவர். [தலைவன் - கடவுள்.]

இது, கணவன்னத் தெய்வமாகக் கொண்டவள் அடையும்
பயன் கூறிற்று.

இது,

2.ஏ.

இல்லற வியல்

மங்கலம் என்ப மனைமாட்சி : மற்றதன்
நங்கலம் நன்மக்கட் பேறு.

இ - ள் : —மனைமாட்சி - மஸ்யாள் ஒழுக்கமுடைய
ளாதலீ, மங்கலம் என்ப - (ஒருவனுக்கு) அழகென்று சொல்லுப
: நல்மக்கள் பேறு அதன்மற்று நங்கலம் என்ப - நல்ல
மக்களோப் பெறுதலீ அவ்வழகின்மேலே நல்ல அணிகல் மென்று
சொல்லுப (ஆன்றேர்). [என்ப என்பது பின்னரும்
கூட்டப்பட்டது.]

இது, நல்ல மனைவியும் மக்களும் ஒருவனுக்கு அழகும்
அணி யுமா மென்றது : அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய்
செய்தது மாம்.

க.0.

எ-வது.—மக்கட்பேறு.

அஃதாவது, மக்களைப் பெறுவதனு வாம் பயன் கூறுதல்.
இல் வாழ்வான் கடன்களுள் தென்புலத்தார்க்குச்
செய்யவேண்டுவது மக்களாலன்றி இறுக்கமுடியாமையின் இஃது
என்டுக்கூறப்பட்டது.

பெறுமைவற்றுள் யாமறிவு தில்லை, அறிவுடைய
மக்கட்பேறங்கள் பிற.

இ - ள் :—பெறும் அவற்றுள் - (ஒருவன்) பெறும் பொருள்களுள், அறிவுடைய மக்கள் பேறு - அறிவுடைய மக்களைப் பெறுதல் (பேரீஸ் பயண்படுவது), அல்ல பிற - ஒழிந்தபொருள்களுள், யாம் அறிவது இல்லை - யாம் கண்டறிவது இல்லை. [கண்டறிவது - பொறி களால் அறியும் பொருள், ஒழிந்த மக்கட்பேற்றலாது.]

இஃது, அறிவுடைய மக்களால் பெற்றேர் சிறந்த பயண அடைவு ரெண்றது.

சுக.

எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழுபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

உது

இ - ள் :—எழு பிறப்பும் தீயதூவ தீண்டா - எழு பிறப்பிதும் துண்பக்கள் சாரா, பழி பிறங்காத பஸ்டுடை மக்கள் பெறின் - (ஒரு பிறப்பிலே) பழியின்கண் மிகா த குணத்தினீருடைய மக்களைப் பெறுவாராயின். [பிறங்காத என்பது'ஏறு கெட்டு நின்றது.]

இதோரும்மக்களைப் பெற்றூர் எழுபிறப்பிலேம் துண்புறு வென்
தாது.
...
...

தம்பொருள் என்பதம் மக்கள், அவர்பொருள் தம்தம் விணையான் வரும்.

இ - ள் :—தம்மக்கள் தம் பொருள் என்ப - தம்மக்களைத் தம் முடைய பொருள் என்று சொல்லுவார் (உலகத்தார்), அவர் பொருள் தம்தம் விணையால் வரும் - அம்மக்களாகிய பொருள் தம்தம் முடைய விணையால் வருதலான். [அவர்பொருள் என்பது இருப்பெய ரொட்டிப் பஸ்டுத்தொகை.]

இது, தம்மக்கள் தம்பொரு வொன்று து.

அமிழ்தினும் ஆற்ற இனிதீதுதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.

இ - ள் :—தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம்முடைய மக்கள் சிறுகையாலே அளைந்த கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிது - (இனிமை யுடைத்தாகிய) அமிழ்தினும் மிக இனிது. [உகாரம் - அசை.]

இது, தம்மக்கள் கையால் அளையப்பட்டு உணவு தமக்கு

மிக்க சூலை நல்கு மென்றது.
உரு.

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் : மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செனிக்கு.

இ - ள :—மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்
- தம்மக்கள்
தமது உடம்பினைச் சார்தல் தம் உடம்பிற்கு இன்பமாம் :
ஆவர்

2⑥

4

இல்லறவியல்

சொல் : கேட்டல் செவிக்கு இன்பம் - அவர் சொற்களைக் கேட்டல் தம் செவிக்கு இன்பமாம். [மற்று - அசை.]

இது, தம்மக்கள் தமிழ்மில் சார்தலும் தம்மக்கள் சொல் தம்செவியில் படுதலும் தமக்கு இன்பம் பயக்கு மென்றது. கூடு.

**குழலீனி தியாழினி தென்பதம் மக்கள்
மழலீச்சொற் கேளா தவர்.**

இ - ள் : —தம்மக்கள் மழலீச்சொல் கேளாதவர் - தம்மக்களது மழலீச்சொற்களைக் கேளாதவர், குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலோசை இனிது யாழோசை இனிது என்று சொல்லுவர். (கேட்டவர் அவை இனிதென்று சொல்லார் என்றவாறு.)

இது, தம்மக்கள் சொல் அவ்விரண்டினும் இன்பம் பயக்கு மென்றது.
கூகு.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

இ - ள் : —தம்மக்கள் அறிவுடைமை - தம்மக்கள் அறிவுடையா ராதல், தம்மின் மாநிலத்து மன் உயிர்க்கெல்லாம் இனிது - தம்மைப் போல உலகத்து உயிர்கட்டகெல்லாம் இனிதாம்.

இது, தம்மக்கள் அறிவுடைமையால் உலகமும் இன்பழுது மை என்றது .
கூகு.

என்ற பொழுதின் பெரிதுவக்கும், தன்மகனைச் சான்றேன் எனக்கேட்ட தாய்.

இ - ள :—என்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும், தன் மகனை சான்றேன் எனக்கேட்ட தாய் - தன்மகனைச் சான்றே வென்று பிறர் சொல்லக் கேட்ட (காலத்துத்) தாய்.

உள்ள

மக்கட்டேபறு

இது, மக்கள் புகழையெல்லாதல் தாய்க்கும் இன்பம் பயக்கு மென்றது.

சு. சி.

தந்தை மகற்காற்றும் நன்றி, அவையத்து முங்கி இருப்பதை சொல்ல.

இ - ள :—தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம், அவையத்து முங்கி இருப்ப சொல்ல - அவை யகத்தின்கண்ணே (அவன்) முங்கி இருக்குமாறு (அவனுக்குக்) கல்வி உண்டாக்குதல்.

இது, மகனைக் கல்வியுடைய ஞக்குதல் தந்தையின் கட வென்றது.

சு. சி.

மகன்தந்தைக் காற்றும் உதவி, இவன்தந்தை என்னோற்றுள்ள கொல்லன்னும் சொல்.

இ - ள :—மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி - மகன் தந்தைக் குச் செய்யும் உபகாரம், இவன் தந்தை என்னோற்றுள்ள என்னும் சொல் - (இவனைப் பெறுதற்கு) இவன் தந்தை என்ன தவம் செய் தான் என்று உலகத்தார் சொல்லும் சொல்லைப் படைத்தல். [கொல்-அசை.]

நெறியின் ஒழுகுவாரை உலகத்தார் பு கழவராதலான், மகனும் ஒழுக்கமுடையவ ஞகவேண்டு மென்று இது கூறிற்று. எ. எ.

மு-வது.—அன்புடைமை.

அன்புடைமை யாவது, தன்னைச் சார்ந்தார்மாட்டுக் காதலுடையவ ஞதல், இல்வாழ்வான் தனது வாழ்க்கைத்துறை மக்கள் முழுவியலரிடத்து அன்புசெலுத்துதல் அவ்வாழ்க்கைக்கு இன்றியமை யாததொன் ரூதலான் இஃது என்டுக் கூறப்பட்டது.

என்பி லதைன வெயில்போலக் காட்டுமே,
அன்பி லதைன அறம்.

2-எ

இ - ள :— என்பு இலத்தீன வெபில்போல காடும் - என்பு இல் லாத சீவைன வெயில் சுடுமாறு போல் சுடும், அன்பு இலத்தீன அறம்- அன்பு இல்லாத உயிரினை அறம். [ஏகாரம் அசை. அறம் - அறக்கட வள். சீவைன - பிராணியை. உயிரினை - மனிதனை.]

இஃது, அன்பு இல்லாதார் தன்பமுறுவர் என்றது. எக.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பார்க்கண் வற்றல் மரம்தனிர்த் தற்று.

இ - ள :— அகந்து அன்பு இல்லாத உயிர்வாழ்க்கை - தன்னி டத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை, வன் பார்க்கண் வற்றல் மரம் தனிர்த்தால் அற்று - வன்பாரிடத்து (நடப்பட்ட) உலர்ந்த மரங்கள் தனிர்த்தால் போலும். (தனிர்த்தற்குக் காரணம் இன்மை யால் தனிரா தென்றவாறு.)

[இல்லாத என்பது ஈறுகெட்டு நின்றது. ஆல் என்பது கெட்டது. வன்பார் - பாலைகிலம்.]

இஃது, அன்பு இல்லாதார் அழிவ ரென்றது. எக.

புறத்துறுப் பெல்லாம் எவன்செப்பும், யாக்கை அகத்துறுப் பன்பி வைய்க்கு?

இ - ள :— யாக்கை அகத்து உறுப்பு அன்பு இல்லவர்க்குடம்பிற்கு அகத்து உறுப்பாகிய அன்பு

இல்லார்க்கு, புறத்து உறுப்பு என்றாம் எவன் செய்யும் -
புறத்து உறுப்புக்க வெள்ளாம் யாகினைச் செய்யும் ?
(ஒருபயணையும் கூய்யா.) [புறத்துறுப்புமெய், வாய், கண்,
மூக்கு, செவி, கை, கால் முதலியன. இல்லவர் க்ரு என்பது
வரை ஒற்றுக் கொடுக்கின்றது.]

இஃது, அன்றில்லாதவர் அங்கவீனரை ஒப்பர் என்றது.
என.

அன்பின் வழிய துயிர்நிலை : அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு.

2-4

அடி புதை கூம்

இ - ள : — அங்கின் வழியது உவர் விலை - அங்கின் வழியதாகிய அந்தத்தினால் உவர்க்கு கிழவிபோத உதாரம் ; அங்க இரண்டாக்கு என்பு மோல் போக்கு உடம்பு - அங்பு இவர்தார்க்கு என்பின் மேல் சோலினால் போக்குப்பட்ட உடம்புகளே (உதாரம்). [உதாரம் கேட்டது.]

இஃது, அங்கிலர் ஓடு பேரு ரெஞ்சது.

அங்கிலர் என்னாம் தமக்குரியர் ; அங்குடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

இ - ள : — அங்பு இவர்க் கண்ணாம் தமக்கு உரியர் - அங்கிலர் மார் எங்காப் பொருள்களையும் தமக்கு உரிமையாக விடுதயர் ; அங்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அங்குடையார் (பொருள்களைக் கிடைத்து) எலும்பிகளையும் பிறர்க்கு உரிமையாக விடுதயர்.

இஃது, அங்குடையார் கல்லத மற்றுமேயர் அந்தசெய்தல் அளித்துக்கொண்டது.

அங்கோ ஒன்றை வழக்கென்ப, ஆருடிக்கென்போ ஒன்றை தொடர்பு.

இ - ள : — உவர்க்கு கூர் எங்கோடு இன்யாத் தொடர்பு - உவர் க்கு (இப்பிரபுவிக்கான) பொதுதங்களிய மீறு உடம்போடு பேராக்கிய (இணைவிடாத) கட்டு, அங்கோடு இன்யாத் வழக்கு என்பது (ஞானியப்பிரிக்கான) அங்கோடு பேராக்கித்து சென்ற சொலிக் கய் கொண்டு கொண்டு தூங்கர் (கூங்கூர்).

இஃது, மாணிடப்பிரத்தியை ஏழ்திபதற்கும் காரணமே அங்கேன் கால்.

அங்கும் தமர்க்கத் வழக்கென்ப வையகந்
திங்குத்துர் எப்தல் கிறப்பு.

2-60

இல்லறவியல்

இ - ள :—வையகத்து இன்பு உற்றார் சிறப்பு எய்தல்
- (இப் பிறப்பின்கண்) உலகத்தில் இன்பமுற்றார் அதன்மேலும்
சிறப்பெய்

துதல், அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - (முன்பிறப்பின்கண்)
பிறர்மேல் அன்புவைத்துச் சென்ற சௌலவின் பயனென்று சொல்
லுவர் (ஆன்றார்). [சிறப்பு - வீடு. சௌலவு - நடை, ஒழுக்கம்.]

இஃது, அன்புடையார் போகம் துய்த்து வீட்டை
அடைவ ரென்றது.

எள.

**அன்பீனும் ஆர்வ முடைமை; அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.**

இ - ள :—அன்பு ஆர்வமுடைமை ஈலும் - அன்பு ஆர்வமுடை
மையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாத சிறப்பு ~~நடைம்~~ - அவ்
வார்வமுடைமை நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்த்தலில்லாத
சிறப்பைத் தரும்.

「ஆர்வம் - தொடர்பிலார் மாட்டும் சௌலும் காதல்.
நாடாத என்பது ஈறு கெட்டுவின்றது. நட்பு - நட்பினர்.
ஆராய்தல் இஃ லாத - ஆராய்தல் வேண்டாது.】

இஃது, அன்புடையார்க்கு உலகத்தாரெல்லாம்
நட்பினராவ ரென்றது.

எழு.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் ;
மறத்திற்கும் அஃதேத் துணை.

இ - ள :—அறியார் அன்பு அறத்திற்கே சார்பு என்ப -
அறியா தார் அன்பானது அறம்செய்வாற்கே சார்பாம் என்பர் ;
அஃதே மறத்திற்கும் துணை - அன்பே மறம்செய்வாற்கும்
துணையாம்.

இஃது, ஒருவன் மறம்செய்தற்கும் அவன் ஒரு
பொருளின் மீது கொண்ட அன்பே காரண மென்றது.
எகு.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

விருந்தோம்பல்

இ - ள் :—அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ—
அன்பி ணையும் (வெளிப்படாது) அடைக்கும் தாழ் உள்தோ ?
ஆர்வலர் புன் கண்சீர் பூசல் தரும் - அன்புடையார்மாட்டு
உள்தாகிய புல்லிய கண் னின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.
அ.ஒ.

இது, பிறர் நுன்பத்தைக் கண்ட மாத்திரத்தில் அன்புடையார்க் குக் கண்ணீர் பெருகு மென்றது.

கை-வது.—விருந்தோம்பல்.

விருந்தோம்பலாவது, உண்ணாங்காலத்துப் புதியார்
வங்தால் பகுத்துண்ணுதல். தென்புலத்தார் முதலிய ஜவருள்
விருந்தினர் முதற்கண் ஓம்பப்படுத்த குரியராதலானும், அவரை
ஓம்புதல் அன்பு டைமை காரணமாக நிகழ்வதோன்
ரூக்கானும் இஃது ஈன்டுக் கூறப்பட்டது.

விருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இ - ள் :—இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் -
இல்லான் கண் இருந்து (பொருளைப்) போற்றி வாழும்
வாழ்க்கையெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்
பொருட்டு - (வந்த) விருந்தி னரைப் போற்றி அவர்க்கு
உபகரித்தற்காக.

இஃது, இல்லாழ்வதே விருந்தினரை ஓம்புதற்காக

என்றது. அக.

விருந்து புறத்தாக தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டும்பாற் றன்று.

இ - எ :—விருந்து புறத்தாக தான் உண்டல் -
விருந்தினர் இறபுறத்தாராகத் தானே உண்டல், சாவா
மருந்து எனினும் - சாவாமைக்காக உண்ணும் மருந்தாயினும்,
வேண்டும் பாற்று அன்று- வேண்டும் பகுதியுடைத் தன்று.
[புறத்தாக என்பது ஈறுகெட்டு நின்றது.].

நடக

இல்லறவியல்

இங்கு, அமிர்தமே யெனினும் விருத்தினருக்கு
அளியாது தான் உண்ணலாதா தென்றது.
அது.

வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை
பருவங்கு பாழ்படுதல் இன்று.

இ - ள: — வைகலும் வரு விருந்து ஒம்புவான்
வாழ்க்கை - நான் தோறும் வந்த விருத்தினரைப்
போற்றுவானது ஆக்கம், பருவங்கு பாழ்படுதல் இன்று -
வருத்தமுற்றுக் கேபேடுவ தில்லை.

இது, நான்தோறும் விருத்தினரை ஒம்புவானது
இல்லாழ்க்கை கேட்டிரு தென்றது.

அது.

அகனமாங்கு செய்யான் உறையும், முகனமாங்கு
நல்விருந்தோம்புவான் இல்.

இ - ள: — செய்யான் அகன் அமரங்கு உறையும் -
திருவினுன் மாங்கு பொருந்தி உறையும், நல் விருந்து
முகன் அமரங்கு ஒம்புவான் இல் - நல்ல விருத்தினரை
முகம்பொருந்திப் போற்றுவானது மனையின்கவன்.

இது, விருத்தோம்புவார்க்குக் கேட்டுமையே யன்றிச்
செல்வ மும் உன்றாம் என்றது.

அது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ
விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்?

இ - ஸ :—விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் டுஸம் -
விருந்தி ணரை ஊட்டி மிச்சமான உணவை உண்ணுமவன்
புலத்தின்கண், வித்தும் இடல் வேண்டுமோ - (விழாதுல்
பொருட்டு) விதைக்கவும் வேண்டுமோ ? (தானே
விழாயாதோ) ? [கொல் - அசை.]

இது, விருந்தோம்புவான் பொருள்வருவாயா க
இயற்றும் இடம் நன்றாகப் பயன்படு மென்றது.

ஏ. எ.

அ(ஞி).

விருங்தோம்பல்

சொல்விருங்தோம்பி வருஷிருங்கு பார்த்திருப்பான் நல்விருங்கு வானத் தவர்க்கு.

இ - ள் : — செல்விருங்கு ஓம்பி - வானத் விருங்தினரைப் போற்றி, வரு விருங்கு பார்த்திருப்பான் - வரும் விருங்தினரைப் பார்த்திருக் குமவன், வானத்தவர்க்கு எல் விருங்கு - வானத்தவர்க்கு எல்ல விருங்கு தாவன்.

வரவு பார்த்தல் - விருங்தினரி உண்ணும்.

இது, விருங்தோம்புலானது மறுமைப் பயன் எறிற்று. என.

இனைத்துளைத் தென்பதொன் றிஸ்லை ; விருங்தின் துளைத் துணை வேள்விப் பயன்.

இ - ள் : — இனை துளைத்து என்பது ஒன்று இல்லை - (விருங்கி ஏர்க்கு அளித்ததனால் ஆகும் பயன்) இன்ன அளவினை உடைத் தென்று சொல்லவாவது ஒன்று இல்லை : ஹெள்விப்பயன் விருங்துளை துணை - விருங்தோம்பலின் பயன் விருங்கினர் யாதோரு தன் மைகய உடையரோ அத்தன்மூழின் அளவிற்று.

இது, விருங்தினரை ஓம்புலத்துப் பயன் விருங்தினரு நகுதியின் அளவிற்று மென்றது. என.

பரிந்தோம்பிப் பற்றற்றேநும் என்பர், விருங்தோம்பி வேள்வி நலைப்படா தார்.

- என் :—விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - விருந்து போற்றி உபகாரம் செய்யமாட்டாதார், பாரிக்கு ஓம்பி பத்து அற்றேரும் என்பர் - வருங்கி (உடம்பொல்லத்திற்கும்) ஓம்பிப் போருளாற்று மென்று இரப்பர்.

இது, விருந்தினரை ஓம்பாதார் தமபோருளை இழுந்து இரண்டு வருங்குவ ரென்றது.

அதி.

நடநட

5

இ ஸ் ல ற யி ய ஸ

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மா.. மை மடவார்கள் உண்டு.

இ - ள் : — உடைமையுள் இன்மை -
உடைமையின் கண்ணே இஸ்லாமைபோல, விருந்து ஓம்பல்
ஓம்பா மடமை - விருந்தினர் க்கு அளித்தலைப் போற்றுத்
பேதைமை, மடவார்கள் உண்டு - பேதையார் மாட்டே
உளதாம்.

[ஓம்பாத என்பது ஈறுகெட்டு நின்றது.
இஸ்லாமைபோல - வறுமையுற்றிருந்தாற்போல.]

இது, விருந்தினரை ஓம்பாதார் அறிவிலா
ரென்றது. அ.க.

மோப்பக் குழையும் அனிச்சம் ;
முகம்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

இ - ள் :—அனிச்சம் மோப்ப குழையும் - (எல்லா
மலரினும் மெல்லிதாகிய) அனிச்சப்பு மோந்தால் வாடும்;
முகம்திரிந்து நோக்க விருந்து குழையும் - முகம்திரிந்து
நோக்க விருந்தினர் வாடுவர். [அனிச்சம் என்பது
ஆகுபெயர்.]

இது, விருந்தினரைத் திரிதலிஸ்லாத
முகந்தோடு நோக்க வேண்டு மென்றது.
க.ஏ.

கப-வது.—வாய்மை யுடைமை.

வாய்மையாவது, பொய் சொல்லாமை. [அஃதாவது,
திமையில்
லாத . சொற்களைச் சொல்லுதல். இது
விருங்தோம்பலின்கண்ணே
இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றுதலின்,
பட்டது.]

அதன்பின் கூறப்

தன்னெஞ்சு சறிவது பொய்யற்க ; பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

இ - ள :—தன் நெஞ்சு அறிவது
அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக ;

பொய்யற்க - தன் நெஞ்சு
பொய்த்தபின் தன்னெஞ்சே

ந. ५

நங்கீரச் சட்டம் - பொய்ப்பகுறின் பின் தன் கேஞ்சதானே நங்கீரச் சட்டம்.

கீஞ்சதாவது, தான் பொய்த்தானுல் பிறர்க்கு உள்ளதாகும் தீர்மானமாக கண்டு ‘என்செப்தோம் யாம்’ என்க வருத்தத்திற்கும்.

இது, பொய்யாகம வேங்கி மென்றது.

யாம்மெய்யாகக் கண்டவற்றுள் இல்லை, எனின் தெரான்றும் வாய்க்கையின் கீல்ல தீர்.

இ - ஓ :—யாம் மெய்யாகக் கண்டவற்றுள் - யாம் மெய்யாகக் கண்ட அறங்கங்களுள், வாய்க்கையின் கீல்ல பிற எனின்தோன்றும் இல்லை - மெய்சொல்துதான்போல் கன்றுவிழுப்பன வேறு எல்லையும் இல்லை.

[“ஒருமை கட்டிய பெயர்விலைக் கிளவி - பண்ணமக் காகு பிடினுமா ருஷ்டே” என்றும் தொல்காப்பியக் குத்திரப்படி எனின் தொன்றும் என்றும் ஒருமைப்பெயர் எல்லையும் என்றும் பங்கமைப்பெயர்க்காயிற்று.]

இது, வாய்க்கையோடு மத்தை எவ்வளவும் ஒவ்வாசெங்கு அதன் நிலைமை கூறிற்று.

வாய்க்கை எவ்வப்படுவே தியாதெனரின், யாதெரான்றும் தினமை இலாத சொல்ல.

இ - ஓ :—வாய்க்கை எவ்வப்படுவது யாது என்கின் - பொய்சொல்லாகம் என்று சொல்லப்படுவது யாதென்று கிளவில், தினமை இலாத யாதெரான்றும் சொல்ல - (பிறர்க்குந்) தினமைப்பயவாத யாதெரான்றும் சொல்துதல் (என்க).

[தினமைப்பயவாத - தின்கைக் கொடுக்காத சொற்களை, பாதோன்

குதும் - எந்தவகையாலும். யாதோன்றுதும் சம்பத் தொகுத்து
கோய் யாதோன்றும் என விள்ளது.]

இது, வாய்க்காலம் யாதேன்றுர்க்குக் கூறப்பட்டது.

க. ५

இல்லற வியல்

பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்.

இ - ள - பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்க்குரும் மெய்யின் நிலைமையை உடையவாம், புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் - குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.

[குற்றம் தீர்ந்த - குற்றம் நீங்கிய - குற்ற மற்ற.]

குற்றமற்ற நன்மையைப் பயக்குமாயின்,
பொய்ம்மையும் வாய் மையோ டொக்கு மென்று இது
கூறிற்று.

உள்ளத்தால் பொய்யா தொழுகின், உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

இ - ள :—உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - (ஒருவன்தன்). நெஞ்சினால் பொய்யை நினையாது ஒழுகுவனுயின், உலகத்தார் உள்ளத்துள் ளெல்லாம் உளன் - உலகத்தார் நெஞ்சினு ளெல்லாம் உளனுவன்.

இது, பொய்யை நினையாதவரை ளெல்லாரும் போற்றுவ ரென்

மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரில் தலை.

இ - ள் :—மனத்தொடு வாய்மை மொழியின் -
(ஒருவன்) மனத் தோடேகூட மெய் சொல்லுவனுயின்,
தவத்தொடு தானம் செய்வாரில் தலை - தவத்தோடேகூடத்
தானம் செய்வாரில் தலையாவன்.

இது, மனத்தோடு வாய்மை மொழிதல் எல்லா
நன்மைகளையும் பயக்கு மென்றது.

கூகு.

பொய்யாமை அன்ன புகழில்லை, பொய்யாமை
எல்லா அறமும் தரும்.

ஆகூ

இ - ள் :—பொய்யாமை அன்ன புது இல்லை - பொய்யாமை யால் வரும் (பொய்யாமையை உடையத் என்றும்) புக்கிழாடு ஒத்த புக்கு புக்கிழாடு நூல் போய்யாக்கப் பட்டதோ பொய்யாமையானான்று (அவன் அறியாமல் தானே) யும் கொடிக்கு மாதலான்.

அதனும் தனும் -
எல்லா அறங்களை

[பொய்யாமை என்பது அதனுல் வரும் புக்குக்காயினமையால் ஆகுபெயர்.]

இது, வாய்மை மற்றை எல்லா அறங்களையும் பயக்கு மேன் ரது.
கள்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.

இ - ள் :—பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - பொய்யாமை கைப் பொய்யாமல் செலுத்துவனுயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - பிற அறங்களைச் செய்தல் உண்ணும்.

[செலுத்துதல் - கைக்கொண்டோ முக்குதல்.
செய்யாமை செய்யாமை - செய்யாமையைச் செய்யாமை -

செய்து...]

இது, பொய்யாமையைக் கடைப்பிடித்தொழுகினங்லது
மற்றை அறங்கள் பயன்படா வேண்டது.
கா.

புறம்தூய்மை நீரால் அமையும் ; அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

இ - ள:—புறம் தூய்மை நீரால் அமையும் - உடம்பின்
தூய்மை நீரிலை அமைந்துவிடும் ; அகம் தூய்மை
வாய்மையால் காணப் படும் - மனத்தின் தூய்மை மெய்
சொல்லுதலானே அறியப்படும்.

இது, வாய்மையால் மனத்தூய்மை உண்டாமென்றது.
காக.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றேர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

நட

(இ) ஸ்ரூப் ரவி டாக் ஸ்ரீ

இ - ள் :— சான்றேர்க்கு எல்லா விளக்கும் விளக்கு அல்லது ஓன்றேர்க்கு எல்லா (அறங்களினுறுதும் உண்டான) ஒளிகளும் ஒளி கள் அல்ல; பொய்யா விளக்கே விளக்கு - பொய்பா (மையான் உண்டான) ஒளிபே ஒளிபாரும்.

[விளக்கு - விளக்கம் - ஒளி - நிலையான புகழ்.]

இது, சான்றேர்க்கு வாய்மை இன்றியமையாதென்று கூறி ந்து. க. 100.

கக-வது.—சேய்ந்நன்றி யறிதல்.

செய்க்கன்றி பறிதலாவது, பிறர் செய்த (தீமையை மறந்து)

நன்மையை மறவாமை. [இஃது, இல்லாழ்வாரும் அவரால் ஓம்பப் பெற்ற விருங்கினரும் கைக்கொள்ள வேண்டுவதோன் ரூதலின், வாய்மை யுடைமையின்பின் கூறப்பட்டது.]

மறவற்க மாசற்றுர் கேள்வை. துறவற்க துன்பத்துங் துப்பாபார் நட்டு.

இ - ள் :— துன்பத்துள் துப்பு ஆயார் கட்டு துறவற்க - (தனக்குத்) துன்பம் வந்த காலத்து வலியாயினர் கட்டபை (எக்காலத்தும்) விடாதொழிக. மாசு ஆற்றுர் கேள்வை மறவற்க - குற்றமற்றுரது நட்பை (எக்காலத்தும்) மறவாதொழிக.

[இம்முதற்குறை “மறவற்க மாசற்றூர் கேண்மை” என்று தொடங்கியதே, இவ்வதிகாரத்திற்கு முந்தியது “வாய்மையுடைமை” என்பதை வலியுறுத்தும், “ஊடய்மை யென்ப தவாவின்மை ; மற்றது - வாஅப்மை வேண்ட வரும்” என்றதனால்.]

இது, தாம் இடருற்றுழித் தமக்கு உதவி செய்தாரது நட்பை யும் குற்றமற்றூரது நட்பையும் விடற்க என்றது. காக,

நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

ஈ. அ/

செய்த நன்றி யாறி தல்

இ - ள :—கன்றி மறப்பது என்றங்கு - (பிழர் செய்த) நன்மை யை (என்றும்) மறப்பது என்றங்கு : கண்டு அண்டது அண்டே மறப்பது கண்கு - (பிழர் செய்த) நீண்மையை அடித்தே மறப்பது என்கு.

இது, பிழர் செய்த நன்றியை என்றும் மறக்களாக தென்றும் நீண்மையை உடனே மறக்கவேண்டும் மென்றும் கூறுத்து. க02.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.

இ - ள :—செய்யாமல் செய்த உதவிக்கு - (முன் ஓர் உதவி தாம்) செய்யாதிருக்க (த்தமக்கு ஒருவன்) செய்த உதவிக்கு, வைய குமும் வானகமும் ஆற்றல் அரிது - இவ்வுலகமும் சுவர்க்கமும் நிறையாற்றுதல் அரிது. [நிறை ஆற்றுதல்-நிறையில் சமமாதல்.]

இது, தம்மிடம் ஓர் உதவியும் பெறுதார் தமக்குச் செய்த உதவி இப்புலியினும் சுவர்க்கத்தினும் பெரிதா மேன்றது. க03.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்,
நன்மை கடவிற் பெரிது.

இ - ள :—பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்னாரு பயனைக் கருதாராய்த் தமக்குச் செய்த உபகார (த்தினால் உண்டாய) நன்மையை ஆராயின், குன்மை கடவின்

பேரிது-(அங்கு) நன்மை கடவினும் பேரிது.

இஃது, ஒரு பயணக் கருதாது செப்த உதவி
கடவினும் பெரிதென்றது.

505.

காலத்தி ஞல்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

இ - ஸ் :—காலத்தினால் செப்த நன்றி-(உதவி
வேண்டும்) காலத் தில் செய்த உதவி, சிறிது எனினும் -
(தான்) சிறிதாயிருந்ததாயி

நூல்

இல்லற வியல்

ஞம், கூலத்தின் மாண பெரிது - உலகத்தினும் மிகப்பெரிதாம். [கூலத்தினுள் என்பது வேற்றுமை மயக்கம்.]

இஃபு, உதவிவேண்டும் காலத்தின் செய்த உதவி
மிகப்பெரி தென்றது.
கோடி.

தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக் கொள்வர் பயன்தூரி வார்.

இ - ள :—இனைத்துக்கொண்டி செயினும் - திரையளவு நன்றி

செய்தாராயினும், பனித்துடினபாகக் கொள்ளர் பயன் தெரிவார் -

(அதனை ஆவ்வளவிற்குறைஞ்சு நினையாகு) பரிந்யளவினநீராகக் கொள்

வர் (உதவியின்) பயண அறிவார்.

[திணையளவு, பண்யளவு என்பன முறையே சிறிய ஆளைவு

യുമ் പെരിയ അണ്വവയുമ് കൂർത്തു നിന്ന് രണ്.]

செயல்வகையால் சிறிதாயிலும், நன்றி பயன்வகையால் பெரிக்

தா மென்றது இது.

காலை.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர், தமிழகண் சிழுமிம்ம துடைத்தவர் நட்பு.

இ - ள் :—தம் கண் விழுமெடு துடைத்தவர் நட்பு -
தம் கண்

(உற்ற) நுண்பத்தை ரீக்கினவரது நட்பை, எழுமை எழு
பிறப்பும்

உன்னோவர் - (அப் பிறப்பிலேயன்றி) எழுமையினும்
தோற்றும் பிறப்

பெல்லாம் ஸ்ரீனிப்பர் (சாண்டேரூர்).

[எழுமை - ஏழ்முறை. எழு எண்ணும் வினைத்தொகை
இங்கு

எதிர்காலந்தைக் குறித்து சிங்றாது.]

இது, நமக்கு நன்றி செய்தார் கட்டிடை எஞ்ஞான்றும்
மறக்க

லாகா தென்றது.

கான்.

உதவி வரைத்தன் றுதவி ; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

சு0

செய்த நன்றி யறி தல்

இ - ள :—உதவி வரைத்து அன்று உதவி - (முன்பு செய்யப் பெற்ற) உதவியின் அளவினா தன்று (பின்பு செய்யும்) மாற்றுதலி ; உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து - (முன்பு) உதவி செய்யப் பெற்றவர் நன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று (அது).

இது, மாற்றுதலிக்கு அளவில்லை யென்றது.
கால.

கொன்றன்ன இன்னு செயினும், அவர்செய்த ஒன்றுநன் ருள்ளக் கெடும்.

இ - ள :—கொன்றுல் அன்ன இன்னு செயினும்-(தமக்கு முன்பு நன்மை செய்தார்) தம்மைக் கொன்றுலோத்த இன்னுமையை(ப் பின்பு) செய்யினும், அவர் செய்த சன்று ஒன்று உள்ள கெடும்-அவர் முன்புசெய்த நன்றி ஒன்றை கிளைக்க அவ்வின்னுமை யெல்லாம் கெடும்.

[இன்னுமை - தீமை. கொன்றுல் என்பது ‘ஆல்’ கெட்டு கிளை நது.]

இது, முன் தமக்கு உபகாரம் செய்தவர் பின் தமக்கு அபகா ரம் செய்யின், அவ் வபகா ரமெல்லாம் முன்செய்த உபகாரத்திற்கு ஈடாகா வென்றது.
கால.

எங்ஙன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை செய்க்கண்றி கொன்ற மருற்கு.

இ - ள :— எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் -
எல்லா நன்மைகளையும் சிதைத்தார்க்கும் (பின்பு
ஒருகாலத்தேயாயினும்) உய்தல் உண்டாம் ; உய்வு இல்லை
செய்கண்றி கொன்ற மகற்கு - (ஒரு காலத்தினும்) உய்தல்
இல்லை ஒருவர் செய்த நன்றியைக் கொன்ற மகனுக்கு.
[கொன்ற - சிதைத்த.]

இது, செய்க்கண்றி கொன்ற பாவம் அதுபவித்தல்லது
பிராயச் சித்தத்தால் தீரா தென்றது.
கக0.

சுக

6

இ ஸ்ரீ வியல்

கூ-வது.—நடவு நிலைமை.

நடவு நிலைமையானது, கட்டார்மாட்டும் பகையர்மாட்டும் ஒக்க நித்திம் நிலைமை. [வெள்ளுத்தி யறித்துக்கண்டும் எல்லாமையை விட்டாக தென்றாக இப்பதிகாரம் அதன்பின் கூறப்பட்டது.]

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொரு கோடாமை சான்றேர்க்க கணி. [பால்]

இ - ள :—சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து - சமன்வரை பண்ணி (இரண்டு தலையும்) ஜீராத்தால் தூக்கிப்பார்க்கும் நிறைகோல்போல (வீக்கம் தாக்கமற்று) நின்று, ஒருபால் கோடாமை சான்றேர்க்கு அணி - தம் தெஞ்சை ஒருவன்பக்யமாகக் கோடவிடா மை சான்றேர்க்கு அழகு.

[சமன்வரை - நிறுக்கும் கருவியாகிய வெள்ளிக்கோவிளன் இரண்டு தலைகளும் சமனுக (ஒக்க) நிற்குமாறு செய்தற்குத் தூக்கும் கழிறு இடப்படும் வரை, வீக்கம் தாக்கம் - உயர்வு தாழ்வு.]

இது, நடவு நிலைமை வேண்டு மென்றது.

ககக.

சொற்கோட்ட மில்லது செப்பம், ஒருதலையா உட்கோட்ட மின்மை பெறின்.

இ - ள :—செப்பம் கோட்டம் இல்லது சொல் - நடவு நிலைமையாவது கோட்டம் இல்லாததாகிய சொல்லாம், ஒருதலையாக உட்கோட்டம் இன்மை பெறின் - அது கவராது மனக்கோட்டமின்மை யோடு கூடுமாயின். [கோட்டம் - கோணுதல். ஒருதலையாக என்பது ஈறு கெட்டு நின்றது.]

நடவு நிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம், இரு பொகால் பொகமாமி கூறக லென்பதூஉம் கூறிற்று.

[இருபொருட் பொதுமொழி - இருவர்க்கும் பொருள்களுக்கும் பொதுவாக நின்று கூறும்மொழி.]

கக2..

சுடு

ந (ு) வு நி லை ன ம.
தகுதினன் ஒன்று நன்றே, பகுதியால்
பாஸ்பாட் டொரூகப் பெறின்.

இ - ள :—தகுதி என ஒன்று நன்றே -
உசிவுதிலைமை யேன்று சொல்லப்படுகின்ற ஒன்று உல்லதே,
பகுதிடால் பாஸ்பட்டு ஒரூகப் பெறின் - அவரவர் பகுதி
நிலைமையோடே (அறத்தின்) பாஸ்பட்டு ஒரூகப்பெறுமா
யின்.

[ஆல் என்பது உடனிகழ்ச்சியில் வந்தது.]

இஃது, அவரவர் பகுதிநிலைமையோடு
அறத்தோடும் பொருக் தச் செய்தலே தகுதியா மென்றது.
ககந்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

இ - ள :—வாணிகம் செய்வார்க்கு வாணிகம் -
வாணிகம் செய் வார்க்கு வாணி கம் ஆம், பிறவும் தம
போல் பேணி செயின் - பிறர் பொருள்களையும் தமது
பொருள்கள்போலப் பேணிச் செய்வாரா யின். [ஆம் -
பல்க்கும்.]

இது, வாணிகம் செய்வார் பிறர் பொருள்களையும் தம
பொருள் போலப் பேணவேண்டு மெ க்குது.
ககந்.

கேடும் பெருக்கமும் இல்லாவல் ; தெங்ருசுற்றுக்

கோடாமை சான்றேர்க் கணி.

இ - ள் :—கேடும் பெருக்கமும் நில் அல்ல -
கேட்வருத்தும் ஆக்கம் வருத்தும் (உலகத்து) இல்லை
யல்ல ; நெஞ்சத்துக் கோடாமை சான்றேர்க்கு அணி
- (அவ்விரண்டினுள்ளும் யாதானும் ஒன்று
வந்தகாலத்துத் தம்) நெஞ்சு கோடாம் ஸொழுகன்
சான்றேர்க்கு அழகாம்.

இது, தாம் கேடுற்ற இடத்தும் தம் நெஞ்சம்
கோடாமல் ஒழு கல் வேண்டு மென்ற ஏ.
கக்ரு.

சுடு

இல்லற வியல்

**கெடுவாக வையா துலகம், நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.**

இ - ள :—நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
- நடுவாக நன்மையின்கண்ணே நின்றவன்
(அதுகாரணமாகப் பொருட் கேட்டை அடைவானுயின்,
அப்) பொருட் கேட்டை, உலகம் கெடு வாக
வையாது-உலகத்தார் கே கடாகச் சொல்லார்.
(ஆக்கத்தோடே என்னுவர்.)

நடுவுகிலைமை யுடையான் கேடுற்றால் அதனைக்
கேடாகக் கரு தார் உலகத்தார் என்று இது கூறிற்று.
கக்கூ.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

இ - ள :—நன்றே தரினும் - பெருமையே தரினும்,
நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை - நடுவுங்கிலைமையை
நீங்கிவரும் ஆக்கத்தை, அன்றே ஒழிய விடல் - (அது
வருவதற்குத் தொடக்கமான) அன்றே ஒழிய விடக.

இது, நடுவு நிலைமையை விடுதலால் வரும் பொருள்
பெருமை தரா தென்றது.
ககள.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சுசம்

நடவொரீஇ அல்ல செயின்.

இ - ள் :—தன் நெஞ்சம் நடவு ஓரீஇ அல்ல செயின் - தன் நெஞ்ச நடவுங்கிலைமையை நீங்கி நடவெல்லாதவற்றைச் செய்யுமாயின், யான் கெடுவெல் என்பது அறிக - (அஃது ஏதுவாக) ‘யான் கேடுறுவேன்’ என்பதைன் (ஒருவன்) அறிக.

இது, மனம் நடவுங்கிலைமையை விட்டு நீங்குமாயின், அது தனது கேட்டிற்கு முதற்குறி யென்றது. ககஅ.

எ' க'

தக்கார் தகவிலார் என்ப தவரவு :
எச்சத்தால் காணப் படும்.

இ - ள் :—தக்கார் தகவிலார் என்பது - செவ்வை யுடையார் செவ்வையிலார் என்பது, அராவர் எச்சத்தால் காணப்படும் - அவரவர் மக்களானே காணப்படும்.

இது, தக்கார் தகவிலார் என்னும் பெயர் தம்மளவிலே நிற்ப தன்றியும் தம்மக்களையும் விடா தென்றது. ககக.

செப்பம் உடையவன் ஆக்கம், சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து.

இ - ள் :—செப்பம் உடையவன் ஆக்கம் - நடிகு நிலைமையுடையவனது செல்வம், சிதைவு இன்றி - (தன்னளவிலும்) கேடின்றியே நின்று, எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - தன் வழியுள்ளார்க்கும் (கேடுவராமல் காக்கும்) காலங்களை உடைத்து. [எச்சத்திற்கும் என்பது உம்மை கெட்டு நின்றது.]

இது, நடிவுகிலைமை யுடையார் செல்வம் அழியா தென்றது.

கந்வது.—போறை யுடைமை.

பொறையுடைமையாவது,

தமக்குத்

துன்பம்

செய்தார் (க்குத்
தாமும் சூன்பம் செய்யாது அவர்) மாட்டுக் கொஞ்ச
வெகுனியை மீட்டல். [நகீவுங்கிலைமையை விடாது
இழுத்தற்குப் பொறையுடைமை இன்றியமையாத
தொன்றுதவிள், இஃது அதன்பின் கூறப்பட்டது.]

பொறுத்தல் இறப்பினை என்றும் ; அதனை மறத்தல்
அதனினும் நன்று.

இ - ள :—இறப்பினை என்றும் பொறுத்தல் (நன்று)
- (பிறர் செய்த) மிகையினை என்றும் பொறுத்தல் கன்று ;
அதனை மறத் தல் அதனினும் நன்று - மிகையினை மறத்தல்
பொறையினும் நன்று.

கு(ஞ்சி)

இ) ஸ்வரு வி யஸ்

[மிகை - பிழை. நன்று என்பது முன்னாறும் கூட்டு யுரைக் கப்பட்டது.]

பிறர் செய்த மிகையினைப் போதுத்தல் நன் ரெண்பதும், அதனை மறத்தல் அதனினும் சிறங்க நன்ரெண்ட்துறும் இது கூறிற்று.

திறன்ஸ்ல தற்பிறர் செய்யினும், நோனோங் தறன்ஸ்ல செய்யாமை நன்று.

இ - ன்: - திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - தகுதியில்லாத வற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும், நோ நோந்து அறன் அல்ல செய்யாமை நன்று - (தகுதியில்லாதவற்றைத் தானும் செய் தால் அவர்க்கு உள்தாம்) நோவுக்கு நோந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று. [நோ - துண்பம். நோந்து - வருத்தி.]

இது, தனக்குப் பிறர் தீங்கு செய்யினும் தான் அவர்க்குத்தீங்கு செய்யலாகா தென்றது. கலை.

நிறையுடைய நைம் ந்துக்காமை வேண்டின், பொறையுடைய போற்றி ஒழுகப் படும்.

[மை]

இ - ஸ் : — நிறையுடைமை தீங்காலை வேண்டின் -
(தன்னி னின்று) நிறையுடைமை ரீங்காதிருத்தல்
வேண்டுவனுமின், பொறை யுடைமை போற்றி
ஓழுகப்படும் - (தான்) பொறையுடைமையைப் பாருகாத்து
ஓழுகவேண்டும்.

நிறை யென்பது காப்பன காத்துக் கழவன
கழுந்தொழுகும் ஓழுக்கம். [படும் என்பது வேண்டும்
என்னும் பொருளில் வந்தது.]

இது, பொறையுடைமையால் நிறையுடைமை
நிலைபெறு மென் றது.
கஉஞ்.

**அகழ்வாரைத் தாங்கும் னிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.**

சுகா

பொறை புதை காம

இ - ள் :—அக்டோபர் தாம்கும் நியம் போல் - (தன்னிலை) அக்டோபரத் தாம்கும்தோம்போல், தம்மை இந்வார் போறுத்தல் நலில் - தம்மை இங்குமயக்கவீப் பொறுத்தல் நலிலுமயாம். [அங்குதல் - சோல்டிதல்.]

இது, மூர்மிக்கவையைப் போறுத்தானென்ற இல்லாத அவர்கள் பொறுத்தத்தைத் தலைமயா (எ ஒழுக்கமா) எக் கொள்வார் உலகத்தை ரெஞ்சிடுத.

கூ. 8.

**மிகுநியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுநியான் வென்று விடல்.**

இ - ள் :—மிகுநியான் மிக்கவை செய்தாரை - செல்வமிகுநியாலே மியையானவற்றைச் செய்தவரை, தாம் தம் தகுநியான் வென்று விடல் - தாம் தமது பொறையினாலே வென்றுவிடுக.

இது, மினக் செய்தாரைப் பொறுத்தல் சோல்வியாகா தென் தம் அதுதானே வேற்றியா மென்றும் கூறிற்ற.

கூ. 9.

**இன்னமயுள் இன்னமை விருந்தொரால் : வன்னமயுள்
வன்னமை மடவார்ப் பொறை.**

இ - ள் :—இங்கமயுள் இன்னமை விருந்த ஒரால் - வலியின்னமயுள் வலியின்னமயாவது விருந்தின்னர ஸிக்குதல் : வன்னமயுள் வன்னமை மடவார் பொறை - வலியுடையமயுள் வலியுடையமயாவது அறியாதாரைப் பொறுத்தல்.

[ஊரால் என்பது ஆல் விருந்திபெற்ற தொழிற்பெயர்.]

இது, விருந்தின்னர விளக்குதல் எனினமயுள் எனினமை வென்றும், அறிவிலார் செய்த மிக்கவையைப் பொறுத்தல் வன்னமயுள் வன்னமை யென்றும் கூறிற்ற.

கூ. 10.

ஒத்தானை நூல் - பொன்பேஸ் பொதிச்சு-
பொறுத்தானைப் பொன்பேஸ் பொதிச்சு-

காட்ட.

இ ஸ்வற் வியஸ்

இ - ள் :—ஒருத்தாரை ஒன்றுக் கவையார் - (தமக்குத் தன்பம் செய்தாரை மாறுக) ஒருத்தாரை ஒரு பொருளாக மதித்துவையார், பொறுத்தாரை பொன்போல் பொதிந்து வைப்பர் - பெறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்துல்போலப் போற்றிவைப்பர் (உலகத் தார்).

[ஏகாரம் அகை, ஒறுத்தல் - தண்டித்தல். பொதிந்து வைத் தல் - மறைந்து வைத்தல் - போற்றி வைத்தல்.]

இது, மிகை செய்தாரைப் பொறுத்தோரை உலகத்தார் பெரி யோரா கப் போற்றுவ ரென்றது,
கால.

ஒறுத்தார்க் கொருங்காளே இன்பம் ;
பொறுத்தார்க்குப்
பொன்றும் தனையும் புகழ்.

இ - ள் :—ஒறுத்தார்க்கு ஒரு நாளே இன்பம் - (மிகை செய்தாரை) ஒறுத்தவர்க்கு (ஒறுத்த அற்றை) ஒரு நாளே இன்பம் (உண்டாம்);
பொறுத்தார்க்கு பொன்றும் தனையும் புகழ் - பொறுத்தவர்க்குச் சாம் அளவும் புகழ் (உண்டாம்).

இது, மிகை செய்தாரைப் பொறுத்தார்க்கு இன்பழும் புகழும் உண்டா மென்றது.

கால

உண்ணுது நோற்பார் பெரியர் ; பிறர்சொல்லும்
இன்னுச்சொல் நோற்பாரின் பின்.

இ - ள : - உண்ணுது நோற்பார் பெரியர் - உண்ணுது
பார் எல்லாரினும் பெரியர் ; பிறர்
நோற் நோற்பாரின் பின் - பிறர் சொல்லும்.
ரின்பின்.

சொல்லும் இன்னுத சொல்
கட்டஞ்சொல்லைப் பொறுப்பா

இது, பிறர் சொல்லும் தீச்சொற்களைப் பொறுப்பவர்
தவம் பண்ணுவாரினும் பெரிய ரெண்றது.

கடக.

அறந்தாரின் தூய்மை யுடையார், இறந்தார்வாய்
இன்னுச்சொல் நோற்கிற் பவர்.

சுஅ

ஒழுக்கமுடைமை

இ - ள் : —இறங்தார் வாய் இன்னுச்சொல் கோற்கிறபவர் ~ மிகுந்தாரது வாயினின்று வரும் தீச்சொற் களைப் பொறுக்குமூவர், துறங்தாரின் தூய்மை யுடையார் - துறங்தவர்களைப்போலத் தூய்மை யுடையார்.

[மிகுந்தார் - நெறியைக்கடந்தார் - பிழைசெய்தார். தூய்மை யுடையார் - தூய ஒழுக்கத்தை யுடையார்.]

இது, மிகைசெய்தாரைப் பொறுப்பவர் பற்றாத துறங்கலே ரா டொப்ப ரென்றது.

கந.ஏ.

கசு-வது.—ஒழுக்க முடைமை.

ஒழுக்கமுடைமையாவது, தத்தம் திலைக்கு ஏற்ற ஒழுக்க முடையராதல். [இது, பொறையுடைமை சார்பாக விகழ்த்தின் அதன்பின் கூறப்பட்டது.]

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.

இ - ள் :—பரிந்து ஒம்பி ஒழுக்கம் காக்க - வருந்திப் போற்றி ஒழுக்கத்தினைக் காக்க, தெரிந்து ஒம்பி தேரினும் அஃதே துணை- (எல் லா அறங் களினும் கல்லத்தை) தேரிந்து (அதனையும்) தப்பாமல் ஆராய்க்கு பார்ப்பினும் (தமச்சு) ஒழுக்கமே துணையா மாதலால்.

இஃதே, ஒழுக்கத்தைக் காக்க வேண்டு மென்றது. கந.க.

உலகத்தோ டொட்ட'ஒழுகல் பலகற்றும் கல்லார்/அறிவிலா தார்.

இ - ள் :—அறிவு இலாதார் பல கற்றும் - அறிவில்லாதவர்

பல நூல்களைக் கற்றாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்

- உயர்க் காரோடு பொருங்க ஒழுகுதலை அறியார்.

ஒழுக்கமாவது உயர்க்கார் ஒழுகின நெறியில் ஒழுகுதல்
என் பதாலும் அவ்வொழுக்கம் கல்வியினும் வலியுடைத்
தென்பதாலும் இது கூறிற்று.

கால..

சாக்ஷி

7

இல்லவியல்

மறப்பினும் ஒத்துக் கொள்ளாகும் பார்ப்பான் ;
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

இ - ள் :—ஒத்து பார்ப்பான் மறப்பினும் கொள்ளாகும் - ரால் கனிக் கற்பவன் (அவர்களை) மறந்தானுயினும் பின்னும் கற்றுக்கொள்ளாம். ஒழுக்கம் குன்றபிறப்பு கெடும்-ஒழுக்கம் குறையுமாயில் அவன் பிறப்பின்பயன் கெடும்.

[பிறப்பின் பயன் - மக்கட்பிறப்பை அடைந்ததனால் அடையும் பயன். பிறப்பு என்பது ஆசுபெயர், அதன் பயனுக்காயின்மையால்.]

இது, கல்வியினும் ஒழுக்கம் வல்தான வாறு கூறிற்று. காட்ட.

ஓழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிக்கு.

இ - ள் :—ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - ஒழுக்கத்தின்சின்று நீங்கார் அறிவுடையோர், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிக்கு - (ஒழுக்கத்தைத்) தப்புதலால் குற்றம் வருதலீய நிக்கு.

[படுபாக்கு என்பது தொழிற்பெயர் : பாக்கு - விகுதி.]

இஃது, அறிவுடையார் ஒழுக்கத்தினாத் ஸம் வருதல் யின்னே காணப்படும்.

தவிராரென்றது. முற்
காட்ட.

இழுக்கம் உடைமை குடிமை ; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

இ - ள :—இழுக்கம் உடைமை குடிமை - (ஒருவன்) இழுக்கம்
உடையவனுக உயர்ந்த குலத்தானும் ; இழுக்கம் இழிந்த பிறப்பாய்
விடும் - (ஒருவன் இழுக்கத்தைத்) தப்புதலால் இழிந்த குலத்தானும்.

இழுக்கத்தால் குலம் ஆகுமென்றும்,
கெடுமென்றும் இது கூறிற்று.

இழுக்கமின்மையால் குலம்
கங்கு.

அழுக்கா ராடையான்கண் ஆக்கம்போன் நில்லை
இழுக்கம் இலான்கண் உயர்வு.

ஞா

ஒ மு ச் ச முடை மை

இ - ள :—அமுக்காலு உடையான்கண் ஆக்கம் போன்ற மனக்கோட்ட முடையவன் மாட்டு ஆக்கம் (இல்லையானால்) போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இருப்பிலை - ஒழுக்கம் இல்லாதான்மாட்டு மிகுதி இல்லையாம். [மிகுதி - உயச்சி.]

இஃது, ஒழுக்க மின்ஸாதானு க்கு உயர்ச்சி இல்லை என்றது.

ஓமுக்கத்தின் எப்துவர் மேன்மை ; இமுக்கத்தின் எப்துவர் எப்தாப் பழி.

இ - ள :—ஓமுக்கத்தின் மேன்மை எப்துவர் - ஓமுக்கத்தாலே (தாம் முன்னர்) எப்தாத மேம்பாட்டை எப்துவர். இமுக்கத்தின் எப்தா பழி எப்துவர் - ஓமுக்கமின்மையாலே (தமக்கு) அடாத பழியை எப்துவர்.

[எப்தாத என்பது ஈறுகெட்டு நின்றது. அடாத - தகாத.]

இஃது, ஓமுக்கத்தால் புகழும், ஓமுக்கமின்மையால் இகழும் அடைவு ரெஞ்றது. காடா.

நன்றிக்கு வித்தாகும் நல்லெலாமுக்கம் ; திலையாமுக்கம் என்றும் இடும்பை தரும்.

இ - ள :—நவ்திக்கு கல் ஒழுக்கம் வித்து ஆகும் -
முத்திக்கு கல்லை ஒழுக்கம் விதையாகும். தீ ஒழுக்கம் என்றும்
இடும்பை தரும்தீய ஒழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.

என்றும் - இருமையின் கண்ணும்.

ஙல்லோழுக்கம் இன்பத்தையும் தீயொழுக்கம்
அன்பத்தையும் தருமென்று இது கூறிற்று.
காட்டு.

ஒழுக்கம் உடையவர்க் கொல்லாதே தீய
வழுக்கியும் வாயாற் சொல்ல்.

ஞக

இல்லற வியல்

இ - ள் :—தீய வழுக்கியும் வாயால் சொல்ல் - தீமை பயக்கும்

சொற்களை மறந்தும் வாயாற் சொல்லுதல், ஒழுக்கம் உடையவர்க்கு

ஒல்லாது - ஒழுக்கம் உடையாருக்கு இயலாது. [ஏகாரம், அசை.]

இஃது, ஒழுக்கமுடையார் தீய சொற்களைச் சொல்லா ரென்

றது.

காடக்.

ஒழுக்கம் விழுப்பம் தரவால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.

இ - ள் :—ஒழுக்கம் விழுப்பம் தரவால் - ஒழுக்கமுடைமை மேன்மையைத் தருதலானே, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ் வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் காக்கவேண்டும்.

[படும் என்பது வேண்டும் என்னும் பொருளில் வந்தது.]

மேற்கூறிய கண்மையெல்லாம் தருதலின் ஒழுக்கத்தினைத் தப் பாமல் செய்ய வேண்டு மென்று இது வலியுறுத்தியது.

கசா.

கடு-வது.—பிறனில் விழையாமை.

பிறனில் விழையாமையாவது, பிறநுடைய மனையாளது நலம் விரும்பாமை. [இது, தோள் பெல்லாம் முதன்மைவாய்ந்த

விலக்கவேண்டிய தீயொழுக்கங்களி தாதலால், ஒழுக்கமுடைமையின்பின்

கூறப்பட்டது.]

அறனியலான் இல்வாழ்வான் என்பான்,
பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

இ - ள :—அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அற
நெறியானே இல்வாழ்வான் என்று சொல்லப்படுமென்று, பிறன் இய
லாள் பெண்மை நயவாதவன் - பிறன் வழியிற் செல்பவளது பெண்
மையை விரும்பாதவன்.

[பெண்மை என்பது அவளது கலத்தை உணர்த்தி
நின்றது.]

இது, பிறனில் விழையாமை வேண்டு மென்றது.

காக.

④

பிற னி ஸ். வி குழ யா னம்

பிரண்பொருளாட் பெட்டெபூதுகும் பேதைமை லாலந்
தறம் பொருள் கண்டார்கன் இல்.

இ - ள :— பிற பொருளாள் பெட்டெபூதுகும் பேதைமை-பிற
ஆகைய பொருளா திறப்பவன் விருப்பி ஒழுகுகின் அறியாலம்,
குலாத்து அறம் பொருள் கண்டார்கன் இல் - உலகம்து அறம்
பொருள் அறிக்தார்மாட்டு இல்லையாம்.

[அறம் - அறதால். பொருள் - பொருள்தால்.]

இது, பிறவில் விகழுதல் மற்றென்றும் கூவென்றும்
கூறிற்றார்.

அறன்கடை விள்ளுரு ஜெல்லாம் பிறன்கடை
விள்ளுரில் பேதையார் இல்.

இ - ள :— அறன்கடை விள்ளுரு ஜெல்லாம் - காமத்தின் கண்
வே விள்ளுரு ஜெல்லாருள்ளும், பிறன்கடை விள்ளுரில் பேதையார்
இல் - பிறகுலோருவன் கடைத்தலே பற்றி விள்ளுரவர்களைப்போல் அறியாதார் இல்லை. [கடைத்தலை - தலைவாயில்.]

இது, பிறவில் விகழுதல் பெரும்பேதைமை யென்றது. கூறு.

தினைத்துணைய ராயினும் என்னும், தினைத்துணையும்
தேராள் பிறவில் புகில்.

இ - ள :— எனை துணையர் ஆயினும் - என்னா அகமதினயும்
உடையாராயினும், தினை துணையும் தேராள் பிறவ் இல் புகில் -
(அவர்) தினையாளவும் தேராது பிறங்கடைய இல்லை புகுவராயின்,
என் ஆஃ - அவர் அமைதி யாதாகும்? (ஒன்றும் இல்லாததாகும்.)

[“யாமெய்யாக கண்டவற்றுள்” என்றும் தீர்டாக்க குற
ளின்கீழ்க் குறிக்கப்பட்ட தெரங்காப்பியச் சூத்திர விதிப்படி

காமித்து. அகமதி - சிகைவு - எந்தென் விளைவு. திரைத்துவையும் -
சிறையும்.]



இல்லற வியஸ்

பிறவீஸ் விழுவாஸ் வரும் குற்றம் கூறுவார், முற்பட
எல் லாக் குணமும் அழியுமென்று கூறினார்.
கசச.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

இ - ஸ :—தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்
- தம்மைத் தெளிந்தார் இல்லின்கண்ணே தீமையைப் புரிந்து
ஒழுகுவார், மன்ற விளிந்தாரின் வேறு அல்லர் -
மெய்யாகச் செத்தாரின் வேறல்லர் .

அவர் அறம் - பொருள் - இன்பம் எய்தாமையின்,
பின்தோடு ஒப்பரென்றூர் .
கசநு.

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

இ - ஸ :—ஏளிது என இல் இறப்பான் - (தனக்கு)
எளிதென்று நினைத்து (ப் பிறனுடைய) இல்லின்கண்ணே
மிகுமவன், எஞ்ஞான் தும் விளியாது நிற்கும் பழி எய்தும் -
எல்லாநானும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.

[மிகுமவன் - மிகை செய்யுமவன் - பிழை செய்யுமவன்.]
இஃது, அவனுக்கு அழியாத பழி உண்டா மென்றது.

கசார்.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லீறப்பான் அண்.

இ - ள :—இல் இறப்பான்கள் - (பிறன்)
இல்லீன்கள்னே மிகுவர்ன் மாட்டு, பகை பாவம் அச்சம் பழி
என நான்கும் இகவா வாம்-பகையும் பாவமும் அச்சமும் பழியும்
என்னும் நான்கு பொருள் கரும் நீங்காவாம்.

இஃது, அவனைவிட்டுப் பகையும் பாவமும் அச்சமும்
பழியும் நீங்கா வென்றது.

கசார்.

ஞா

பிறனில் விழுப்பாமை

பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்னேர்க்கறனென்றே ஆன்ற ஒழுக்கு.

இ - ள் :—பிறன் மனை நோக்காத பேராண்மை - பிறனது மனை யானைப் பாராத பெரிய ஆண்மைதானே, சான்னேர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு - சான்னேர்க்கு அறனும் ஆன்ற ஒழுக் க முமாம்.

[ஒன்றே என்பது என்னுப்பொருளில் வக்தது.]

இது, பிறன்மனை நோக்காமை அறனும் ஒழுக்கமுமா மென்றது.

நலக்குரியார் யாரெனின், நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோடோயா தார்.

இ - ள் :—காம நீர் வைப்பில் - அச்சத்தைத் தருகின்ற
நீர் குழங்க உலகத்தில், நலக்கு உரியார் யார் எனின் -
நலத்துக்கு உரியார் யார் எனில், பிறற்கு உரியாள் தோள் தோ
யாதார் - பிற னுக்கு உரியவளது தோனைத் தீண்டா தார்.

நலக்குரியார் - விரும்புதற்குரியார். [நலத்துக்கு என்பது
நலக்கு எனக் குறைந்துவின்றது.]

இது, பிறனில் விழுப்பார் யாவராலும் விரும்பப்படுவே
ரேன் நிது.

கசக.

அறன்வரையான் அல்ல செயினும்,
பிறன்வரையான்
பெண்மை ஸயவரமை நன்று.

இ - ள் :—அறன் வரையான் அல்ல செயினும் - அறத்தை

வரையாடே அமல்லாதன செய்யினும், பிறன் வரையாள் பெண்மை நயவாழை நன்று - பிறன் இடத்தாளானவளது பெண்மையை விரும்பாமை நன்று.

[வரையாழை - உரித்தாகச் செய்யாழை. அல்ல - அறன் அல்லாதவை - மறங்கள்.]

ஞஞ

இல்லற வியல்

இது, பிறனில் விழையான் ஓர் அறஞும் செய்தில
அயினும், பல நன்மைகளை அடைவா என்றது.
கடு0.

கசு-வது.—வெகுளாமை.

வெகுளாமையவது, வெகுஞ்சுதற்குக் காரணமுள்ள
இடத்தும் வெகுளாராதல். [வெகுஞ்சுதற்கு காரணமான
பிறனில் விழை தலைச் செய்தார் மாட்டும் வெகுஞ்சுதல்
ஆகாதென்றற்கு இது பிற வில்விழையாமையின்
பின்கூறப்பட்டது.]

மறத்தல் வெகுளியை யார்மாட்டும், தீய
பிறத்தல் அதனுன் வரும்.

இ - ஸ் : —யார்மாட்டும் வெகுளியை மறத்தல் -
யார்மாட்டும் வெகுளியைச் செய்தலை மறக்க, தீய பிறத்தல்
அதனுன் வரும் - தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வரு
மாதலான்.

[தீயன - தீவினைகளும் அவற்றின் பயனுகிய
துண்பங்களும். பிறத்தல் - உண்டாதல்.]

இது, வெகுளாமை வேண்டு மென்றது.
கடுக.

செல்விடத்துக் காப்பான் சினங்காப்பான்;
அஸ்விடத்

காக்கிலென் காவாக்கால் என்?

[துக்

இ - ள :— செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் - இயலும் இடத்தில் நன்று வெகுளியைக் காப்பவனே வெகுளியைக் காப்பவன் ஆவன் ; அல் இடத்து காக்கில் என் காவாக்கால் என் - இயலாத இடத்தில் அதனைத் தவிர்த்தினால் (தனக்கு உண்டாகும் பெருமை) யாது ? தவிராத்தினால் (வெகுளப்பட்டார்க்கு உண்டாகும் சிறுமை) யாது ?

[இயலும் இடம் - (வெகுளி) செல்லும் இடம்-வெகுளிசென்று வருத்தக்கூடிய இடம்.]

இது, வலியவன் வெகுளாமை வேண்டு மென்றது. கருட.

நிக்க

வெகுளாமை

**இன்றெரிதோய்வன்ன இன்னு செயினும் .
புணரின் வெகுளாமை நன்று.**

இ - ள :—இனர் எரி தோய்வு அன்ன இன்னு செயினும் - தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துறுதல்போல ஒருவன் தனக்கு இன்னுதவற்றைப் பலகால் செய்யினும், புணரின் வெகு ளாமை நன்று - கூடுமாயின் வெகுளாதொழில் நன்று.

மேல் வலியவன் பொறுக்க வேண்டும் என்றவர், அவன் பொறு க்குங்கால் (பொறு க்கப்படுவோர்) தீமைசெய்யினும் பொறுக்க வேண்டு மென்றார்.

கருந்.

செல்லா இடத்தும் சினம்தீது ; செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற.

இ - ள :—செல்லா இடத்தும் சினம் தீது - இயலாத இடத்தும் சினம் தீது ; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - இயலு மிடத்தினும் அதனின் தீதாயிருப்பன பிற இல்லை.

[செல்லாத என்பது ஈறு கெட்டு சின்றது.]

இது, செல்லிடத்தும் செல்லாத இடத்தும் சினம் தனக்குத் தீமையை விளை க்கும் என்றது.
கருசை.

தன்னைத்தான் காக்கச் சினங்காக்க ; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

இ - ள :—தன்னைத்தான் காக்க சினம் காக்க - ஒருவன் ரூன் னைத்தான் காக்க வேண்டுவெனுமின் சினம் தோற்றுமற் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானுமின் சினம் தன்னையே கொல்லும்.

இது, சினத்தால் தனக்கு உயிர் கூடே வரு மென்றது. கருநி.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி ஏமப் புளையைச் சுடும்.

இனமென்னும்

ஞான

இல்லற வியல்

இ - ள :— சினம் என்னும் சேர்த்தாரைக்கொல்லி - சினம் என்றுசொல்லப்படும் கெருப்பு, ஏம் இனம் என்னும் புதீனயைச் சூடிம் - தான் துப்பக்கடலில் அழுத்தாமல் கரையேற விடுகின்ற உட்டோராகிய புதீனயைச் சூடிம்.

சேர்த்தாரைக் கொல்லி-கெருப்பு. இது காரணக்குறி [நூற்று வரைக் கொல்லி என்பதுபொல].

இது, சினம் தானே அடித்தாரைக் கொல்லு மென்றது. கருகை.

சினத்தைப் பொருளுள்ளு கொண்டவன் கேடு, நிலத்திற்குக்கொண்டவன் கேடு.

இ - ள :— சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடுசினத்தைப் பொருளாகக் கொண்டவன் கேடுதல், நிலத்து எறிக் தான் கை பிழையாதது அற்று - நிலத்து எறிக்கவன் கை தப்பாமல் படுவது போலும்.

[எ றிதல்-அடித்தல். பிழையாதது எ ஸ்பது குறைங்குறின்றது.]

இது, சினத்தால் தனக்குப் பொருட்கேடு ஏருமொன்றது. கருகை.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உள்ளேரா?

இ - ள :— நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - கருதலை டும் மகிழ்தலையும் கெடுக்கும் சினத்தைப்போல, பகையும் பிற உள்ளேரா - பகையா? விருப்பன வேற்று சில உள்ளேரா?

இது, சினத்தால் தனக்கு இன்பக்கேடு ஏரு மென்றது.

கரு:அ.

உள்ளிய விவர்லாம் உடனெய்தும், உள்ளத்தான் உள்ளான் வெகுளி எனின்.

இ - எ :— உள்ளத்தான் வெகுளி உள்ளான் எனின் - தன் நேஞ்சு சினுப் பெறுவியை நிகையானுகில், உள்ளிய எல்லாம் உடன் எய்தும்- தான் கிணைத்தன எல்லாம் ஒரேகாலத்துக் கூடப்பெறும்.

கு:அ

இது, சினத்தை விட்டல் கிணத்தவற்றையெல்லாம் எப்பு விக்கு மேன்றது.

கட்டு.

**இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் ;
துறந்தார் துறந்தார் துணை.**

இ - ஸ : — சினத்தை இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தை மிகுந்தார் செத்தாரோ டொப்பர் ; துறந்தார் துறந்தார் துணைஅதனை ஒழிந்தார் (எல்லாப் பொருளையும்) துறந்தாரோ டொப்பர்.

இது, வெகுளாதார் பெரிய ரெஞ்சது.
கசு0.

கள-வது—இன்னு செய்யாமை

இன்னு செய்யாமையாவது, தமக்கு இன்னுத்வாகத் தோன்று மஹற்றைப் பிரக்குச் செய்யாமை. இது ஜூகுட்சி பிறந்து கிக்குவ தொன்றுதன்ன் வெகுளாமையின்படிப் பூர்ப்பட்டது.

[இன்னுத - துண்பும் தரும் செயல்கள்.]

**இன்னு எனத்தான் உணர்ந்தலை குரல் னுடை
வேண்டும் பிறங்கன் செயல்.**

இ - ஸ : — தான் ஜூக்கு என உணர்ந்தலை - நப்பு ஜூக்கும் (இலை) என்று அறிக்கவற்றை, பிறங்கன் செயல் துண்டுமை வேண்டும் - பிறங்குச் செய்தலை மோகை வேண்டும்.

இங்கு இன்னு செய்யாமை வேண்டு மென்றது.

கார்க்.

கறுத்தின்னு செய்தவற் கண்ணும் மறுத்தின்னு
செய்யாமை மாசற்றூர் கோள்.

இ) - ன் : — கறுத்து இன்னு செய்தவன் கண்ணும் ~
(தாம் செய்த குற்றத்தினுடை) வெகுண்டு இன்னுதவற்றை
(த்தமக்குச்) செய்தவன் மாட்டும், மறுத்து இன்னு செய்யாமை
மாசு அற்றூர் கோள் - (தாம் அதற்கு) மாறுகப் பின்டு
இன்னுத செய்யாமை குற்றமற்றூர் கோட்பாடு.

ஞகூ

இது, தமக்கு இன்ன செய்தார்க்கும் தாம் இன்ன செய்ய லாகா தென்றது.

கசுடு.

செய்யாமை செற்றார்க்கும் இன்னது செய்தபின் உய்யா விழுமம் தரும்.

இ - ள் :— செய்யாமை செற்றார்க்கும் இன்னது செய்தபின் - (தான்) ஒரு குற்றம் செய்யாதிருக்க (ததனாக்கு) இன்னது செய்த வர்க்கும் இன்னது செய்தபின், உய்யா விழுமம் தரும் - (அஃது) உய்வில்லாத நோயைத் தரும்.

[உய்வு - உய்தல் - பிழைத்தல்.]

இது, காரணமின்றி இன்ன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டு மென்றது.
கசுடு.

சிறப்பீனும் செல்வம் பெறினும், பிறர்க்கின்ன செய்யாமை மாசற்றார் கோள்.

இ - ள் :— சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - மிகுதியைத் தரு கின்ற செல்வத்தைப் பெறினும், பிறர்க்கு இன்ன செய்யாமை மாச அற்றார் கோள். பிறர்க்கு இன்னதுவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

பழிவாராத செல்வம் பெறினும், இன்னது செய்தலைத் தவிர வேண்டும் என்றது இது.
கசுசு.

எனைத்தானும் எஞ்சூன்றும் யார்க்கும் மனத்தானும் மானு செய்யாமை தலை.

இ - ள் : — எனைத்தானும் எஞ்சூன்றும் யார் க்கும் - யாதோ ன்றுயினும் எங்காஞும் யார்மாட்டும், மனத்தானும் மானு செய்யா மை தலை - மனத்தினைலும் இன்னுதவற்றைச் செய்யாமை நன்று.

[யாதோன்றுயினும் - ஒருசிறிதாயினும். எனைத்தானும் என்பதில் ஆயினும் என்பது ஆனும் எனக்குறைங்கு நின்றது.]

இஃது, இன்னுசெய்யாமை தலையான அறமாமென்றது. கக்கு.

இ) ஸ் னு செய்யாமை
அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதுநோய்
தன்னேய்போல் போற்றுக்கடை...

இ) - ஸ் : - பிறிதுநோய் தன்னேய்போல் போற்றுக்கடை-பிறி தோர் உயிர்க்கு உறும் நோயைத் தனக்குறு
நோய்போலக் காவாத இடத்து, அறிவினான் ஆகுவது உண்டோ
- அறிவுடையனுகிய அத்துவ் ஆகுவது உண்டோ? (இல்லை).

[ஆகுவது - ஆகும் பயன்.]

இஃது, அறிவுடையார் இன்னு செய்யா ரென்றது.

கச்சு.

தன்னுயிர்க் கிள்ளுமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கிள்ளு செயல்.

இ) - ஸ் : - தன் உயிர்க்கு இன்னுமை தான் அறிவான் -
தன் உயிர்க்கு உள்ள இன்னுமையை (உயிரில்லாப் பொருள்கள்
போல அறியாது கிடத்தலன்றி)த் தான் அறியுமான், மன்
உயிர்க்கு இன்னு செயல் என்னே - (பிள்ளை) ஸிலையுள்ள (பிற)
உயிர் களுக்கு இன் அதவற்றைச் செய்கின்றது யாதனைக்
கருதியோ?

[கொல் என்பது அசை.]

இஃது, இன்னு செய்கின்றவர் அறிவிலா ரென்றது.

கச்சு.

பிறர்க்கின்னு முற்பகல் செய்யின் தமக்கின்னு
பிற்பகல் தானே வரும்.

இ) - ஸ் : - பிறர்க்கு இன்னு முன்பகல் செய்யின் - பிறருக்கு
இன்னுதவற்றை முற்பொழுது செய்யின், பின்பகல்தானே தமக்கு
இன்னு வரும் - பிற்பொழுதுதானே தமக்கு இன்னத வரும்.

இன்னு செய்ததினால் வரும் குற்றம் என்னை எவ்வார்க்கு,

இது
கூறப்பட்டது.

கசுதி.

சீக

இ) ஸ் வி ரி பி ஸ்

நோய்செல்லாம் நோய்செய்தார் மேலவாம் ;
நோய்செய்
நோயின்மை வேண்டு பவர்.
[யார்]

இ - ள் :— நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - (இக் காலத்து நுகர்கின்ற) துன்ப மெல்லாம் (முற்காலத்துப் பிறர்க்குத்) துன்பம் செய்தார்மாட்டே உள்ளனவாம் ; (ஆதலால்), நோய் செய் யார் நோய் இன்மை வேண்டுபவர் - (இ க்கா லத்துப் பிறர்க்கு) துன் பத்தைச் செய்யார் (வருங்காலத்துத்) தமக்குத் துன்பம் வா ரா மையை வேண்டுவார்.

இஃது, எதிர் காலத்தில் துன்பம் நுகரவேண்டாதார் கிகழ்கா லத்தில் துன்பம் செய்யலா கா தென்றது. கக்க.

இன்னு செய்தாரை ஒஹுத்தல் அவர்காண நன்னயம் செய்து விடல்.

இ - ள் :— இன்னு செய்தாரை ஒஹுத்தல் - இன்னுத் செய் தாரை ஒஹுக்குமாறு (என்னை யெனின்), அவர் நானை நல் நயம் செய்து விடல் - அவர் நானும்பழயாக நல்ல நயமுடையவற்றை (ஒருவன்) செய்துகிடைக (என்க).

[நயமுடையவற்றை - இன்பம் தரும் செயல்கணை.]

இஃது, இன்னு செய்தாரை ஒஹுக்கும் கூறி கூறிற்று. களர்.

கழுவது—கோல்லாமை

கோல்லாமையாவது, யாதோர் உயிரையும்
கோல்லாமை. இது, வெளுட்சி முதிர்ந்துமிழு
சிகழுவதொன்றுதவின், அதன்பின் கூறப்பட்டது.

தன்னுயிர் கீப்பினும் செய்யற்க, நான்பிறி தின்னுயிர்
நீக்கும் விளை.

இ - ள் : —தன் உயிர் கீப்பினும் - (ஹளை
உட்கொள்ளாக்கால்) தன் உயிர் நீங்குமாயினும், பிறிது இன்
உயிர் நீக்கும் விளை செய்

கூட

யற்க - பிறதோன்றினுடைய இனிய உயிரை கீக்கும் தொழிலினச் செய்யற்க.

உயிர்க்கூடு வருக்காலத்து கோம் மருத்தாக ஒடிசே உட்கொள்ள்கிற கோத்துதல் குற்றமன் நெண்பார்க்கு இது சுதப்பட்டது. .

நல்லா நெண்படுவே தியாதேனின், யாதோன்றும் கொல்லாமை சூழும் நேறி.

இ - ஸ:—ஈல் ஆலு எனப்பவேது யாதெனின் - ஈல்வழி என்று சொல்லப்படுவது யாதேனா வினாவின், யாதோன்றும் கொல்லாமை சூழும் நேறி - யாதோர் உயிரையும் கொல்லாமையைச் சிகித்தகும் வழி (எனக).

இது, நன்னேறியாவது கொல்லாமை யென்றது.

202.

ஒன்றுக நல்லது கொல்லாமை ; மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.

இ - ஸ:—ஒன்றுக நல்லது கொல்லாமை - இலையின்றுக கல்லது கொல்லாமை : அதன் பின்சாரப் பொய்யாமை கன்று - அதன் பின்பே அடிக்கயப் பொய்யாமை கன்று.

[ஒன்றுக - இரண்டாவதின்றுக - இலையின்றுக, கல்லது - கல்லதறும். மற்று என்பது அசை.]

இது, பால் அதங்களினும் பொய்யாமை கன்று, அதனினும் கொல்லாமை கன்றுக்கிறது.

203.

அநகினை யாதெனின் கொல்லாமை, கோறங் கறவினை பெல்லாம் நரும்.

இ - ஸ:—அறவுணர் யாதெனின் கோறங் கறவினை, கோ

ஈலாகம் - கொல்லாகம் (என்க), கோழி எல்லா பிறவினையும்
தரும் - கொல்லுதல் எல்லாத் தீவிளைப் பயணிடும் தருமாதலான்,

ஏன்.

இல்லற வியல்

[அறவினை என்றதனால், பிறவினை தீவினையென்று கொள்ளப் பட்டது. பிறவினையும் என்பது உம்மை கெட்டுகின்றது. பிறவினை என்பது ஆகுபெயர், அதன் பயனுக்காயினமையால்.]

இஃது, அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது. களசு.

நிலைஅஞ்சி நீத்தாரு ஜெல்லாம், கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.

இ - ள் :—நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - (மனிவாழ்க்கை யில்) நிற்றலை அஞ்சித் துறக்கவ ரெல்லாரினும், கொலை அஞ்சி கொல்லாமை சூழ்வான் தலை - கொலையை அஞ்சிக் கொல்லாமையைச் சிங்கிப்பவன் (இல்லாழ்க்கையில் நிற்பினும்) தலைமை யுடையவன்.

இது, கொல்லாமை துறவினும் நன்றென்றது. களரு.

பகுத்துண்டு பஸ்துயிர் ஒம்புதல், நூலோர் தொகுத்தவற்று ஜெல்லாம் தலை.

இ - ள் :—பஸ் உயிர் பகுத்து உண்டு ஒம்புதல் - பஸ் உயிர்களுக்குப் பகுத்துண்டு (அவற்றைப்) பாதுகாத்தல், நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை - நூலுடையார் திரட்டின அறங்க ஜெல்லா வற்றினும் தலையான அறம்.

[பகுத்து உண்டல்-தன் உணவைப் பஸ் உயிர்களுக்குப்

பகிர்த்து கொடுத்துத் தான் உண்டன்.]

இது, கொல்லாமை என்னாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.

கொல்லாமை மேற்கொண் டோழுகுவான் வாழ்நாள்

செல்லா துயிருண்ணும் கூற்று.
[மேடு]

இ - ன :—கொல்லாமை மேல் கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை மேலான விரதமாகக்கொண்டு ஒழுகு மவன் வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்று செல்லாது யிரை உண்ணும் கூற்றுக் கொல்லாது.

ஸ்ரீ

கொல்லாமை

பிறவாமை உண்டா மாதலால், குற்றுச் செல்லா தென்னார்.
இது, கொல்லாமையின் பயன் கூறிற்று.

களள.

உயிருடம்பு நீக்கியார் என்ப, செயிருடம்புண்
செய்யாத வாழ்க்கை யவர்.

இ - ள :—செயிர் உடம்பு ஊன் செய்யாத வாழ்க்கை
யவர் - குற்றமான் உடம்பினையும் ஊனைச் செய்யாத
மனிவாழ்க்கையினையும் உடையாரை, உயிர் உடம்பு நீக்கியார்
என்ப - (முற்பிறப்பின்னா) உயிரை உடம்பினின்று
நீக்கினாவரென்று கூறுவர் (பெரிபோர்).

[குற்றமான உடம்பு - உறுப்புக் குறைந்ததும் ஜோப் கூழி
யது மான உடம்பு.]

இது, கொலைவினைல் வரும் குற்றம் கூறிற்று .
களஅ.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினைய:
புன்மை தெரிவார் அகத்து.

இ - ள :—புன்மை தெரிவார் அகத்து - போல்லாமையை
சூராய் வாரிடத்து, கொலைவினைய ராகிய மாக்கள்
விஸைப்புலையர் - கொலைவினையை மாக்கள்
தொழில்புலைய ராகுவர்.

[மனவறி விக்றி ஜம்பெந்தி யதிவை யுடைய மனித
உருவி என்ற மாக்களேன்பர் கூரங்காப்பியனுர்.]

இது, கொலைவினையரை உடைத்தார் கண்ட கால்டான

நன்றாகும் ஆக்கம் பெரிதுணிலும் சான்ஹோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

இ - ள் :—கொன்று ஆகும் ஆக்கம் - (ஓர் உயிரைக்)
கொன்று

ஆகின்ற ஆக்கமானது, கன்று ஆகும் பெரிது ஆக்கம் எனினும் -
ஏன்

கூ (இ)

இல்லற வியல்

மையைத் தரும் பெரிதான ஓர் ஆக்கமேயாயினும்,
ஓன்றோர்க்கு கடை - உயர்க்டோர்க்கு ஆகாது.

வேள்வியின் வரும் கொலையும் ஆகாது, பெரியோர்
வீடுபேற்றை விரும்பிக் கண்மத்தைவிடுத்தலால் என்று கூறினார்.
கஅ0.

ககு-வது.—புலான் மறுத்தல்.

புலால் மறுத்தலாவது, (புலால் தின்றால் அருளில்லையா
மென் பதனால்) புலாலை விடுகை. [புலால் கொலையால்
வருதலானும், புலா அண்ணல் கொலைக்கு ஏதாவாகலானும்,
இவ்வதிகாரம் கொல்லாமை யின்பின் கூறுப்பட்டது.]

உண்ணுமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்
புண்ணை துணர்வார்ப் பெறின்.

இ - ள :—புலாலை உண்ணுமை வேண்டும் - புலாலை
உண்ணுமை வேண்டும் ; உணர்வார் பெறின் - (அதன் உண்மைத்
தன்மையைக்) காண்பார் உண்டாயின், அது பிறிது ஒன்றின் புண்
- அது பிறிது ஒன் நின் புண்ணும்.

[பிறிது ஒன்றின் - வேறு ஓர் பிராஸியின்.]

இது, புலால் மறுத்தல் வேண்டு மென்பதூங்கும், அது
நாய்தா
மென்பதூங்கும் கூறிற்று.
கஅசு.

பொருளாட்சி போற்றுதார்க் கில்லை ; அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

இ - ள :— பொருள் ஆட்சி போற்றுதார்க்கு இல்லை - பொருள் ஆளுதல் (அதனைக்) காக்கமாட்டாதார்க்கு இல்லை ; ஆக்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை - அதுபோல அருளினை ஆளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.

ஊனுண்ண அருட்கேடு வரும் என்றார்.

காடு.

சூதர்

டி. ஸ்ரீ ளா மதுரை நகர்

தன்னுான் பெருக்கற்குத் தான்பிறி தொலூண்பாள் எங்குனம் ஆரும் அருள்?

இ - ஸ்ரீ :—தன் ஊன் பெருக்கற்கு - தொலூடம்பை வளர்த் தற்கு, தான் பிறிது ஊன் உண்பாள் - தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன், எங்குனம் அருள் ஆரும் - எவ்வாறு அருளினே ஆள்வான்?

ஊனுண்ண அருள் கெடுமோ என்றார்க்கு, இது வெறப்பட்டது.

காந.

படைகொண்டா ர்
நெஞ்சம்போல்நன்றாக்காதொன்றின்
உடல்சவை உண்டார் மனம்.

இ - ஸ்ரீ :—படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காறு ஆயுதம் கைக்கொண்டவர்கள் நெஞ்சபோல வன்மையை நினையாது, ஒன்றின் உடல் சவை உண்டார் மனம் - ஒன்றின் உடலைச் சுறவுபட உண்டார் மனம்.

இஃது, ஊனுண்பார் நெஞ்சம்
அறத்தை நினையாதென்றாக்குகிறேன்.

தினற்பொருட்டால் கொள்ளா துவகைனின், யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

இ - ஸ்ரீ :—தினால் பொருட்டு உருகு கொள்ளாது

எவிட் தின்னுதற்காக உடக்குத்தார் கொள்ளாகிற், விலைப்பாட்டு ஊன் தருவார் யாரும் இல் - விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லையாம். [ஆஸ் இரண்டும் அதை.]

கொன்று தின்னுது, விலைக்குக் கொண்டு தின்பார்க்குக் கூடிய மேன்கிண யென்றார்க்கு, அதனும் கொலைப்பாவும் இது சுற்றிற்று.

வருமென்று

கஅ(நி)

அருளால்ல தியாதெனின் கொல்லாமை கோறவு ;
பொருளால்ல தவ்வுன் தினல்.

காடு

இல்லற வியல்

இ - ள் :—அருள் அல்லது யாது எனின் - அருள்லது யாதெனில், கொல்லாமை கோறல் - கொல்லாமையைச் சிறைத்தல் (என்க); பொருள் அல்லது அவ்வுன் தினல் - பொருள்லது (யாதெனில்) அவ்வுனைத் தின்னல் (என்க).

[பொருள்லது - பயனில்லாதது. கொல்லாமையைச் சிறைத்தல் - கொலையைச் செய்தல்.]

புலால் உண்பதனால் அருள் கெடுதலே யன்றிப் பெறுவதோரு பயனும் இல்கியென்று இது கூறிற்று. கஅசு.

**செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணூர்
உயிரிற் றலைப்பிரிந்த ஊன்.**

இ - ள் :—செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணூர் - குற்ற த்தினின்றும் நீங்கின தெளிவையுடையார் உண்ணூர்; உயிரின் தலைப் பிரிந்த ஊன் - உயிரினின்றும் நீங்கின உடம்பை.

இது மேற்கூறிய குற்றமேல்லாம் பயத்தவின், புலாலைத் தெளி அடையோர் உண்ணு ரென்றது. கஅசு.

**அவிசொரிங் துயிரம் வேட்டலீன் ஒன்றின்
உயிர்செகுத் துண்ணுமை நன்று.**

இ - ள் :—அவி சொரிங்து ஆயிரம் வேட்டலீன் - நெய்யைச் சொரிங்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றின் உயிர் செகுத்து உண்ணுமை நன்று - ஒன்றின் உயிரை நீக்கி

அதன் உடம்பை உண் விழுமை நன்றி.

இது, புலாலுண்ணுமை எல்லாப் புண்ணியங்களினும்
நன்றை நெற்றது.
கார்த்தி.

கொல்லான் புலாலே மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

கார்த்தி

இ - ஸ:—கொல்லான் புலாலீ ம ராத்தாவிள் -
கொல்லானுமாய்ப் புலாலீயுண்டலைத் தவிர்த்தவதுமா ய
ங்க்பான் ; எல்லா உயிரும் கைகூப்பி தொழும் - எல்லா
உயிரும் கைகூப்பித் தொழும். [கை கூப்பி - கைகூவித்து.]
இது, புலாலுள்ளுதான் தேவர்க்கு மேலாவ ஜன்றது.

உண்ணுமை யுள்ள துயிர்நிலீல ; ஊனுண்ண
அண்ணுத்தல் செய்யா நளரு.

இ - ஸ :—(ஊன்) உண்ணுமை உயிர்நிலீல உள்ளது - ஊனீல
உண்ணுமையினால் உயிர் நிலீஸயைப் பெறுதல் உள்ளதாம் ; ஊன்
உண்ண அளரு அண்ணுத்தல் செய்யாது - ஊனீல உண்ண
(உங்டாரை எல்லா உலகத்தினும்தூதிந்த)நரகம்(விழுங்கிக்கொன்று)
அங்காவாது.

அங்காவாமை - புறப்பட விடாமை - [வெளிப்பட
விடாமை.]

[உயிர் நிலீஸயைப் பெறுதல் - உயிர் பிறப்பிதப்பின்றி
நிற்றல்வது,]

இஃது, ஊன் உண்ணுதார் நடு பெறுவ விராந்தது.
எஃது.

20-வது.—கன்னாமை.

கன்னாமைபாலுது, பாதோரு பொ நடு யும்
கலாவற்கொள்ளா ராதல். [கொலைக்கும் புலைக்கும் பிண்ணார்த்
தவிர் க்க வேண்டுவது களவாதலால், இவ்வதிகாரம்
அவற்றின்பின் கறப்பட்டது,]

எள்ளாமை வேண்டுவான் என்பான்,
எணைத்திறான்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

இ - ர :—எள்ளாமை தேவண்டுவான் எண்பான் - யிறரால்
இக் குப்பட்டாமையை வேண்டுவான் (இவன்) என்று
சொல்லப்படுமென்று, எனின்த்து ஒன்றும் கள்ளாமை - யாதோரு
பொருளீராயும் களவில் கொள்ளாமல், தன் நெஞ்சு காக்க - தன்
நெஞ்சைக் காக்க.

இது, களவு ஆகா தென்றது.
க்கூ,

கீர்தி

இல்லறவியல்

உள்ளத்தரஸ் உள்ளலும் தீதே பிறன்பொருள் ;
கள்ளத்தால் கள்வோம் எனல்.

இ - ஸ் :—ப்ரஸ் பொருள் உள்ளத்தால் உள்ளதும்
தீதுபிறன் பொருளை நெஞ்சினுல் கிணத்தலும் தீதாம் ;
கள்ளத்தால் கள்வோம் எனல் - (ஆதலால், அதனை)
மழறவினுலே கள்வோ மென்று முயலா தொழிக.
[ஏகாரம் அசை. எனல் எதிர்மறைவியங்கோன்.]

இது, களவு நீ தென்றது.
ககுட.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்கிலை ; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேன் உலகு.

இ - ஸ் :—கள்வார்க்கு - பிறர் பொருளைக் கள்வார்க்கு,
உயிர் கிலை தள்ளும் - உயிர் கிலையாகிய வீசி (பெறுதல்) தப்பும் ;
கள்ளார்க்கு கு புத்தேன் உலகு தள்ளாது - கள்ளாதாருக்குத்
தேவருலகம் (பெறுதல்) தப்பாது.

இது, கள்வார் முத்திபெறுதலு மிலர், கள்ளார்
சுவர்க்கம்பெறு மையு மிலர் என்றது.
ககுட.

களவினுல் ஆகிய ஆக்கம், அளவிறங்
தாவது போலக் கெடும்.

இ - ஸ் :—களவினுல் ஆகிய ஆக்கம் - களவிற்கொண்ட
பொருளால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து ஆவதுபோல
கெடும் - மேன் மேல் ஆவதுபோலக் கெடும்.

இது, களவினால் வரும்பொருள் நிலையா தென்றது .
கக்கா.

களவின்கண் கண்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

இ - ள :—களவின்கண் கண்றிய காதல் - களவின் மிக்க
ஆசையானது, விளைவின்கண் - பயன்படும் காலத்து,
வீயா விழுமம்

க ள் ளா கை ம

தரும் - கேடு இல்லாத கோயைத் தரும்.

இது, களவு நரகம் புகுத்தும் என்றது.
கக்கு.

**அளவல்ல செய்தாங் கெடுவர் களவல்ல
மற்றைய தேற்று தவர்.**

இ - ள் :— அளவு அல்ல செய்து - நேர் அல்லாதன
செய்து, ஆங்கு கெடுவர் - அவ்விடத்தே கெடுவார், களவு
அல்ல மற்றைய தேற்றுதவர் - களவல்லாத மற்றைய
அறங்களைத் தெளியாதவர்.

[ஆங்கு என்பது ஈறு கெட்டு நின்றது. நேர் - ஸ்தி.]

இது, கள்வரை அரசர் கொல்வ ரென்றது.
கக்கு.

**அருள்கருதி அன்புடையர் ஆதல்
பொருள்கருதிப்**

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

இ - ள் :— அருள் கருதி அன்பு உடையர் ஆதல் -
அருளைக்
குறித்து உயிர்மீது அன்பு உடையராய் ஒழுகுதல்,
பொருள் கருதிப் பொச்சாப்பு பார்ப்பார்கண் இல் -
போருளைக்குறித்து (ப்பிற்ரது) மறவியைப் பார்ப்பார்மா
ட்டு இல்லை.

இது, கள்வார்க்கு அருளும் அன்பும் இல்லையா
மேன்றது.

அளவின்கண் நின்றெழுகல் ஆற்றர்
களாவின்கண்
கண்றிய காத லவர்.

இ-ள் :— களவின்கண் சன்றிய காதல் அவர் -
களவின்கண் ணே மிக்க ஆசையை யுடையவர், அளவின்கண்
நின்று ஒழுகல் ஆற்றர் - நேரின்கண் நின்று ஒழுகுதலைச்
செய்யமாட்டார்.

இது, கள்வார் நேர் செய்யமாட்டா ரென்றது.
கசுறு.

ஏக

இல்லற வியல்

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கள் இல்.

இ - ள :—களவு என்னும் கார் அறிவு ஆண்மை -
களவாகிய பொல்லா அறிவ்டைமை, அளவு என்னும் ஆற்றல்
புரிந்தார் கண் இல் - நேர்மையாகிய பெருமையைப்
பொருந்தினார் மாட்டு இல்லை.

இது, நேர்மை : அறிந்தவன் களவுகான ஜென்றது.
கக்க.

அளவறிந்தார் நெஞ்சுச்த் தஸம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

இ - ள :—அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல
- நேர் அறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல, களவு
அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும் - களவு அறிந்தவர்
நெஞ்சில் வஞ்சகம் நிற்கும்.

4

ஏவாற்று

இது, களவு காங்பாரைப் பிஸ்பு தவிர்க்கமுடியா
தென்றது.

உக்வது.—தீவினையச்சம்.

தீவினையச்சமாவது, தீவினைகளைப் பிறருக்குச்
செய்யாமை. [இல்லவாழ்வார் விழக்கவேண்டிய கொடிய
பாவங்களில் மேல் விதக்கு கூறுதலுற்றையெல்லாம்
பொதுவகையாக இவ்வகையாக இவ்வகையாக தால் கூறுகின்றார்.]

துண்ணெத்தான் காறுவ னுமிங் என்ற்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

இ - ள :—தன்னேத் தாங் காதலன் ஆயின் -
தனக்குத்தான் நல்லவனுயின், எபோத்து ஒன்றும்
தீவினைப்பால் துன்னற்க - யாதெல் ஓரூயினும்
தீவினைப்பகுதியாயினவற்றைச் செய்யா தொழிக.

[யாதொன்றுயினும் - ஒரு சிறிதும.]

இது, தீவினைக்கு அஞ்சலேண்டு மென்றது.

2.0.க.

எடு

தீ வி லை ய ச் சும்

எனைப்பகை உற்றாரும் உய்வர் ; வினைப்பகை வீயாது பின்சென் றடும்.

இ - ள் : --எனைப்பகை உற்றாரும் உய்வர் - எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தி உண்டாம் ; வினைப்பகை வீயாது பின்சென்ற அடும் - தீவினையாகிய பகை நீங்காது (என்றும்) புக்குறிப் புகுந்து கொல்லும்.

அஃதாமாறு பின்யே கூறப்படும். [உய்தி - பிழைத்தல்.]
இது, தீவினையானது (தன்னைச் செய்தா லைப்)
பின்சென்று அடுமென்றது.

202..

தீவினை செய்தார் கெடுதல், நிழல்தன்னை
வீயா தழியறைங் தற்று.

இ - ள் :--தீவினை செய்தார் கெடுதல் - நியவானவற்றைப் (பிறர்க்குச்) செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைங் தால் அற்று - தன் நிழல் தன்னை நீங்காதே தன் அடியின்கீழ் ஒதுங்கினுற் போலும்.

இது, தீவினை அடுமாறு கா ட்டிற்று.
203..

மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்
அறங்குமும் சூழங்கவன் கேடு.

இ - ள :—மறங்கும் பிறன் கேடு சூழற்க - ஒருவன் மறங்கும் பிறனுக்குக் கேட்டைச் சூழாதோழிக ; சூழின் - சூழ்வானுயிஸ், சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - (அவனும் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன் முன்னே) சூழங்கும்தவனுக்குக் கேட்டை (ந் தீமைசெய்தார்க்குத் தீமை பயக்கும்) அறங்கானே சூழும். [சூழ் தல் - நினைத்தல்.]

இது, தீமையை நினைப்பினும் அது கேட்டு தரு மென்றது.

208.

எஞ்

10

இல்லையல்

இலமென்று தியவை செய்யற்க ; செய்யின்
இல்லைகும் மற்றும் பெயர்த்து.

இ - ள :—இலம் என்று தியவை செய்யற்க - ஒருவன் கல்
கூர்த்தேம் என்றுகிடைத்து (செல்வத்தைக் கருதித்) திவினையைச்
செய்யாதொழிக ; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வா
னுயின் பின்டும் கல்லூரவின ஞவன்.

[மற்று என்பது அசைநிலை. “இலம்”
மாரது கூற்றூக்கக் கூறப்பட்டது.]

என்பது திவினை செய்

இது, வறுமை தீரத் தீமை செய்யினும் பின்டும்
மென்றது.

வறிய அகு
உஞி.

திப்பால் தான்பிறர்கட் செய்யற்க, நோய்ப்பால
தங்கை அடல்வேண்டா தான்.

இ - ள :—தங்கை நோய்ப்பால அடல் வேண்டாதான் - தன்
கைத் துன்பப்பகுதியானவை நலிதல் கேண்டாதவன், திப்பால
பிறர்கள் செய்யற்க - தீமையாயினவற்றைப் பிறர்க்குச் செய்யா
தொழிக.

[பகுதி - வகை. தான் என்பது அசை.]

இது, திலீனை செய்தார்க்கு கோய் உண்டாகு மென்றது.

2.0.எ.

தீயவை தீய பயத்தலால், தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

இ - ன் :—தீயவை தீய பயத்தலால் - தீத்தெநாழிலானவை (தமக்குத்) தீமையைப் பயத்தலானே, தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தெநாழில்கள் (தொழிற் சுடுமென்னும்) தீக்கு அஞ்சதலினும் மிக அஞ்சப்படும்.

இது, தீய செயல் தீயினும் மிகுந்த துன்பத்தை விளைக்குமென் றது.

2.0.எ.

எ

தீவினையார் சுசும்

**தீவினையார் அஞ்சார், விழுமியார் அஞ்சவர் ,
தீவினை என்னும் செருக்கு.**

இ - ள :—தீவினை என்னும் செருக்கு - தீவினை வாக்கை களை ப்பை, தீவினையார் அஞ்சார் - (என்றும்) தீத்தெதாழில் செப்பார் அஞ்சார் ; விழுமியார் அஞ்சவர் - சீரியார் அஞ்சவார்.

[செல்வம் முதலியலற்றின் களிப்பால் பேரும்பாலும் நீவிரை நிகழ்வதால் “தீவினை யென்னும் செருக்கு” என்றார்.]

இது, தீவினை செய்தற்கு கல்லோர் அஞ்சவா ரென்றது. உடா.

**அருங்கேடன் என்ப தற்க மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.**

இ - ள :—மருங்கு ஓடி நீவினை செய்யான் எனின் - ஒருஷ்டை மருங்கு ஓடிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யானுயின் ; அருங்கேடன் என்பது அறிக - தான் கேட இல்லாதவன் என்று அறிது.

[மருங்கு ஓடி - அறைநியை விட்டுப் பக்கத்தில் வது அறைநியினின்றும் பிறழ்த்து.]

ஓடி ; அடு

இது, தீவினை செய்யாதார்க்குக் கேடில்லை என்றது.

அறிவினு எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

இ - ள :—செறுவார்க்கும் நீய செய்யாது விடல் -
தமக்குத் தீமை செய்வார்க்கும் தாம் தீமை
செய்யாதொழுகுவதற்கு ஏறுவா கிய அறிவை, அறிவினுள்
எல்லாம் தலை என்ப - (எல்லா அறங்களை யும் அறியும்)
அறிவெல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று
சொல்லுவர் (நல்லோர்.)

எ

இல்லற வியல்

[விடல் என்று கூறினார், விடுதற்குக் காரணமா கீழ் அறிவினை. செய்யாது என்பது காறு கெட்டுகின்றது.]

இது, தீவிர்ணவைத் தசய்யாத அறிவு எல்லாவற்றுள்ளும் தற்கொலை மையுடைத் தென்றது.

250.

உடவது.—ஒப்புரவறிதல்.

ஒப்புரவறிதலாவது, இப்பில்லையன இரங்குவங்தார் யாவர்க்கும்

வரையாது கொடுக்கும் ஆற்றல் இல்லாரெனினும், தன் அளவிற்கும் தன் வருவாய்க்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன அறிந்து கொடுத் தல். [ஒப்புரவு செய்யாமையும் தீவிர்ணயிஸ்பால் படிமாதலால் இவ் வகிகாரம் தீவிர்ணயச்சத்திஸ்பிள் கூறப்பட்டது.]

தாளாற்றி தந்த விபாருளினல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.

இ - ன :—தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம்— ஒருவன் சூயற்கி செய்து கூடிய பொருள்கள்லாம், தக்கார்க்கு வேளாண் மைசேய்தல் பொருட்டு-தகுதியுடையார்க்கு உபகாரம் செய்தற்காக.

இது, பொருள் உண்டானால் ஒப்புரவு செய்க வேண்டுது. 251.

கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட
டென்னுற்றும் கொல்லோ உலகு.

இ. - ஏ. :—கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஓப்புரவு
(செய்யுங்கால்) கைம்மாறு (கருதிச்) செய்யவேண்டா;
மாரிமாட்டு உலகு என் ஆற்றுமோ - (எல்லார்க்கும் கல்மனை
சுரக்கீஞ்சு) மாரிக்கு உலகம் என்ன கைம்மாறு செய்யுமோ ?

கடப்பாடு - ஓப்புரவு. [கொல் என்பது அசை.]

ஓப்புரவாவது கைம்மாறு கருதாத கொடை என்று இது
கூறு ந்து.

உணவு.

ஏக்க

இடனில் பருவத்தும் ஒப்புரவிப் கொல்கார் கடனறி காட்சியவர்.

இ - ள :—இடன் இல் பருவத்தும் - (செல்வம்) விரிவு அற்ற காலத்தினும், ஒப்புரவிற்கு ஒல்கார் - ஒப்புரவிற்குத் த னரார், கடன் அறி காட்சியவர் - ஒப்புரவை அறியும் அறிவையுடையார்.

இது, செல்வம் விரிவில்லாத காலத்தினும் ஒப்புரவு செய்ய வேண்டு மேன்றது.
உகந்.

நயனுடையான் நல்கூர்ந்தா ஞதல் செயனீர்மை செய்யா தமைகலா வாறு.

இ - ள :—நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - நயனுடையான் நல்கூர்ந்தானெனின்றது, செயல் நீர்மை செய்யாது அமைகலா ஆறு - செப்தல் வேண்டுவென செய்யாதே அமையமாட்டாமையாலே.

[நயன் உடையான் - ஒப்புரவை அறிக்கவன்.]

இது, செல்வம் குறைபடினும் அறிவுடையார் ஒப்புரவு செய்வ ரென்றது.
உகந்.

ஒப்புரவி னன்வரும் கீகடெனின் அஃதோருவன் விற்றுக்கோட்டக் குடைத்து.

இ - ள :—ஒப்புரவினுன் கேடு வரும் எனின் -

ஒப்புரவுசெய்த வினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அஃது ஒருவகுற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேட்டை (க்கேடா கச் சேர் த்தக்கீகா ஸ்ளஸ்டாது); ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளும் தகுதியை யுடைத்து.

இது, ஒப்புரவுசெய்தவினால் கெட்டானுயினும் அதன் ஆக்க மாகக் கொள்ளல் தகுமென்றது, பின் பயப்படவுன்னமொத்தான்.

ஏன்

இல்லற வியல்

ஊருணி நீர்கிறைங் தற்றே, உலகவரம்
பேரறி வாளன் திரு.

இ - ள் :— ஊருணி சீர் கிறைக்த அற்றே - ஊராரால்
கிருண்ணப்படும் கீர்க்கில் கீர் கிறைக்த தன்மையே போ அம்,
உலகு அவாவும் பேர் அறிவாளன் திரு - உலகத்தா ரெல்லாரும்
நச்சுகின்ற பெரிய (ஒப்புரவு) அறிவானது செல்வம்.

[கச்சுதல் - விரும்புதல். அவாவும் என்பது ஈற்று
மிகை உகரம் மெய்யொடும் கெட்டு கின்றது. கிறைக்த என்பது
ஈற்றகரம் கெட்டு கின்றது.]

இஃப்து, ஒப்புரவு சூப்பார் க்கு உளதாகிய செல்வத்தை
(நச் சிச் சென்றூர்) வேண்டியவாறு கொள்ளலோ மென்றது.
உகரு.

பயமரம் உள்ளுர்ப் பழுத்தற்றூஸ், செல்வம்.
நயனுடை யான்கண் பழன்.

இ - ள் :— பயமரம் ஊருள் பழுத்தால் அற்று -
பயன்படும் மரம் ஊர்கட்டுவே பழுத்தாற்போலும், நயன்
உடையான்கள் செல்வம் பழன் - பிழரால்
விரும்பப்படுவான்மாட்டுச் செல்வம் உண்டாயின்.

இஃப்து, ஒப்புரவு சூப்பானது செல்வம் உபகாரம்
வேண்டா தார்க்கும் பயன்படு மென்றது.
உசன்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றுல், செல்வம்
பெருந்தகை யான்கள் படின்.

இ - ள :—மருந்து ஆகி தப்பா மரத்து அற்று ~ (பிணி)
மருங் தாகி (த்தேதீவார்க்கு) மறைதலில்லாத மரத்தை
ஒக்கும், செல் வம் பெருந்தகையான்கள் படின் -
செல்வமானது பெருந்தகை மையான் மாட்டு உண்டாயின்.
[ஆல் என்பது அசை.]

எ.அ।

இஃது, ஒப்புரவு செய்வானது செல்லம் ஏறிகுறுடைய வறுமைப் பினியை நீக்கு மென்றது.
உதா.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் ; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

இ - ள் : - ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு அறி வான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன் ; மற்றையான் செத் தாருள் வைக்கப்படும் - அஃது அறியாதான் செத்தாருள் ஒருவ ஞக எண்ணப்படுவன்.

இஃது, ஒப்புரவு அறியாதார் பினத்தோ டொப்ப ரென்றது.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறற் கரிதே ஒப்புரவின் நல்ல பிற.

இ - ள் : - புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தினும் இல்லகத்தினும், ஒப்புரவின் எல்ல பிற - ஒப்புரவொழுக்க்போல உல்லவாகிய பிற, பெறற்க அரிது - பெறுறற்க அரிது.

இஃது, ஒப்புரவு செத்தல்போல கன்றுயிருப்பனவாகிய பிற தேவருக்கத்தினும் இல்லகத்தினும் மிள்லை. போஸ்ரத். எ.எ.ஏ.

உந்-வது.— ஈகையிடைமை.

எகையாவது, இல்லை இருக்கு உத்தார் யாவர்க்கும் உரை யாது கொடுத்தால், [இது செல்வரால் செய்யப்படுவ தோன்றுத் தோல், இவ்வதிகாரம் நக்கார்ஸ்தா ரல்லாதாரால் செய்யப்படும் ஒப்பு ரஷ்டைமையின்பின் கூறப்பட்டது.]

ஓசு

இ ஸ்வர வியஸ்

நல்லா ரெனினும் கொள்கிறது ; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.

இ - ள :—நல் ஆறு எனினும் கொள்ள தீது - (ஒருவன் மாட் டுக் கொள்ளல்)

நன்மை பயக்கும் கெறியெனினும் கொள்ளல் தீது ; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - (ஒருவருக்குக் கொடித் தால்) பாவம் உங்கெனினும் கொடித்தல் நன்று.

கொள்வோர் அமைதியை ஆறிந்து
கொடித்துவேண்டுமேனும், இது வரையா வித்தையாதால் யா
சூராற்றினும் சொடை நன் ரெண்பது கூறிந்து,
உக.

வறியார்க்கொன் நிவதே யிகைமற் ரெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இ - ள :—ஈகை வறியார்க்கு ஒன்று நவதே -
ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்
; மற்றெல்லாம் குறிஞ்சிர்ப்பை நீரது உடைத்து - (இஃது)
ஒழிக்க கொடையெல் லாம் குறிஞ்சிர்ப்பை கொடுத்த ஸ்ரீ
ஸமயாதலை யுடைத்து.

[குறிஞ்சிர்ப்பை - குறித்த எதிர்ப்பை. எதிர்ப்பை -
எதிர் கொடுப்பது - கைம்மாறு.]

இது, சொடித்துங்கால் இல்லாதார்க்குக் கொடுக்க
வேண்டுமென்றது.

இல்லென் என்னும் எவ்வாறு உரையாய்களை அறிவு,
குலத்தையான் கண்ணே மன.

இ - ள : — இல்லென் என்னும் எவ்வாறு உரையாய்களை அறிவு -
(இர ஸ்து வக்தாற்கு) இல்லையென் என்னின்ற துன்பத்தைக் கருது
அதிலும், குலன் உடையான் கண்ணே உள -
குடிப்பிறக்தார்மாட்டே கா தாம.

[ஏற்கும் என்னும் ஒருமைப்பெயர் உள் என்னும் பங்கமை
வினை யோடு பொருந்தி நின்றது.]

இநு, கொடுக்குங்கால் மாறுது கொடுக்கவேண்டு
மென்றது.

ஈ கை டை மை

இன்னு திரக்கப் படுதல், இரங்தவர்
இன்முகம் காணும் அளவு.

இ - ள :—இரக்கப்படுதல் இன்னது - (பிறகு அருவனுல்)
இரக் கப்படுதலும் இன்னது; (எவ்வளவு மெனில்), இரங்தவன்
இன்முகம் காணும் அளவு - இரங்துவந்தவன் (தான்
வேண்டியது பெற்றத் துனே காட்டும்) இனிதான் முகக்காணும்
அளவும் (என்க).

இது, கொடுக்குங்கால் தாழாது கொடுக்கவேண்டு
மென்றது.

சாதவின் இன்னத தில்லை ; இனிதது உம்
ஈதல் இசையாக் கடை.

இ - ள :—சாதவின் இன்னதது இல்லை - சாதவின் மிக்க
தன் பம் தருவது இல்லை ; ஈதல் இசையாக்கடை அநூலும்
இனி து - (இரங்து வந்தார்க்குக்) கொடுத்தல் முடியாத விடத்து
அநூலும் இனி தாம்.

இஃது, ஈயாது வாழ்தலிற் சாதல் நன் ரென்றது.
ஒட்டு.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாழுடைமை
வைத்திழக்கும் வன்கண் ணவர்.

இ - ள :—தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கண்ண
வர்தாம் உடையபொருளீங்க கொடாதே வைத்து (ப்பின்)
இழக்கின்ற வன்கண்ணர், ஈந்து உவக்கும் இன்பம் அறியார்கொல்

- (கொடுத்த) கொடையினால் (பெற்றவர்) முகமலர்ச்சி
கண்டறியாரோ?

[ஈந்து என்பது வலித்து விண்றது. கொல் என்பது என்றி
ஃபப் ப்ரேர்க்கினத் தக்குஙின்றது.]

இது, பிறர்க்கு இடாதார் தம் பொருள் இழப்ப வென்றது.

இரத்தவின் இன்னுத மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணால்.

அக

11

இல்லற வியல் .

இ - ள :—இரத்தவின் மன்ற இன்னுத - இரத்தல்போல
மெய்யாக இன்னுவாம், சிரப்பிய தாமே தமியர் உணல் -
(தாமே)தேடுவது உண்ணாத் தாமே தமியராயிருந்து உண்டல்.

தமியராய் - ஒருவருக்கு கானுமல். [உணல் என்னும்
ஒருமைப் பெயர் இன்னுத் என்னும் பன்மைச் சொல்லோடு
பொருந்தி தின்றது.]

இது, பிறகு இடாதார் துண்பம் உழப்ப ரெஞ்சறது.
உள்.

**பாத்துண் மரீஇ யவனைப் பகியென்னும்
தீப்பினி தீண்டல் அரிது.**

இ - ள :—பாத்து ஊண் மரீஇயவனை-பகுத்து உண்டலைப்
பழகி யவன் ; பகி என்னும் தீப்பினி தீண்டல் அரிது -
பகியாகிய பொல்லாஞோய் தீண்டுதல் இல்லை.

(ஒருவன் பிறகு ஈயாதொழிதல், ஈந்தால் பொருள்
குறையும் அதனுலே பசியுண்டாமென் ரஞ்சியன்றே ?
அவ்வாறு கிணைத்தல் வேண்டா,) பகுத்துண்ணப் பகி வாரா
தென்று இது கூறிற்று.

**அஸ்ரூர் அழிபகி தீர்த்தல் ; அஃதாருவன்
பெற்றூன் பொருள்வைப் புழி.**

- ள் ।—அற்றார் அழிபசி தீர்த்தல் - பொருளற்றுரது (குண
அழிக்கும் பசியைப் போக்குக் ; அஃது ஒருவன் பொருள்
வைப்பு உழி பெற்றுள் - அதுசெய்தல் ஒருவன் தான்
தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றது போலாம்.

இது, பகுத்துண்ணப் பொருள் அழியா தென்றது.
உக்கீ.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் ; அப்பசியை
மாற்றுவார் ஆற்றவின் பின்.

புக்முடையை

இ - ள :—ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - பெரியாரது பெரு மையாவது பசியைப் பொறுத்தல் ; அப்பசியை மாற்றுவார் குற்ற வின் பின் - (அதுவும் பெரிதாவது)பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.

இது, தவம் பண்ணுவாரிலும் தானம் பண்ணுவார் வலியுடைய ரெண்றது.
உடப்.

உசவது.—புக்முடையை.

அஃதாவது, புகழ்ப்பட வாழ்தல். [புகழ், வள்ளியோரால் செய்யப்படுவதொன்றுதலின், இவ்வதிகாரம் செல்வரால் செய்யப்படும் ஈகையின்பின் கூறப்பட்டது.]

தோன்றின் புகழோடு தோன்றுக ; அஃதிலார் தோன்றவின் தோன்றுமை நன்று.

இ - ள :—தோன்றின் புகழோடு தோன்றுக - பிறக்கின் புகழ் உண்டாகப் பிறக்க ; அஃது இலார் தோன்றவின் தோன்றுமை நன்று - புகழ் இல்லார் பிறத்தலின் பிறவாமை நன்று.

இது, புகழ்ப்பட வாழவேண்டு மென்றது.
உடக்.

ஈதல் இசைப்பட வாழ்தல் ; அதுவல்ல துதிய மில்லை உயிர்க்கு.

இ - ள :—இசைப்பட வாழ்தல் ஈதல் - புகழ்ப்பட வாழ்தலாவது கொடுத்தலே ; அது அல்லது உயிர்க்கு ஒதியங்

இல்லை - கொடை யான் அல்லது உயிர்க்கு இலாபம்
(வேறொன்று) இல்லை.

'இது, புகழ் உண்டாம் ஆறு கூறித்து.

ஏன்.

உ ரைப்பார் உரைப்பவை யெல்லாம்
இரப்பார்க்கொன்
நீவார்மேல் நிற்கும் புகழ்.

ஏன்

இல்லற வியல்

இ - ள :—உரைப்பார் உரைப்பவை எல்லாம் - சொல்லுவார் சொல்லுவன் எல்லாம் ; இரப்பார்க்கு ஒன்று எவார்மேல் நிற்கும் புகழ் - இரங்கு வந்தார் க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப் பார்மேல் நின்றாகின்ற புகழையே.

இஃது, ஈகையே குழுக்குச் சிறந்த காரண மென்றது. உஷா.

ஒன்று உலகத் துயர்ந்த புகழுல்லாஸ்
பொன்றுது நிற்பதோன் றில்.

இ - ள :—உயர்ந்த புகழ் அல்லால் - உயர்ந்த புகழுல்லது, உலகத்து ஒன்றுக - உலகத்து இளையின்றுக, பொன்றுது நிற்பது ஒன்று இல் - கெடாது நிற்பது பிறது இல்லை.

இது, புகழ் மற்றுள்ள பொருள்போ என்றி அழியாது நிற்கு அமைந்து. உஷா.

நிலவரை நீள்புகழ் ஆற்றின், புலவரைப்
போற்றுது புத்தேள் உலகு.

இ - ள :—நிலவரை நீள் புகழ் ஆற்றின் - நிலத்தெல்லையின் கண்ணே செந்திய புகழைச் செய்வாருயின், புத்தேள் உலகு புலவரை போற்றுது - தேவருலகம் புலவரைப் போற்றுது (இவனைப்போற்றும்).

புலவரேன்றுர் தேவரை, அவர் புலனுடைய ராதலான்.

இது, புகழ்செய்தாரைத் தேவருலகம் போற்று மென்றது.

புகழ்பட வாழாதார், தம்னோவார், தம்மை
இகழ்வாரை னோவ தெவன்.

இ) - ஓ :—புகழ்பட வாழாதார் - புகழ்பட
வாழுமாட்டாதார்,
அசு

தம் கோவார் - தம்மை நோவாது, நின்றாம்
இகழ்வாரை கோவாது எவன் - தம்மை இகழ்வாரை
நோகின்றது பர்த்தினுக்கு?

இது புகழ்பட வாழ்மாட்டார் இகழப்படுவ ரென்றது,
ஏனால்,

வசையென்ப வையகத்தார்க்
கெல்லாம், இசையென்னும்
எச்சம் பெறுவு விடின்.

இ - ஸ :—இசை என்னும் எச்சம் பெறுவிடன் -
புகழாகிய ஒழிபு பெறுவிடன் ; வையகத்தார்க்கு எல்லாம்
வசை என்ப - (அப் பெற்றமைதானே) உலகத்தார்க் கெல்லாம்
வசையாம் என்று சொல் வுவர் (கல்லோர்).

[ஒழிபு - ஒருவன் இறந்தபின் இறவாது (இழுபாது)
ஷ்ரபது.]

மேல் புகழ் இல்லாதாவர இகழப் பெற்றார். அவர்
ஷ்ரபதி ஸாராயின் இகழப்படுவாரோ என்றார்க்கு, மேலு
குந்தம் பெற்றா, புகழின்மைதானே அஜமடிம் என்று எக்கு
த் தூறினார். என.

வசையெறிய வாழ்வோ மே வாழ்வார்;
இசையெறிய
வாழ்வாரே வாழாதவர்.

இ - ஸ :—வசை ஒழிப் பெற்றவாது என்றார் - வசை
ஷ்ரபதி
வாழ்வாரே உயிர்வாழ்ந்தாராவார் ; இப்பே ஒழிய

வாழ்வாடு வாழுதலர் - புகுழ் ஒழிய வாழ்வாரே உயிர்
வாழுதலராவர்.

இது, சு கழிச் சார் பினத்தோ டெப்ப ரென்று
நடவடிக்கை.

வசையிலாவண்பயன்' குன்றும், இசையிலா
யரீக்கை பொறுத்த நிலம்.

இ - ள ;—இசை இலா யாக்கை ப்பாறுத்த நிலம் -
புகுழ் பூங்காத உடம்பைப் பொறுத்த நிலத்தின்கள், வசை
இலா வண்பயன் குன்றும் - பழியற்ற கல்விலைவு குறையும்.

அடு

இல்லறவியல்

இது, புகழில்லாதான் இருந்த இடத்தில் விளைவு குன்று
மொன்றது.

உங்க.

நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகற் கல்லால் அரிது.

இ - ள :—நந்தம்போல் கேடும் - ஆக்கம்போல் கேடும், உள
தாகும் சாக்காடும் - உளதானந்போல் சாதலும், வித்தகற்கு அல்
லால் அரிது - வங்லவற் கல்ல தரிது.

இது, புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரி
தென்றது.

அக்டூ

துறவற வியல்.

[துறவறமாவது, இல்லின்கண்ணின்று சீக்கித் தவம் முதலாயின செய்தல். அது கூறிய அதிகாரம் பதின்மூன்றினும் அருளுடை மை முதலாகத் தவழுடைமை எருக இல்லின்கண்ணின்று நீங்கியா ரால் செய்யப்படுவென ஈள்கும், கூடா வோ மூக்கம் முதலாகப் பய னில கோல்லாமை எருக அவரால் தவிரப்படுவன ஒந்துமாக ஒன் பதுஅதிகாத்தால் கூறி ; அதன்பின் துறவிற்கு இன்றிபழையாதுஅறி தற்பாலதாகிய நிலையாமை ஓர் அதிகாரத்தால் கூறி ; அதன்பின் துறவில்சனம் ஓர் அதிகாரத்தால் கூறி ; துறவினால் எய்தற் பால தாகிய மேய்யனர் தல் ஓர் அதிகாரத்தால் கூறி ; பிறப்பிற்கு ஏது வாகிய அவாவினை அழுத்தல் ஓர் அதிகாரத்தால் கூறினாகக் கொள்ளப்படும்.]

உடு-வது.—அருளுடைமை.

அருளுடைமையாவது, யாதானும் ஓர் உயிர் இடப் பாடின் அதற்காகத் தன்னுயிர்க் கூற்ற துன்பத்தினால் வருங்குமாறுபோல வருந்தும் எருமைடைமை.

நல்லாற்றுஞ் நாடி அருளாள்க; பஸ்லாற்றுஞ் தேரினும் அஃதே துணைபல வழியிலும் (ஷடி) ஆராயினும் (தமக்கு) அருளே துணையாம்.

இ - ன :—நல் ஆற்றுஞ் நாடி அருள் ஆள்க - நல்ல வழியாடோ நாடி எருளை உண்டாக்குக ; பஸ் ஆற்றுஞ் தேரினும் அஃதே துணைபல வழியிலும் (ஷடி) ஆராயினும் (தமக்கு) அருளே துணையாம்.

நல்லாற்றுஞ் நாடி என்றது, அருளுடைமை யுண்டாகப்

பல அறங்களையும் செய்து என்றவாறு. [நாடி -
விரும்பி-செய்து.]

இஃது, அருளுடைமை வேங்டு மென்றது.

உசய.

அன

துறவறவியல்

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்;
பூரியார் கண்ணும் உள்.

பொருட்செல்
[வம்]

இ - ள் :—செல்வத்துள் செல்வம் அருள்செல்வம் - செல்வத்துள் (வைத்துக்) செல்வமாவது அருளுடைமையாகிய செல்வம்; பொருள்செல்வம் பூரியார்கள்நும் உள் - பொருளாகிய செல்வங்கள் கீழாயினார்மாட்டும் உள்வாதலாள்.

இஃது, அருள் கிலை கூறிற்று. [அருள் கிலை-அருளின் தன்மை.]

அருள்சேர்ந்த தெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னு உலகம் புகல்.

இ - ள் :—அருள் சேர்ந்த
கின செஞ்சினை உடையவாக்கு,

தெஞ்சினார்க்கு - அருளைப் பொருந்
இருள் சேர்ந்த இன்னு உலகம் புகல்
இல்லை - இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல் இல்லை.

[இன்னு உலகம் - துண்ப உலகம் - நரகலோகம்.]

இஃது, அருளுடையார் நரகம் புகா ரென்றது.

2.கூந்:

மன்னுயிர் ஒம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சம் வினை.

இ - ஃ :—மன் உயிர் தும்பி அருள் ஆன்வார்க்கு -
நிலைபெற்ற உயிர்களை தும்பி அருளை ஆன்வார்க்கு, தன் உயிர்
அஞ்சம் விளை இல்லன்ப - தன் உயிர் அஞ்சவரும் விளை
(வருவது) இல்லை என்று சொல்லுவர் (நல்லோர்).-

இஃது, அருளுடையார்க்குத் தீமை வராதென்றது.
உசசு.

அல்லல் அருளாள்வார்க் கிள்ளை; வளிவழங்கும்
மஸ்லஸ்மா ஞாலம் காரி.

அ

அருள்ளை மை

இ - ள :—அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளை உடையார்க்கு அல்லல் இல்லை ; கரி வளி வழக்கும் மல்லல் மாருவதும் - (அதற்குச்) சான்று காற்று இயங்கும் வளப்பத்தினையுடைய பெரிய உலகம்.

[அல்லல் - துண்பம். உலகம் - உலகத்தார் - பெரியோர்.]
அருளுடையார்க்கு அல்லலில்லாமை உலகத்தார்மாட்டே கா ணப்படுமென்று இது சுறிற்று.
உசடு.

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

இ - ள :—அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - அருள் இல்லாதார்க்கு மேலுலகம் (உறும் காட்சி) இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகிஷ ஆங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கள் (நுகரும் நுகர்ச்சி) இல்லையானந் போல.

[ஆகிஷ என்பது சுதா செட்டின்றது]

இஃது, அருளில்லாதார் சுவர்க்கம் புகா ரென்றது.
உசடு,

தெருளாதான் மெப்பபொருள் கண்டற்றில் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

இ - ள :— தெரின் - ஆராயின், அருளாதான் செய்யும் அறம் - அருளில்லாதவன் செய்யும் அறம், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டால் அற்று - தெருளாதான் மெய்ப்பொருள்ளத் தெளிவதாற் போலும்.

இஃது, அருளில்லாதார் அறம் சீவ்யவும் மாட்டா ரென்றது.

பொருணீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருணீங்கி அல்லவை செய்தொழுகு வார்.
அகை

துறவு விப்ளி

இ - ள் :—அருள் சீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - (முற் பிழப்பின் கண்) அருளினின்று சீங்கி அல்லாதவற்றைச் செய்து ஒழு சினவர், பொருள் சீங்கி போக்காக்தார் என்பர்-(இப்பிழப்பின்கண்) பொருளினின்று சீங்கி மறவியும் உடையவர் என்று சொல்லுவர் (ஆன்றேர்).

இஃது, அருள் இல்லாதார்க்குப் பொருள் இல்லையா மென்றது.

பொருளற்றூர் பூப்பர் ஒருகால்; அருளற்றூர் அற்றூர்; மற்றுத்தல் அரிது.

இ - ள் :—பொருள் அற்றூர் ஒரு கால் பூப்பர் - பொருள் இல் லாதார் ஒரு காலத்தே பொருளுடையராயவும் கூடும் ; அருள் அற்றூர் அற்றூர் - அருள் இல்லாதார் கெட்டார் ; மற்று ஆதல் அரிது - பிண்பு (ஒரு காலத்தும்) ஆக்கமுடையவராதல் இல்லை.

இஃது, அருளில்லார் க்குப் பொருளின்மையேயன்றி எல்லாக் கேடும் உண்டா மென்றது.

உசை.

வலியார்முன் தம்மை நினைக்கதாம் தம்மின் மெலியார்மேஸ் செல்லும் செல்லும் இடத்துதாம் தம்மின்.

இ - ள் :—தாம் தம்மின் மெலியார்மேஸ் செல்லும் இடத்துதாம் தம்மின் மெலியார்மேஸ்

வெகும்பு...மும் இத்து, வலியார் முன் தம்மை
நினைக்க-வலியார்முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

இஃது, அஞ்ச உண்டாகும் தூ கூறிற்று.
உடு0.

உகா-வது.—இனியவை கூறல்.

இனியவை கூறலாவது, கேட்டார் மனம் மகிழும்
சொற்களைக்குறுதல். [இஃது, அருளுடையாரிடத்து விகழ்வ
தொன்றுகவின், அருளுடைமையின்பின் கூறப்பட்டது.]

கூ0

இனிய வைகுறல்

அகனமர்க் திதவிள் கணமே, முகனமர்க் கிள்சொல் குகப் பெறின்.

இ - ஸி :—அகன் அமர்க்கு ஈதவிய கண்று - மனம் பொருத்திக் கொடுத்தவிலூம் கண்று, முகன் அமர்க்கு இங்சொலன் கூட பெறின் - முகம் பொருத்தி இங்சொல் சொல்லவில்லை குவின். [அகாரம் அகாச.]

இஃத, இனியபார்வையோடு இங்சொல் ஈதுதல் அன்போடு ஈதவிலூம் சிறந்த தெள்றது. உடைக.

முகந்தான் அமர்க்கினிது கோக்கி, முகந்தானும் இங்சொ வின்டீத அறம்.

இ - ஸி :—முகந்தான் அமர்க்கு-மன் குலே பொருத்தி, இனிய கோக்கி-இனிதாக கோக்கி, முகந்தான் ஆம் இங்சொவின்டீத - மனத் தோடே பொருத்திய இங்சொல்லையுடையதே, அறம் - அறமாம்.

இஃத, இனிய பார்வையையும் இனிய சொல்லையு புகை படே அறமா மென்றது. உடைக.

அல்லவை தேய அறம்பெருகும், எல்லவை காடி இனிய சொலின்.

இ - ஸி :—எல்லவை காடி, இனிய சொலின் - எல்லவையை சொற் களை ஆராய்க்கு இனியகாகச் சொல்லுவானுமின், அல்லவை தேய அறம் பெருகும் - அதனாலே அறமல்லாதனாதேய அறம் வளரும்.

இது, எல்ல பொருத்திகளை இங்சொற்களால் சொல்லின் மறம் கெடுமெனவும் அறம் வளருமெனவும் கூறிற்று. உடைக.

பணிவடையன் இன்சொல்ல னதல், ஒருவழ்
கணிதங்கள் மற்றுப் பிற.

கூட

து ற வ ற வி ய ஸ்

இ - ள :—ஒருவற்கு அணி - ஒருவனுக்கு அழகாவது, பணி அடையாள் இன்சொல்லன் ஆதல் - தாழ்ச்சியடையாறு இனிய சொற்களைக் கூறவல்லவன் ஆதல் ; பிற அல்ல - பிறவாகிய அழகெல் லாம் அழகெனப்படா. [மற்று - அசை.]

இது, தாழ்ந்தொழுக வேண்டு மென்பதும், அதனாலாம் பய தும் கூறிற்று. உருச.

சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.

இ - ள :—சிறுமையுள் நீங்கிய இன்சொல் - புன்மையுள்ளின்று நீங்கிய இனிய சொற்கள், இம்மையும் மறுமையும் இன்பம் தரும் - இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் இன்பத்தைத் தரும்.

இஃது, இன்சொல்லும் புன்மை யற்றதா யிருத்தல் வேண்டு மென்பதும், அதனால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் சித் திக்கு மென்பதும் கூறிற்று. உருடு.

துன்புறாலும் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும்

இன்புறூடும் இன்சொ ஸவர்க்கு.

இ - ள :— துண்டு உறும் துவ்வாமை இல்லாகும் -
துண்பும் உறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு
இல்லையாகும், யார்மாட்டும் இன்பு உறும் இன்சொல் அவர்
க்கு - யாவர் மாட்டும் (கூறும்) இன்பும் உறுவிக்கின்ற
இனியசொல்லை உடையார்க்கு.

இஃது, இன்சொல் இம்மையில் கேட்டுமல் செய்ய
மென்றது.

நயனீன்று சன்றி பயக்கும் பயனீன்று,
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

சுடு

இ - ள :—நயன் ஈன்று-பிறரால் விரும்பப்பட்டதையும் பயங்கர பயன் ஈன்று - பொருளையும் பயந்து, கண்டு பயக்கும் - அறத்தினால் யும் பயக்கும், என்பின் தலைப்பிரியா சொல் - குணத்தினின் லூ நின்காத சொல். [குணம் - இனிமை.]

இஃது, இன்சொல் கட்டபையும் பொருளையும் அறத்தையும் பயக்கு மென்றது. உருள.

இன்சொலால் ஈரம் அளைஇப் பழறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இ - ள :—வெசம்பொருள் கண்டார் வாய்ச்சொல் இன்சொலால்(இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினால்) உண்மைப்பொரு ஜோக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொல்லானே, ஈரம் அளைஇபழது இலவாம் - (அவை) அருளோடு பொருங் திக் குற்றம் இலவாம்.

இஃது, ஒருவகைக் கடித்து சொல்ல வேண்டும் இடத்தை தீவிட்டு சொல்லாலே கடிய வேண்டு மென்றது. உருள.

இன்சொல் இனிதீவிறல் காண்பால், எவங்கொலோ

வன்சொல் வழங்கு வது.

இ - ள : — இன்னொம் இவ்வு ஈர்தல் காண்பான் -
(பிற அனுரூவங்) இவியவாகுத் தோல்லும் சொற்கள் தனக்கு
இன்பத் தைப் பயத்தலைக் காண்பான், வன்சொல்
வழங்குவது எவ்வே -
(அவற்றிற்கு மறுதலையாகிய) வன்சொற்களை வழங்குவது
நோக்கியோ? [கொல் - அசை.]

எப்பயச்சு

இது, வன்சொல் சொல்லுதல் மடலை யென்றது.
உருசு.

இனிய உளவாக இன்னத் தூறல்,
கனிஇருப்பக் காய்கவர்க் கற்று.

சுரூ

துறவற வியல்

இ - ள :—இனிய உள்வாக இன்னுத கூறல் -
 (இனியவாகச் சொல்லும் சொற்கள் பிறர் க்கு இப்பத்தைத்
 தருதலைக் கண்டவன்) இனிய சொற்கள் இருக்க (அவற்றை
 விட்டு)க் கடிய சொற்களைக் கூறுதல், கனி இருப்ப காய்
 கவர்ந்த அற்று - (பழமும் காயும் ஒர் இடத்தே கண்டவன்)
 பழங்கள் இருக்க (அவற்றைவிட்டு) க் கானிப்புக் கொண்ட
 தன்மொத்து.

[கவர்ந்த என்பது ஈற்றகரம் கெட்டு நின்றது.]

இஃது, இனிய சொற்களை விட்டேக் கடிய சொற்களைக்
 கூறு தல் தமக்கும் துண்பத்தை விளைக்கு மேன்றது.
 ந. 00.

உள்-வது.—அடக்கமுடைமை.

அடக்கமுடைமையாவது, மனம் மொழி மெய்களால்
 அடங்கி ஒழுகுதல். [மொழியடக்கம் இனியவை கூறவின்பின்
 நிகழ்வதாத லால் இனியவை கூறவின்பின்னும்,
 மெய்யடக்கமும் மனவட க்கமும் தலத்திற்கு
 இன்றியமையாதன வாதலால் தவறமுடைமை யின்முன்னும்
 இது கூறப்பட்டது.]

காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
 அதனினுாக் கில்லை உயிர்க்கு.

இ - ள :—பொருளாக அடக்கத்தை காக்க-(ஒருவன்
 தனக்குப்) பொருளாக அடக்கத்தை உண்டாக்குக; உயிர்க்கு

ஆக்கம் ஆதனின் ஊங்கு இஸ்ஸீஸ் - உயிர்க்கு ஆக்கம் அதினின் மேற்பட்டது பிறி தில்லை.

[பொருளாக எண்பது எது கெட்டுநின்றது.]

இஃது, அடக்கமுடைமை வேண்டு மென்றது.

உச்சக

செறிவறிஞ்து, சீர்க்கை பயக்கும், அறிவறிஞ்து ஆற்றின் அடங்கப் பெறின்.

சுசு

இ - ள் : — செறிவு அறிந்து - அடக்கப்படுவனவும் அறிக்கு, அறிவு அறிந்து - அறியப்படுவனவும் அறிக்கு, ஆற்றின் அடங்கபெறின் - கெறியாலோ அடங்கப்பெறின், சீர்மைபயக்கும் - நன்மைபயக்கும்.

[செறிவு - அடக்கம்] அடக்கப்படுவன மெய், வாய், ஈண், மூக்கு, செவி, அறியப்படுவோ எனது, ஈனவு, இளி, நாற்றும், ஒசை.

இஃது, அடக்கம் நன்மையை நல்கு மென்றது.

2

கூ.

ஒருமையுள் ஆமைபோல் ஜூங்தடக்கல் ஆற்றின், எழுமையும் ஏமாப்புடைத்து.

இ - ள் :—ஒருமையுள் ஜூங்து ஆமைபோல் அடக்கல் ஆற்றின்- ஒரு பிறப்பிலே பொறிகள் ஜூங்தினையும் ஆமைபோல அடக்கவல்ல வனுயின், எழுமையும் ஏமாப்பு உடைத்து - (இஃது) அவனுக்கு எழுபிறப்பிலும் காவலாதலை யுடைத்து.

இஃது, அடக்கம் மறுபிறப்பிலும் நன்மையைப் பயக்கு மென்றது.

கூ.

நிலையில் திரியாதுடன்கியான் தோற்றும் மலையினும் மாணப் பெரிது.

இ - ள் :—நிலையில் திரியாது அடங்கியான் தோற்றும் - தனது நிலையில் கெடாதே அடங்கினவனது உயர்ச்சி, மலையினும் மாணப் பெரிது - மலையினும் மிகப் பெரிது.

நிலை - வர்ணாச்சிரம தருமாம்.

இஃது, அடக்கம் உயர்வை நல்கு மென்றது.

கூ.

யாகாவா ராயினும் நரகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல்லிமுக்குட் பட்டு.

கூரு

துறவறவியல்

இ - ள் : —யா காவாராயினும் நா காக்க - எல்லாவற்றையும் அடக்கிவராயினும் கா ஒன்றையும் அடக்குக, காவாக்கால் சொல் இழுக்குள்பட்டு சோகாப்பர் - அதை அடக்காக்கால் சொல் சோர் வள்பட்டுத் தாமே சோகிப்ப ராதான்.

இது, நாவடக்கம் இல்லாதார் சோகத்தின்மாட்டே பினிக்க ப்பலே ரெங்றது.
உச்சி.

தீயினுல் சுட்டபுண் உள்ளாறும் ; ஆருதே நாவினுல் சுட்ட வடு.

இ - ள் :—தீயினுல் சுட்ட புண் உள் ஆறும் - தீயினுல் சுட்ட புண் உள்ளாறித் தீரும் ; நாவினுல் சுட்ட வடு ஆருதே - நாவினுல் சுட்ட புண் (ஒரு காலத்தினும்) தீராது.

இது, நாவடக்கம் இல்லாதார்க்குப் பிறர் பகையாகித் திக் கிழைப்ப ரெங்றது.
உச்சச்.

ஒன்றுனும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின், நன்றுகா தாகி விடும்.

இ - ள் :—ஒன்றுனும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்ஒரு சொல்லேயாயினும் (கேட்டார்க்கு இனியதாயிருஞ்து) தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்று ஆகாதது ஆகிவிடும்(சொல்லியது முழுவதும்) நன்மை

ஆகாத்தாயேவிடும்.

[ஆகாத்து என்பது ஆகாது எனக் குறைந்து நின்றது.]
இஃது, ஒருவன் சால மொழி கூறினாலும் தீதா மென்றது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

இ - ள :—பணிதல் எல்லார்க்கும் நன்றாம் -
அடங்கியொழுகல் எல்லார்க்கும் கண்மையாம் ; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம்

கூகூ

அடக்கமுடைமை

தகைத்து - அவரெல்லாரினும் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை உடைத்தாம்.

செல்வம் - மிகுதி.

இஃது, அடக்கம் செல்வமுடையார்க்கு உயர்கவத் தரு மென்றது. . . .
உக்கு.

கதம்காத்துக் கற்றாடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் உழைங்து.

இ - ன் :—கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் - வெளு ஸியும் அடக்கிக் கல்வியும் உடையவனுப் (அதனால் வரும் பெருமித மும்) அடக்கவல்லவன்மாட்டு, அறம் உழைங்து செவ்வி பார்க்கும் ஆற்றின்-அறமானது (தானே வருதற்கு) வருக்கிக் காலம் பார்க்கும் நெறியானே.

இஃது அடக்கமுடையார்க்கு அறம் உண்டா மென்றது.
உக்கு.

அடக்கம் அமரருள் உய்க்கும் ; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

இ - ன் :—அடக்கம் அமரருள் உய்க்கும் - (மனம் மொழி மெய் களை அடக்கி ஒழுக அவ்) அடக்கம் தேவரிடத்தே கொண்டு சொலுத் தும் ; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும் - (அவற்றை அடக்கா தொழுக அவ்) அடங்காலமதானே நரகத்திடைக் கொண்டுசொலுத்தி விடும்.

மேல் பலவாகப் பயன் கூறினுராயினும், எல்லு

அடக்கத்திற் கும் அடுங்காமைக்கும் இதுவே பயனென்று
தொகுத்துக் கூறினார்.

உ-இ-வது.—தவமுடைமை.

தவமாவது, ஊனும் உறக்கமும் குறைத்தலும்,
வெயிலும் பணியும் தாங்கலும், தேவர் வழிபாடு முதலாயின
மேற்கொண்டு

கூட

13

து ற வ ற வியல்

முயற்றுமாம். [அடக்கமடைந்த பின்னரே தவம் செய்ய முடியுமாத கான் இஃது அதன்பின் கூறப்பட்டது.]

தவம் செய்வார் தம்கரும் செய்வார்; மற் றல்லார் அவம் செய்வார் ஆசையிற் பட்டு.

மம்

இ - ள :—தம் கரும் செய்வார் தவம் செய்வாரே - தம் கரு செய்வார் தவம் செய்வாரே; அல்லார் ஆசையில் பட்டு அவம் செய்வார் - அஃதலாத செய்வா ரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்.

[மற்று என்பது அசை. ஏகாரம் தொக்கது.]

இது, தவம் பண்ண வேண்டு மென்றது.

உஙக.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்?

இ - ள :—துறந்தார்க்கு துப்புரவு வேண்டி - துறந்தவர் கனு க்கு உணவு கொடுத்தலை வேண்டி, மற்றையவர்கள் தவம் மறந்தார் கொல் - இல்லாழ்வார் தவம் செய்தலைத் தவிர்க்கா ராயினரோ?

இது, தானத்தினும் தவம் மிகுதியடைத் தென்றது. உஙக,

தவமும் தவமுடையார்க் காரும் ; அவமதனை

அஃகிலார் மேற்கொள் வது.

இ - ள் :—தவமும் தவம் உடையார்க்கு ஆகும் -
தவம்செய்த ஹம் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும் ;
அஃகு இலார் அதனை மேற்கொள்வது அவம் - நல்வினை
யில்லாதார் தவத்தை மேற்கொள் வது பயனில்லை.

இது, முன் அறம் செய்யார்க்குத் தவம் வராது, வரினும்
தப்பு மென்றது.

உங்க.

கூடி

த வ மு ஸ் ட க ம

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

இ - ள் :— உற்றநோய் நோன்றல் - (தமக்கு) உற்ற
நோயைப்

பொறுத்தலும், உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - பிற
உயிருக்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே,
தவத்திற்கு உல்தவத்திற்கு வடிவாம்.

இது, தவம் இன்னதென்று கூறிற்று.
உசோ.

தன்னுயிர் தானோப் பெற்றுளை ஏனைய
மன்னுயிரி ரெல்லாம் தொழும்.

இ - ள் :— தன் உயிர் தான் அற பெற்றுள்ள - தன்
உயிரானது
தானென்று கருதும் கருத்து அறப் பெற்றவன், ஏனைய மன் உயிரெ
ல்லாம் தொழும் - ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம்
தொழும்.

உயிரென்றது சல்ப்பற்ற அறிவை. தானென்றது ஓரளுக
சிந் கூங்ற நிலைமையை, தான் அறுதலாவது அகங்காரம்
கிங்குதல்.

இது, தான் அறப் பெற்றுள்ள தெய்வம் ஆவா பென்றது.
உவரு.

சுடச்சுடப் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

இ - ள :—சுட சுட (ஒளி விடும்) பொன்போல் - அங்குப்பட்ட
கண்ணே இட இட (த்தண்ணோட கலக்த மாக் அந்த) ஒளிவிடுகின்ற
பொன்னைப்போல், துன்பம் சுட சுட நோற்கிற்பவர்க்கு ஒளிவிடும் -
துன்பம் நலிய நலியத் தவம் செய்வார்க்கு (த்தம்மொடு மரு
வின விளைவிட்டு) ஒளிவிடும்.

இது, தவம் செய்வாரது விளை நீங்கி ஒளி உண்டா
மென்றது.

கூரை

து ற வ ட் ஷி ய ஸ்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றவின் ஆற்றல் தலைப்பட்டவெற்கு.

இ - ள் :—கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைத் தப் புதலும் கைகூடும், நோற்றவின் ஆற்றல் தலைப்பட்டவெற்கு-தவத்தினுலாகிய வலியைக் கூடினாற்கு.

இது, தவம் செய்வார், (மார்க்கண்டன் தப்பினுற்போல)மரண த்தைத் தப்பலா மென்றது. உள்ள.

ஒன்னார்த் தெறலும் உவங்தாரை ஆக்கலும் எண்ணிற் ரவத்தான் வரும்.

இ - ள் :—ஒன்னார்த் தெறலும் உவங்தாரை ஆக்கலும் - (இவ்வி டத்துப்) பகைவரைத் தெறுதலும் கட்டோரை ஆக்குதலுமாகிய வலி, எண்ணின் தவத்தான் வரும் - ஆராயின் முன் செய்த தவத்தி ஞாலே வரும்.

இது, பிறரை ஆக்குதலும் கொடித்தலும் தம் தவத்தினாலே வரு மென்றது. உள்ள.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

இ - ள் :—இலர் பலர் ஆகிய காரணம் - பொருளில்லாதார் (உலகத்துப்) பலராதற்குக் காரணம், நோற்பார் சிலர்-தவம் செய்வார் சிலர் ; (உளர் சிலர் ஆகிய

காரணம்) நோலாத்வர் பலர் - பொருளுள்ளார் (உலகத்துச்)

சிலராதற்குக் காரணம் தவம் செய் யாதார் பலர்.

[உளர் சிலராகிய காரணம் என்பது சொல்லெச்சமாகக்
கொள்ளப்பட்டது.]

இது, பொருள் உண்டாதற்கும் தவம் காரணமென்றது.

உளக்

க100

கூடா வொழுக்கம்

**வேண்டிய வேண்டியாங் கெய்தலான் செய்தவம்
என்று முயலப் படும்.**

இ - ள : — வேண்டிய வேண்டியாங்கு எய்தான் -
வரும்பி யன விரும்பின படியே வருதலால், செய்தவம் என்று
முயலப்படும் - உலக தவறுசெய்தலை இவ்விடத்தே
முயலவேண்டும்.

இது, போகநுகர்ச்சியும் தவத்தானே வரு மென்றது.
உதா.

உரைவது.—கூடா வொழுக்கம்.

கூடா வொழுக்கமானது, மீற ஈறிய அவத்திற்குப் போ
ருங்காத ஒழுக்கம். தவமுடையோரால் விலக்கப்பட
வேண்டுவதால்லின், இது தவமுடைமையின்பின் கூறப்பட்டது.

மனத்தது மாசுக மாண்டார்நீர் ஆடு
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.

இ - ள : — ம 7 சு மனத்தது ஆக - மாசு
மனத்தின்கண்டுப்பாக
ஈவத்து, மாண்டார் நீர் ஆடு - மாட்சிமைப்பட்டாரது
நீர்மையைப் பூண்டு, மறைத்து ஒழுகும் மாந்தர் பலர் - (போகு
தாத ஜிடத்திலோ)
மறைத்து ஒழுகும் மாந்தர் பலர்.

[மாட்சிமைப்பட்டாரது கீர்மை - தவத்தினரது வேடம்
முற்
ஆயன். போகுதாத ஜிடம் - தய ஒழுக்கத்திற்குரிய ஆடம்.
மறை

ந்து - பிறர் அறியாது.]
மனத்தின் என்பது வேற்றுமை மபக்கம், ஆரும்
வேற்றுமை உருடு ஏழாம் வேற்றுமைப் பொருள் ந்து விண்றுமையால்.
இது, கூடாவோ முக்கத்தால் மனமாசு உண்டாகு
மேன்றது.

புறம்குன்றி கண்டனைய ரேனும், அகம்குன்றி
முக்கின் கரியார் உடைத்து.

க0க

துறவு வியல்

இ - ள் :—புதம் குன்றி கண்டு அணியரேனும் - புறத்தில் குன்றிமணி விறம்போன்ற தூயவேடத்தராயிருப்பினும், அகம் குன்றி முக்கிண் கரியார் உடைத்து - அகத்தில் குன்றி முக்குப்போ உக்கரியராயிருப்பாரை உடைத்து (இவ்வளகம்).

இது, தவத்தினர் வடிவு கண்டு நேர்ப்படா ரென்றது. [தவத்தி னர் வடிவை ஒருவன் கொண்டுள்ளதாலேயே (அவன் உண்மையான தவத்தினனென்று கருதி) அவனுடு இனங்கார் அறிவுடையா ரென்றது இது.]
உடல்.

வலியில் நிலைமையான் வல்லுருவும் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்க் கற்று.

இ - ள் :—வலியில் நிலைமையான் வல் உருவும் - வலியில்லாத நிலைமையை புடையவன் வலிதாகிய துவக்குவும் (கோட்டு), பெற் றம் புலியின் தோல் போர்த்து மேய்க்கற்று - பெற்றமானது (பிறர் பயப்படும் படிக்குப்) புலியினது தோலைப் போர்த்து (ப்பைக் கூழ்) மேங்கத் தன்மைத்து.

பெற்றம் - க. வாணியில்லாத நிலைமை - (பிறர் பொருளீங்க கவர எழும் மனத்தைத் தடுத்து விடுத்தும்) வலியில்லாத தன்மை.

இது, பிறர் பொருளீங்க கவர்வானது

தவவேடத்தைக்கண்டு அஞ்சற்க வெள்ளுது.
என்று.

தவம்மறைங் தல்லவை செய்தல் புதல்மறைங்து
வேடுவன் புள்ளிமிழ்த் தற்று.

இ - ள :—தவம் மறைக்கு அல்லவை செய்தல் -
தவத்திலே மறைங்து தவமல்லாதவற்றைச் செய்தல்,
வேடுவன் புதல் மறைங்து புள்ளிமிழ்த்தால் அற்று -
வேடுவன் ஆற்றிலே மறைங்து புள்ளைப்
பிணித்தால்போலும்.

க02

கூடா வொழுக்கம்

[தவத்திலே - தவவேடத்திலே. தவமல்லாதவற்றை - காமச் செயல்களை. நூறு - புதர். சிமிழ்த்தால் என்பது ஆல் கெட்டுகின்றது.]

(அர்ச்சனன் சுபத்திரையைக் கவர்தற்காக கத் தவவேடம் கொண்டது போ வீ) பென் களைக் கவர்தற்காகத் தவவேடம் கொள்வோரும் உண்டென்றது இது. உறுபு.

வானுயர் தோற்றம் எவன்செய்யும், நன்னெஞ்சும் தானை குற்றம் படின்?

இ - ள :—வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - வான் அள வும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃது யாதிரைச் செய்யவற்று, தன் நெஞ்சும் அறிய குற்றம் படின் - தன் நெஞ்சு அறியக் குற்றம் உண்டாயின்?

தான் என்பது அசை. [அறிய என்பது எறு கெட்டுகின்றது. வான் அளவும் உயர்ந்த பெருமை யுண்டாயினும் - (தவத்தினால்) மிக வயர்ந்த பெருமையைப் பெற்றிருப்பினும். நெஞ்சு - மனச்சாட்சி.]

இது, கூடாவொழுக்கத்தினைப் பிடர் அறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினால் பயன் உண்டாக தென்றது. உறுபு.

வஞ்ச மனத்தான் படிற்கிறோழுக்கம் பூதங்கள் ஐங்கும் அகத்தே நகும்.

இ - ள : —வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம்-கள்ள மனத்தி எனது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தை, பூதங்கள் ஓங்கும் அகத்தேர்கும் - (பிறர் அறியாராயினும் தன் உடம்பிலுண்டான) பூதங்கள் ஓங்கும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும்.

பூதங்கள் என்றது, அவையிற்றின் காரிபமாகிய பொறியனோ. [குற்றத்தினையுடைய ஒழுக்கம் - தீய ஒழுக்கம்,]

க0ஷ

துறவறவியல்

இது, பிறர் அறியாக்கள்ரு கருதித் தீயன செய்யலாகா
தென்றது.

உங்கள்,

நெஞ்சிற் ருறவார் துறங்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணுர் இல்.

இ - ள் :—நெஞ்சில் துறவார்-நெஞ்சில் துறவாராய், துறங்தார்
போல் வஞ்சித்து வாழ்வாரின் - துறங்தார்போல் வஞ்சனைசெய்து
வாழுமவர்களைப்போல, வன்கணுர் இல் - கொடியார் இல்லை (உள்
கத்து).

இஃது, அகத்தில் பற்றினை வைத்துக்கொண்டு புறத்தில்
துறவு

வேடத்தைப் பூஜுமவர் மிகக் கொடிய ரென்றது.
உங்கள்.

பற்றற்றேம் என்பார் படிற்கிறோமுக்கம்
எற்றெற்றெறன்

நேதம் பலவும் தரும்.

இ - ள் :—பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - பற்றினை அற்றேம் என்பாரது குற்றத்தினையடைய ஒழுக்கம், எற்று
எற்று என்று பல ஏதமும் தரும் - (எல்லாராலும்) எற்று எற்று
என்று சொல்தும்படியாகப் பல குற்றமும் உண்டாக்கும்.

எற்று என்பது திசைக்கிசால். [எற்றல் - கொல்லல்,
வெட்டல்.]

இது, தவவேடத்தினரது தீய ஒழுக்கம் அவருக்கு

இம்மையி

நும் தீமை பயக்கு மென்றது.
உங்கள்.

மழித்தலும் நீட்டலும் வேண்டாம், உலகம்
பழித்த தொழித்து விடின்.

இ - ள :—மழித்தலும் நீட்டலும் வேண்டா - மழித்தலும்
நீட்

தலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின் -
உலகத்தார்

கடிச்தவையிற்றைத் தாழும் கடிச்து விடுவாராயின்.

க ०८

அ முக்காரை மை

[மழித்தல் - மொட்டையழித்தல். நீட்டல் - சடைவளர்த்தல். கடிதல் - விலக்குதல். உலகத்தார்கழிந்தவை - அறிவுடையோர் விலக்கியவை. அவை தீய ஒழுக்கங்கள்.]

இது, வேடத்தால் பயனில்கீ, நல்ல ஒழுக்கம் வேண்டும் என்றது.
உதாரணம்.

கணைகொடிது யாழ் கோடு செவ்விதாங் கன்னூர் வினைபடு பாலால் கொள்ள.

இ - ள :—கணை கொடிது - (செவ்விய) கணை கொடுமையைச் செய்யும் ; கோடு யாழ் செவ்விது - கோடிய யாழ் செவ்வையைச் செய்யும் ; ஆங்கு - அதுபோல, (யாவரையும் வடிவுகள்டு அறிய வாகாது);) அன்னூர் வினை படு பாலால் கொள்ள - அவரவர் செய்யும் வினைபின் பகுதியாலே அறிக.

இது, வேடத்தை ஆதாரமாகக் கொள்ளாது, செய்கில் ஆதார மாகக் கொண்டு, ஒருவரை (இத்தன்மையெரன்று) மதிக்க வேண்டு மென்றது.
உகாரணம்.

நமிவது.—அழுக்காரைமை.

அழுக்காரைமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின் கண்டு

பொருமையால் வருகின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை.
[இது முதலாகக் கூடாவொரு க்கப் பகுதியில் சிலவற்றை
விதங்கு கூறுகின்றார். அழுக்காறு இம்மையினும் மறுமையினும்
நன்மையொன்றையும் பயவாது தீமையையே
பயப்பதாதலால், அழுக்காறுமை முதற்கண்ட கூறப்பட்டது.]

இழுக்காருக் கொள்க ஒருவன், தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.

க0ஞ்

14

துறவு வியல்

இ - ள் :— ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தில் அழுக்காறு இல்லாத இயல்பை, ஒழுக்கு ஆரை கொள்க - தனக்கு ஒழுக்க செறியாகக் கொள்க.

[அழுக்காறு என்பது ஈறு கெட்டுகின்றது.]

இஃது, அழுக்காற்றைத் தவிர வேண்டு மென்றது.
உக்க.

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லை, யார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

இ - ள் :— யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாரி டத்தும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவானுமின், அஃது ஒப்பது விழுப்பேற்றின் இல்லை - அதனை ஒப்பது விழுமிய பேறுக ஞான் பிறிதில்லை.

இஃது, அழுக்காறுசெய்யாமை எல்லா நன்மைகளிலும்
மிக்க தென்றது.
உக்க.

அழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.

இ - ள் :— அழுக்காற்றின் அல்லவை செய்யார் -
அழுக்காற்றி ணுனே அறமல்லாதவற்றைச் செய்யார் (ஈல்லோர்),
இழுக்காற்றின் ஏதம் படும்பாக்கு அறிந்து - (அவ்வறம்) தப்பின

நெறியினால் குற்றம் வருத்தி அறிந்து.

இஃது, அழக்காற்றுல் பல குற்றங்கள்
வருமென்றது. (அவை வருமாறு பின்னர்க் கூறப்படும்.)
உகந்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கக் கெடும்.

குற்றங்கள்

ଓ পুঁ ক র ন গ ত

இ - ள :—அவ்விய நெருசத்தான் ஆக்கமும் -
அழுக்காற்று நெருசத்தானுடைய ஆக்கமும், செவ்வியான்
கேடும் - செவ்விய நெருசத்தானுடைய கேடும், கிணக்க கேடும்
- விசாரிக்கக் கேடும்.

[அவ்வியம் - கோட்டம். செங்கி - செர்வம். குசா
காக்க

ಫರಾಯಿನ್.]

இங்கு, அழுக்காறுடையார் செல்வம் கெட்டு மென்றது, “அடு கூகா ருடையான்கண் ஆக்கம்போன் நில்லை, ஒழுக்கம் இலாண்கண் உயர்வு” என்று ராதவிள். உதசீ.

அமுக்காற் றகன்றூரும் இல்லை; அஃப் தில்லார் பெருக்கத்திற் தீர்ங்தாரும் இல்.

[இ - ள : —அமுக்காற்று அ கன்றுரும் இல்லை - அமுக்காற்றி ஞன் செல்வமுடைய ராணுரும் இல்லை ; அஃது இல்லார் பெருக்கத் தின் தீர்க்தாரும் இல் - அமுக்காறில்லாதா ராய்ச் செல்வத்தினின்று நீங்கினரும் இல்லை.]

[உரையாகிரியர் இக்குறட்டுவிவரத்தைப் பொருள்கூறுது “முன்பு சொன்னதே பொருள்” என்று கூறிக்கொள்ளுர்.]

இங்கு, அழக்காறில்லாதார் பொருளுக்குக் கேட்ட உண்டாக வென்றது.

அறங்கம் வேண்டாதான் என்பான், பிறங்கம் பேணு தழுக்கறுப் பான்.

இ - ன் : —அறன் ஆக்கம் வேண்டாதான்
என்பான்- (தன க்கு) அறஞிய வாழ்வு வேண்டாதான் என்று
சொல்லப்பவோன், பிறவர் ஆக்கம் பேற்று அழுக்கறப்பான் -
பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாதே
அழுக்காறுசெய்வான்.

இஃது, அழுக்காறுடையார்க்குப் புண்ணியம்
இஃலீயா மென்று சுறிந்து.
உச்சன்.

கறன்

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூரும் உண்பதூரும் இன்றிக் கெடும்.

இ - ள :—கொடுப்பது அழுக்கு அறுப்பான் சுற்றம் - (பிற்னே, ருவன் மற்றிருவனுக்குக்) கொடுப்பதனை அழுக்காற்றினுலே விலக்குவானது சுற்றம், உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும் - உடுப்ப தும் உண்பதும் இன்றிக் கெடும்.

[அழுக்கறுப்பான் என்பதனை அழுக்கு எனவும் அறுப்பான் எனவும் பிரித்து, அழுக்கு என்பதற்கு அழுக்காற்றினால் எனவும், அறுப்பான் என்பதற்கு விலக்குவான் எனவும் இவ்வரையாசிரியர் உரைத்திருப்பது கவனித்தற் பாலது. அழுக்கறுத்தல் - என்பதனை ஒருசொல் நீர்மைத்தாகக் கொண்டு உரைத்துள்ளார் பரிமேலழகர். உடுப்பது - உடை. உண்பது - உணவு.]

அழுக்காறு நல்குரவு தருமென்று இது கூறிற்று.

உக்கள்

**அவ்வித் தழுக்காறுடையாளைச் செய்யவள்
தவ்வையையக் காட்டி விடும்.**

இ - ள :—அழுக்காறு உடையாளை செய்யவள் அவ்வித்து - அழுக்காற்றினை யுடையாளைத் திருமகள் அழுக்காறு செய்து, தன் தவ்வையை காட்டி விடும் - தன் தமக்கையாகிய முதேவிக்குக்காட்டி (இவண்பால் செல்லென்று கூறி அவனினின்று) போம்.

[தவ்வையை என்பது வேற்றுமை மயக்கம்.]

இது, நல்குரவிற்குக் காரணம் கூறிற்று.

உகா.

அழுக்கா ரெண்டாரு பாவி திருச்செற்றுத்
தீயுளி உய்த்து விடும்.

இ - ள :—அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு
என்ற சொல்லப்படுகின்ற ஒரு பாவி, திரு செற்று தீயுளி உய்த்து
விடும் - செல்வத்தையும் கெடுத்துத் தீக்கதியுள்ளும் கொண்டு
விடும்.

க. 0-3/

ஒரு பாவி - நிகரில்லாத பாவி.

அழுக்காறு செல்வம் கெடுத்தலே யன்றி நரகம்.
புகுவிக்கு மென்று இது கூறிற்று. இது உக்குக் கொண்டு உக்கு.

**அழுக்கா உடையாற் கதுசாலும், ஒன்னா^{ர்}
வழுக்கியும் கேளன் பது.**

இ - ள் : — அழுக்காறு உடையாற்கு - அழுக்காற்றை யுடையா ஆக்கு, ஒன்னார் கேடு என்பது வழுக்கியும் - பகைவர் கேடு பயத்தல் தப்பியும், அது சாலும் - அவ்வழுக்காறு தானே அமையும்.

இஃது, அழுக்காற்றூல் உயிர்க்கேடு வரு மென்றது. இஃது 100.

நீகு-வது.—வெஃகாமை.

வெஃகாமையாவது, பிறர்பொருளை விரும்பாமை.
[தன்னயத் தூக்காரணமாகக் கொண்ட கூடாவொழுக்கங்களுக்க் கெல்லாம் வெஃகுதல் காரணமாதலால், இவ்வதிகாரம் அழுக்காறு மையின்பின் கூறப்பட்டது.]

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம், விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.

இ - ள் : — வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர்பொருளை விரும்பி ஆகும் ஆக்கத்தை வேண்டாதொழிக ; விளைவயின் ஆம் பயன் மாண்டற்கு அரிது - (அது) பயன்படுக்காலத்தில் ஆகும் பயன் நன்றாதல்

இல்லையாதலான்.

[மாண்டற்கு அரிது - மாட்சிமைப்படுதற்கு அரிது -
மாட்சிமைப்படுதல் இல்லை - நன்றாதல் இல்லை.]

இது, வெங்கலால் ஆகும் ஆக்கம் நல்ல பயண
நல்காதென்று கூறிற்று.

பிடிகள்

கருசை

துறவுறவியல்

அஃகி அகன்ற அறிவென்னும், யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்?

இ - ஸ் : — அஃகி அகன்ற அறிவு என் ஆம் - துண்ணிதாகப் பரங்த அறிவுடையனு யிருத்தலால் யாதுபயன் ஆகும், வெஃகி யார் மாட்டும் வெறிய செயின் - பிறர்பொருளாவிரும்பி எல்லாரிடத்தும் ஈரமில்லாதன செய்வானுமின் ?

[அறிவு என்பது அறிவுடையனுயிருக்குஞ் தங்கமையைக் குறி த்து நின்றது. ஈரமில்லாதன - அன்பில்லாத செயல்கள்.]

இஃது, அறிவுடையார் வெஃகுதல் செய்யா ரென்றது.

இலமென்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற புன்கமையில் காட்சி யவர்.

இ - ஸ் : — இலம் என்று வெஃகுதல் செய்யார் - (யாம்) வறி யம் என்று பிறர்பொருளாவிரும்புதல் செய்யார், புலம் வென்ற புன்கமை இல் காட்சியவர் - ஓம்புலனையும் வென்ற புன்கமை இல்லாத தெளிவை யுனையார்.

[ஓம்புலன் - சுலை, ஒளி, ஊறு, ஓசை, காற்றம். அவற்றை வெல்லலாவது, அவற்றைப்பற்றி எழும் அவாவிளை ஒழுத்தல்.]

இது, துறவுறவியல் வெஃகுதல் செய்யாரென்றது.

சிற்றின்பம் வெஃகி அறன்ஸ்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

இ - ள் :— சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் -
ஏற்ற நின்பத்தை நல்கும் போருளை விரும்பி
அறன்ஸ்லாதவற்றைச் செய் யார், . . மற்று . . இ ஸ்பம்
வேண்டுபவர் - பேரின்பமாகிய வீடுபேத கறக் காமிப்பவர்.

கக0

வெஃகாமை

[மற்று இன்பம் - சிற்றின்பமல்லாத இன்பம் - பேரின்பம். ஏகாரம் அசை. அறணல்லாத - மறங்செயல்கள்.]

இது, வீசிபெற விரும்புவே நர் வெங்குதல் செய்யா ரென்றது.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நானு பவர்.

இ - ள :—படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார் - (தமக்கு) உண்டாகும் பயனை விரும்பிப் பழியொடுபடுவன் செய்யார், நடுவன்மை நானுபவர் - நடுவன்மைக்கு நானுபவர்.

[நானுபவர் - அஞ்சுபவர் . பழியொடுபடுவன் - பழியைஉண்டு பண்ணும் பாவச் செயல்கள்.]

இது, நடுவுகிலைமை வேண்டுபவர் வெங்குதல் செய்யாரென்றது.

அருள்வெஃகி ஆற்றின்கண்
நின்றுன், பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடுக்.

இ - ள :—அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றுன் - அருளை விரும்பி அறநெறியிலே நின்றவனும், போருள் வெஃகி பொல்லாத சூழ கெடும் - பொருளை விரும்பி அறணல்லாத வற்றைச் சூழக் கெடுவன்.

[நின்றுனும் என்பது உம்மை தொக்கு கிள்ளது. உம்மை உயர்வு சிறப்பும்மை. அஃது, அருளைவிரும்பி அறநெறியில்

நின்றவுக்கே வெள்ளுதலும் கெட்டான் என்பதனைச்
சுட்டின்றது. சூழ்தல்கினினத்தல்.]

இஃது, அருளுடையானும் வெஃகுதல் செய்யக்
கடுவ வென்றது.

நடவினின்றி நன்பொருள் வெஃகின், குடிபொன்றிக்
குற்றமும் ஆக்கே தரும்.

ககக

து ற வ ற ,வி ய ஸ் .

இ - ள் :—நடுவு இங்றி நன் பொருள் வெஃகின் - நடுவுங்கிலை யின்றி மிக்க பொருளை விரும்புவானுயின், குடி பொன்றி குற்றமும் ஆங்கே தரும் - (அதனாலே அவர்களும் கெட்டு அவ்விடத்தே சுற்றமும் உண்டாம்.

இது, வெஃகுதல் செய்வார்க்குச் சந்தான நாசம் உண்டா மென்றது.
நன்.

இறலீனும் எண்ணேது வெஃகின் ; விறலீனும் வேண்டாமை என்னும் செருக்கு.

இ - ள் :—எண்ணேது வெஃகின் இறல் ஈனும் - விசாரியாதே பிறர்பொருளைவிரும்புவானுயின் (அது அவனுக்குக்) கேட்டைத் தரும் ; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - (பிறன்பொருளை) வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத் தரும்.

இது, வெஃகுதல் செய்வார்க்கு உயிர்க்கேடு வரு மென்றது.

அஃகாமை செல்வத்திற் கியாதெனின், வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.

இ- ள் :—செல்வம் அஃகாமைக்கு யாது என்ன் -

செல்வம் சுருங்காமைக்குக் காரணம் யாதோவெனின், பிறன் வேண்டும் கைப் பொருள் வெஃகாமை - பிறன் விரும்பும் கைப்பொருளை (த்தான்) வேண்டாமை (எனக்).

இது, வெஃகுதல் செய்யாதார்க்குச் செல்வம் அழியாதென நடை.

அறனறிந்து வெஃகா அற்வுடையார்க் சேரும் திறனறிந் தாங்கே திரு. ககடு

இ - ள் :—அறன் அறிந்து வெங்கா அறிவுடையார்—
அறத்தை அறிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரை,
திரு தீர்ண் அறிந்து சேரும்—திருமகன் (தானே) தகுதியறித்து
சேர்வன்.

அறன் அறிதல் - பிறர்பொருளை விரும்பாமை
அறவென்று அறிதல்.

இது, வெங்குதல் செய்யாதார் க்குச் சொல்லம் உண்டா
மேல் ரது.
ஏட்கள்,

நூல்-வது.—புறங்குருமை.

புறங்குருமையாவது, யாவரையும் இகழுச்சியாக அவர்
பழுத் தே உரையாமை. [புறங்குருதல் வாக்கால் விகழும்
குற்றங்களுள் மிகக்கொடியதாதலால், இவ்வதிகாரத்தை
மனத்தால் விகழும் அழி க்காற்றையும் வெங்குதலையும்
நீங்கவேண்டு மென்ற பின்னர்க் கூறி அர்.]

கண்ணின்று கண்ணறச் சொல்லினும், சொல்லறக
முன்னின்று பின்னேக்காச் சொல்.

இ - ள் :—கண் நின்று கண்
ஜெதிரே வின்று கண்பேர்த்துச்

அத சொல்லினும்-(ஒருவன்) கண்
சொல்லினும் (அமையும்);, பின்
முன் நின்று கோக்காச் சொல் சொல்லறக - பிறகாலத்து
அவன் முன்னே வின்று (எதிர் முகம்) கோக்கவொன்னுத

சொல்லைச் சொல்லாதோழிக.

இது, புறங்கூறுகளைத் தவிர்க் கண்றது. அன்றியும், கடியசேரல் கூறலும் ஆகா தென்றது. நடக்க.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின், சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்.

இ-ன்:—புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின்-(காணு இடத்துப்) புறஞ்சொல்லி (க்கண்ட இடத்து)ப் பொய் சொல்லி உயி

ககங்

15

துறவு வியல்

ரோடு வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் -
(புறஞ் சொல்லாதிருந்து நல்குவினால்) சாதல் அறநூல்
சொல்லுகின்ற ஆக்கமெல்லாம் தரும்.

இது, புறங்கூறுமை ஆக்கமெல்லாம் தரு மென்றது.
நகர்.

அறங்கூறுங் அல்ல செயினும், ஒருவன்
புறங்கூறுங் என்றல் இனிது.

இ - ள :—ஒருவன் அறம் கூறுங் அல்ல செயினும் -
ஒருவன் அறத்தை வாயால் சொல்லுதலும் செய்யா ணப்ப
பாவங்களைச் செய் யினும், புறங்கூறுங் என்றல் இனிது -
பிறரைப் புறஞ்சொல்லால் என்று உலகத்தாரால்
சொல்லப்படுதல் நன்றாம்.

இது, பாவம் செய்யினும் புறங்கூறுமை நன்மை பயக்கு
மென்றது.

நகர்.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை,
புறஞ்சொல்
புன்மையால் காணப் படும்.

[லும்]

இ - ள :—அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை -

அறத்தை நினைக்கின்ற மனமுடையன் அல்லாமை,
புறஞ்சொல்லும் புன்மையால் காணப்படும் - (பிறரைப்)
புறஞ்சொல்லும் புல்லியகுணம் ஏதுவாக அறியப்படும்.

[நெஞ்சால் சொல்லலாவது, நினைத்தல்.]

இது, புறஞ்சொல்லுவார் மனம் அறத்தை அறியா
தென்றது.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீடே,
புறனழீஇப் பொய்த்து நகை.

இ - 'ள் :—அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது -
அறத்தை அழித்து அறமல்லாதவற்றைச் செய்தலினும் தீது,
புறன் அழீஇ

குசு

பொய்த்து கை - (ஒருவணக்) கானுத இடத்து
இழித்துரைத்து (க்கண்ட இடத்து)ப் பொய்செய்து குதல்.
இது, புறங்குறுதல் பாவத்தினும் மிக்கபாவ மேன்றது.
நகரு

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர், நகச்சொல்லி
நட்பாடல் தேற்று தவர்.

இ - ள :—பக சொல்லி கேளிர் பிரிப்பர் - நீங்கும்படி
சொல்லித் தம் கேளிரானுரைப் பிரிப்பர், நக சொல்லிநட்பு
ஞடல் தேற்று தவர் - மகிழச் சொல்லி நட்பினை உயர்வுபண்கள்
மாட்டாதார்.

இது, புறங்குறுவார் நட்டவரை இழப்ப சிரன்றது.
நகசு,

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னர்க்கால் ஏதிலார் மாட்டு.

இ - ள :—துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் -
(தம் மோடு) செறிக்கார் குற்றத்தையும் பிரூக்கு உரைக்கின்ற
சேதியர் யுடையார், ஏதிலார் மாட்டு என்னர் கொல் -
(தம்மோடு) சேநிவில் ஸ்ரதார் மாட்டு யாங்கனம் செய்வரோ?

இது, புறங்குறுவார் யாவரோடும் பற்றில் ரென்றது.
நகசு.

அறம்கோக்கி ஆற்றும்கொல் வையம், புறம்கோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

இ - ஸ :— புறம் நோக்கி புள்ளிசால் உரைப்பான்
பேரதை - பிறன் இல்லாத இடம் பார்த்துப் புறஞ்சொல்
கூறுவான் உடலை, வையம் அறம் நோக்கி ஆற்றும் - நிலம் தானே
அறத்தை நோக்கிப் பொறுத்ததாம் (அல்லது போக்கும்).
[கொல் என்பது அசை.]

இது, புறங்கூறுவார்க்குத் துணியாவார் இல்லை யென்றது.
கக்டு

துறவு வியல்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

இ - ள :—பிறன்பழி கூறுவான் - பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தனக் குண்டான பழிகளிலும் சிலவற்றை வேறுபடத் தெரிந்து (பிறரால்) சொல்லப்படுவான்.

இது, புறங்கூறுவானைப் பிறரும் புறங்கூறுவரென்றது.
நகர்.

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின், பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

இ - ள :—ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின் - பிறர் குற்றம்போலத் தமது குற்றத்தையும் காணவல்லராயின், மன்னும் உயிர்க்கு பின் தீது உண்டோ - (தமது) நிலைபெற்ற உயிர்க்குப் பின்வரும் திமை உண்டோ ? (இல்லை.)

இது, புறஞ்சொல்லாமைக்குக் காரணம் கூறிற்று.
நூ. 0.

நடந-வது.—பயனில் சோல்லாமை.

பயனில் சோல்லாமையாவது, கேட்டார்க்கும் தனக்கும் நற் பயன்படாத சொற்களைக் கூறுமை. [வாக்கினால் நிகழும் பாவம் நான்கினுள் பொய்யை “வாய்மை” யாலும், கடுஞ்சொல்லை “இனியவை கூற” லாலும், குறனையைப் “

புறங்கூருமை ” யானும் விளக்கிப் பயனில் சொ ஸ்தீ
இவ்வதிகாரத்தால் விலக்குகின்றார்.]

சொல்லுக சொல்லின் பயனுடைய; சொல்லற்க;
சொல்லில் பயனிலாச் சொல்.

இ - ன :— சொல்லின் பயனுடைய சொல்லுக ;—
(ஒருவன்) சொல்லுவனுமின் பயன் உடைய சொற்களைச்
சொல்லுக ; சொல்

குரை

வில்பயன் இலா சொல் சொல்லந்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாதோழிக்.

இது, பயனில் சொல்லாமை வேண்டு மென்றது. நூக்.

பயனில் பல்லார்முன் சொல்லல், நயனில் நட்டார்கண் செய்தவின் தீது.

இ - ள :—பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இல்லாத சொற்களைப் பலர்முன்பு கூறுதல், நயன் இல நட்டார்கண் செய்தவின் தீதே - நன்மையில்லாதவற்றை நட்டார்மாட்டுச் செய்தவினும் தீதே.

[நன்மை இல்லாத - தீய செயல்கள். தீதே என்பது தேற்றே காரம் கெட்டு கிண்றது.]

இது, பயனில் கூறல் இம்மை மறுமை இரண் டின்கண்ணும் தீமை பயக்கு மென்றது. நூக்.

நயனில்ள என்பது ரொல்லும், பயனில் பாரித் துரைக்கும் உரை.

இ - ள :—நயன் இலன் என்பது சொல்லும் - நயநுடையன் அல்லன் என்பதனை அறிவிக்கும், பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயனில்லாதவற்றைப் பரக்கவிட்டுச் சொல்லும் சொற்கள்.

இது, பயனில் சொல்லுவார் இம்மையின்கண் பிறரால் இயம் பப்படா ரென்றது. நூக்.

நயன்சாரா கண்மையின் நீங்கும், பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.

இ) - ஓ :—பயன் சாரா பண்பில் சொல் பல்லார் அகத்து
- ஒரு பயனைச் சாராத் பண்பில்லாச் சொல்லீலப் பலரிடத்து
(க் கூறுவது யின்), நயன் சாரா கண்மையின் நீங்கும் - அவன்
நடு சாராது நன் மையின் நீங்குவான்.

ககள்

[கூறுவஞ்சின் என்பது எச்சமாக வருவிக்கப்பட்டது.]

இது, பயனில் கூறல் பிறரால் வரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவா தென்றது.

நூச.

சீர்மை சிறப்பொடு நீங்கும், பயனில்
நீர்மை யுடையார் சொலின்.

இ - ள :—பயன், இல நீர்மை உடையார் சொலின் - பயன் இல்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - (அவர்க் குண்டான) சீர்மையும் சிறப்பும் போம்.

[நீர்மை - நீரின் தன்மை - அருள். சீர்மை - நன்மை. சிறப்புமேன்மை. ஒடு என்பது இங்கு என்னுப்பொருளில் வந்தது.]

இது, நீர்மையுடையார் பயனில் கூறுவாராயின், அவருடைய எல்லா நன்மையும் போ மென்றது. நூரு.

பல்லார் முனியப் பயனில் சொல்லுவான் எல்லாரும் என்னப் படும்.

இ - ள :—பயன் இல பல்லார் முனிய சொல்லுவான் - பயன் இல்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுமவன், எல்லாரும் என்னப்படும் - எல்லாரானும் இகழப்படுவன்.

இது, பயனில் கூறுவான் பிறரால் இகழப்படுவ னென்றது.

பயனில்சொல் பாராட்டு வாணை மகனெனல் ;

மக்கட் பதடி எனல்.

இ - ள் ; —பயன் இல் சொல் பாராட்டுவாணை - பயன் இல்லாத சொல்லைக் கொண்டாடுவானை, மகன் எனல் - மகன் என்னுடைய மிக ; மக்கள் பதடி எனல் - மக்களில் பதர் என்று சொல்லுக.

「முதல் ‘எனல்’ அல்லீற்று எதிர்மறை வியங்கோள். இரண் டாம் ‘எனல்’ அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள்.】

ககஅ

பயனில் சொல் பாராட்டுதல் மக்கட் பண்பிள்ளை

இது, பயனில் சொல் பாராட்டுதல் மக்கட் பண்பிள்ளை
யேன் நது.

நடவ.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

இ - ஸ :—அரும்பயன் ஆயும் அறிவினார் - அரிய
பொருளை ஆராயும் அறிவினையுடையார், பெரும் பயன் இல்லாத
சொல் சோல் லார் - பெரிய பயன் இல்லாத சொற்களைச்
சொல்லார்.

[அரிய பொருள் - உணர்தற்கு அரிய பொருள் ;
அதாவது மெய்ப்பொருள்.]

இது, பயனில் சொல் மேற்கூறிய குற்றமென்னைம்
பயத்தனின் அதனை அறிவுடையார் சொல்லா ரென்றது.
நடவ.

பொருஙர்ந்த பொச்சாந்தும் சொல்லார், மருஙர்ந்த
மாசறு காட்சி யார்.

இ - ஸ :—பொருள்
தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பெருள் இல்லாத சோல்லை
மறக்கும் சொல்லார், மருள் தீர்ந்த மாசறு காட்சியார் -
மயக்கம் தீர்ந்த குற்றம் அற்ற தெளிவிளையுடையார்.

[பொருள் - பயன். தீர்தல் - நீங்குதல்.]

இது, தெளிவுடையார் பயனில் கூறு ரென்றது.
நடவ.

நயனில் சொல்லினும் சொல்லுக சான்றேர் ;
பயனில் சொல்லாமை நன்றா.

இ - ன் :—சான்றேர் நயன் இல் சொல்லினும்
சொல்லுக-சான் ரேர் நயன் இல்லாதவற்றைச் சொல்லினும்
சொல்லுக ; பயன் இல் சொல்லாமை நன்று-பயன்
இல்லாதவற்றைச் சொல்லாமை நன்று.

கக்க

தூ ற வ ற வி ய ஸ்

“சாக்ரேர் - கல்வி அற் கோட்டுக்களைப் பிரைக்டே.”
இது, பயனில் கூறுதல் சாக்ரேர்க்கு ஆகா தென்றது.
உடல்.

நூல்-வகுக்கும் நிலையாமை.

அஃதாவது, மயக்கத்திலே : நாவென்று
கிணத்திருக்கின்ற வாக்கையும், தனதென்று நினைத்திருக்கின்ற
பொருளும் : நிசு நல் வாணமையும் கூறுதல்.
[ஏவத்தினையுடையது கூடாலே : குக்கத்தை நீத்தபின்னர் ‘யான்’
‘எனது’ என்றும் பற்றுக்கொத்த துறக்க வேண்டுதலின்,
அவற்றின் நிலையாமை முதற்கண் கூறப்பட்டது.]

நில்லா தவற்றை நிலையின என்றுணர்ந்து
புல்லறி வான்மை கடை.

இ - ள் :—நில்லாதவற்றை நிலையின என்று
உணரும்-நில்லாத பொருள்களை நிலைநிற்பன என்று கிணத்கின்ற,
புல் அநிவான்மை கடை - புல்லிய அநிவடைமை இருக்கத்து.

இது, பொருள்களை உள்ளவாறு காணவோட்டாத
மயக்கத் தடக் கழியவேண்டு மேன்றது.
நடக.

அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றுல்
அற்குப் பூங்கே செயல்.

இ - ள் :—செல்வம் அற்கா இயல்பிற்று - செல்வம்

வில்லாத இயல்பையுடைத்து; அது பெற்றுள் ஆக்கே அற்றுப் போயல் - அதனைப் பெற்றுள் அப்பொழுதே சிற்பளவாகிய அறங்கங்களைச் செய்க.

நிலையானம் மூன்று வகைப்பட்டும். அவை சேவ்வும் நிர்ணயம், இளாமை நிலையானம், யாக்கை நிலையானமே என்பன.

சேவ்வும் நிலையில்லாத தென்றும், சேவ்வத்தைப் பெற்றபோ ழுதே அறம் கெய்யலேண்டு மென்றும் இது கூறிற்று. நந்த.

குடி

கூத்தாட்டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவினிங் தற்று.

இ - ள :—கூத்தாட்டு அவைக்குழாம் அற்று பெருஞ்செல்வம்கூத்தாட்டு (க்காண்டற்கு) அவைக்கூட்டம் (திரண்டால்) போலும் பெருஞ்செல்வம் (திரஞ்சுமாறு) ; அது விளிந்தால் அற்று போக்கும் - அந்த அவை எழுந்துபோனால் போலும் அது போமாறும்.

[அவை - சபை. அத்து சாரியை. திரண்டால் என்பதும் திருஞ்சுமாறு என்பதும் எச்சமாக வருவிக்கப்பட்டன. விளிந்தால் என்பது ஆல் கெட்டு நின்றது. ஏகாரம் அசை.]

இது, செல்வத்தின் வரத்தும் போக்கும் ஒரு போழுதிலே சிக்கு மென்றது.

ஈநா.

நாளென்ப தொன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

இ - ள :—நாள் என்பது ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாள் - நாள் என்பது (இன்பம் தருவதாகிய) ஒன்றுபோலக் காட்டி உயிரை ஈருகின்ற ஒருவாளாம், அஃது உணர்வார் பெறின் - அதனை அறிவாறைப் பெறின்.

[அஃது என்பது ஆய்தம் கெட்டுகின்றது. அதனை அறிவாறைப் பெறின் - அதன் உண்மைத்தன்மையை அறிவார் உண்டாயின்.]

இங்கு, “ உயிரீரும் ” என்றமையால் இளமை நிலைப்பட மை கூறிற்று.
ஏதாக.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் கல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

இ - ள :—நா செற்று விக்குள் மேல் வாராமுன் - நா
(வழங்காமல்) செறுத்து விக்குளானது மீதார்க்கு
வருவதன்முன்னே, கல்

கஉக

16

துறவறவியல்

வினை மேல்சென்று செய்யப்படும் - கல்வினையை
மேல்விழுந்து செய்யவேண்டும்.

[செறுத்தல் - ஒட்டிப்போதல். மீதார்ந்து வருதல் -
மேல் வருதல். மேல்விழுந்து-முன்சென்று-விரைந்து. படும்
என்பது வேண்டும் என்னும் பொருள் தங்கு நின்றது.]

இஃறு, உயிரானது கழிவதன்முன்வே கல்வினையைச்
செய்ய வேண்டு மென்றது.
நான்கு.

நெருங்கல் உள்ளென்றுவன் இன்றில்லை என்னும்
பெருமை யடைத்திவ் வலகு.

இ - ள :—ஒருவன் நெருங்கல் உள்ள இன்று இல்லை
என்னும் பெருமை - “ஒருவன் நேற்று உள்ளெனிருந்தான் இன்று
இல்லையாயின் ஞன்” என்று சொல்லும் பெருமையை, இ
வ்வலகு உடைத்து - இவ்வலகம் உடைத்து.

[“நெருங்கல் உள்ளென்றுவன் இன்று இல்லை” என்பது
உலகத் தார் கூற்றுக்கக் கூறப்பட்டுள்ளது.]

இது, யாக்கை திலையாமை கூறிற்று.
நான்கு.

ஒருபொழுதும் வாழ்வ தறியார், கருதுப்
கோடி.யும் அல்ல பல.

இ - ள :—ஒரு பொழுதும் வாழ்வது

அறியார்-ஒருபொழுதன வும் (தம் உயிர்) கிலைநிற்குமென்பதை
அறியாராயிருந்தும், கோடி
யும் அல்ல பல கருதுப - (தமது வாழ்நாள்கள்)
பலவாகக் கருதுவர் (உலகத்தார்).

கோடியும் அல்ல

மேல், ஒருநாள் உள்ளூணவன் பிற்றை ஞான்று
செத் தானென்றார்; ஈவ்டு, ஒருபொழுதனவும் உயிர்
கிலையாகா தென்றார் .
ஏங.

க22

நி லை பா ஸை ம.

குட்ம்பை தனித்தொழியப் புள்பறங் தற்றே,
உடம்போ டியிருடை நட்பு.

இ - ள் :—குட்ம்பை தனித்து ஒழிய புள் பறங்தால்
அற்றகூடு தனியே கிடக்கப் புள்ளுப் பறங்குபோனால்
போலும், உடம்போடு உயிர் உடை நட்பு - உடம்போடு உயிர்
கொண்டுள்ள நட்பு.

[ஏகாரம் அசை. நட்பு என்பது நட்பின் விடுகையை
உணர்த்தி நின்றது. உடைய என்பது ஈறு கெட்டுகின்றது.]

மேல், உயிர் கிலைகிற்றற்கு ஒருபொழுதென்று காலம்
கூறினார். இஃது, உயிர் நினைத்தபொழுது போ மென்றது.
நட்பு.

உறங்கு வதுபோலும் சாக்கா உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இ - ள் :—உறங்குவது போலும் சாக்காடு -
உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு ; உறங்கிவிழிப்பது
போலும் பிறப்பு-உறங்கிவிழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு.

இது, போன உயிர் மீண்டும் பிற க்குமென்பதாலும்,
இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்ததலும்போல
மாறிவருமென்பதும் கூறிற்று.

நட்பு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ, உடம்பினுள்
துச்சில் இருங்த உயிர்க்கு.

இ - ள :— உடம்பினுள் குச்சில் இருந்த உயிர் க்கு -
(கனைகள் லாத) உடம்பினுள்ளே ஒதுக்குக் குழியாக இருந்த
உயிர்க்கு, டக் கில் அமைந்தது இன்றோயிருக்க இடம்
அமைந்த தில்லையோ ? (அமைந்த) தாயின் இதனுள்
இராதென்றவாறு. [கொல் என்பது அசை.]

இது, மேற்கூறியவாற்றுன் உயிர் மாறிப்
பிறக்குவாரினும் ஓர் இடத்தே தவறுமென்பது கூறிற்று.
[தவறுதலாவது, பிறவி தவறு தல் ; அஃதாவது, வீடு
பெறுதல்.]

காட்டு

தூ ற வ ற வியல்

நடு-வது.—துறவுடைமை.

துறவுண்பது, ஒருவன் தவம் பண்ணுகின்ற காலத்துயாதா யினும் ஒரு தொடர்ப்பாடு உள்தாயினும் அதனைப் பற்றறத் துறத்தல். இது மயக்கமற்றாக்கு வருவதோன்றுதலின், நிலையாமையின்பின் கூறப்பட்டது.

அடல்வேண்டும் ஜூங்தின் புலத்தை; விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

இ - ள: —ஜூங்தின் புலத்தை
அடல்வேண்டும் - (துறப்பாற்குப்) பொறிகளைத்தினுக்கும்
 நுகர்ச்சியான ஜூங்தினையும் கொல்லுதல் வேண்டும் ;
 வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும் - (அதற்காகத்
 தான்) விரும்பின எல்லாவற்றையும் ஒரேகாலத்தில் விடுதல்
 கேவண்டும்.

[பொறிகள் ஜூங்தாவன:— மமய், வாய், கண், மூக்கு,
 செவி. அவற்றிற்கு நுகர்ச்சியான (அஃதாவது அநுபவமான) ஜூங்தாவன:— ஊறு, சவை, ஒளி, நாற்றம், ஓசை.
 அந்துகர்ச்சியான ஜூங்தையும் கொல்லுதலாவது, அவை
 தான்மனத்தைக் கவராதபடி அவற்றை ஆடக்கியானாதல்.]

இஃது, ஜூங்புலங்களையும் வெல்லவேண்டுமென்பது உம்,
 அதற்குத் தான் விரும்பிய பொருள்களையெல்லாம் ஒருங்கு
 விடவேண்டும் மென்பதாலும் கூறிற்று .
 நசக.

இயல்பாகும் நோன்பிற்கான் றின்மை; உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

இ - ள :—ஒன்று இன்மை நோன்பிற்கு
இயல்பாகும்-யாதொரு பொருளையும் இலதாதல் தவத்திற்கு
இயல்பாகும் ; உடைமை பெயர்த்தும் மயல் ஆகும் -
பொருளுடைமை மீண்டும் (பிழத்தற்குக் காரணமான)
மயக்கத்தைத் தரும்.

கஉச

[உம்மை “பெயர்த்து” என்பதற்கேடு கூட்டிடுரைக்கப்பட்டது. மற்று என்பது அசை. ஆகும் என்பது தலும் என்னும் பொருள்ள் வந்தது.]

இது, பொருளுடைமை பிறப்பிற்கு ஏதுவாய் மயக்கத்தை உண்டுபண்ணு மென்றது. நடை.

மற்றும் தொடர்ப்பா டெவன்கோல், பிறப்பறுக்கல் உற்றூர்க் குடம்பு மிகை.

இ - ள :—பிறப்பு அறுக்கல் உற்றூர்க்கு உடம்பு மிகை - பிறப்பறுக்கல் உற்றூர்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றும் தொடர்ப் பாடு எவன் - மற்றும் சில தொடர்ப்பாடுகளை உண்டாக்குவது யாதினைக் கருதியோ ?

[கோல் என்பது அசை. பிறப்பு அறுக்கல் உற்றூர் - பிறப்பு பின் ஒழித்தற்குரிய தவத்தினைச் செய்வார். மிகை - மிகுதி. தொடர்ப்பாடு - பற்று.]

இது, தவம் செய்வார்க்குச் சர்ரப்பற்றும் ஆரா தெவ்வத்து.

பற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.

இ - ள :—பற்றினை பற்றி விடாதவர்க்கு-பொருள்களைப் பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடா-நுண்பங்கள் பற்றி விடாதே நிற்கும்.

இது, பொருள்களைத் துறவாக்கால் விளை டிகடா
தென்றது.

யாதனீன் யாதனீன் நீங்கியான் ஸோதல்
அதனீன் அதனீன் இலன்.

இ - ள :—யாதனீன் யாதனீன் நீங்கியான் -
யாதொன்றினீன் ரும் யாதொன்றினீன் ரும் நீங்கினுன்,
அதனீன் அதனீன் ஸோதல் இலன் - அதனளவு அதனளவு
துன்பமுறுதல் இலன்.

குடு

தூறவற்கியல்

இது, பற்றினே விடவிடத் துன்பம் குறையுமென்றது. நசாரு.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும்.

இ - ள் :—பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - (ஒருவள்ளல்லாப் பொருள்களோடும் பற்று அற்றபொழுதே (அது) பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அதனை விடாத பொழுது நிலையாமை காணப்படும்.

[நிலையாமை - நிலையாமைப்பயிற்சையாக்கை. காணப்படும் உண்டாகும்.]

இஃது, எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின் ஈண்டியற் பால பல.

இி - ள் :—உண்டாக வேண்டின் துறக்க - (தன் உயிர்க்கு ஆக்கம்) உண்டாகவேண்டின் (தன் உடைமையெல்லாவற்றையும்) துறக்க; துறந்தபின் ஈண்டி இயல்பல பால-துறந்தபின் இவ்விடத்தே இயலும் பகுதிகள் பல.

இது, துறவினது இம்மைப்பயன் கூறிற்று.
நசை.

தலைப்பட்டார் தீரத் துறங்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

இ - ன் :—தீர துறங்தார் தலைப்பட்டார் - பற்றறத்
துறங்தவர் முத்தியெய்த் தலைப்பட்டார் ; மற்றையவர்
மயங்கி வலைப்பட்டார் அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய
வலையிலே அகப்பட்டார்.

[தலைப்படுதல் - பொருங்குதல் - அடைதல்.
வலைபோலத் துன் பத்தைத் தருதலின், பிறப்பினை
வலையென்று கூறினார்.]

குரு

மே மய்யு ணர் தஸ்

இது, தறவினது மறுமைப்பயன் கூறிட்டு.

நடத்த.

யா வளன தென்னும் செருக்கறுப்பான்,
வா ஞோர்க்

குயர்ந்த உலகம் புகும்.

இ - ள் :—யான் எனது என்னும் செருக்கு
அறுப்பான் - யா

வென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமான், வா ஞோர்க்கு உயர்ந்த உலகம் புகும் -
தேவர்க்கு மோகிய உலகத் தின்கண்ணே செல்லுவன்.

இது, தறவினால் வீடு எப்பு மென்றாது.

நடத்த.

பற்றுக பற்றற்றுன் பற்றினை; அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

இ - ள் :—பற்று அற்றுன் பற்றினை பற்றுக - பற்றினை
அறுத் தானது பற்றினைப் பற்று க ; அப்பற்றை பற்று
விடற்கு பற்றுக - அதனை(ப்பற்றுக்கால் பயன்கருதிப்
பற்றுது) பற்று விடுதற்காகப் பற்றுக.

பற்றற்றுன் பற்றுவது, தியான சமாதி.

இது, போருள்களின் பற்றினை கி சிதற்கு

மெய்ப்பொருட்டுப் பற்றுக என்றால் பின் மெய்யுணர்தல்
கூறுதலான், இது பிப்பட்டு கூறப்பட்டது.
நா. 0.

ந. கூ-வது.—மெய்யுணர்தல்.

மெய்யுணர்த லென்பது, எக்காலத்தினும் அழியாது என்னிடத்தில் அம் சிற்கும் பொருள் இதுவேண உணர்தல். இது பற்றிரத் தூ : த ரது உள்ளங்கழச்சியாதலான், துறவுடைமையின்பின் கூறப்பட்டது.

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பாயமின்றே
மெய்யுணர் வில்லா கவற்கு.

கட்ட

క్రా నవ్ గ్ర వీ య ల్

இ - ன :—ஜூ உணர்வு எய்தியக்கண்ணும் - மெய்முதலாகிய பொறிகள் ஜூந்தினாலும் அறியப்படுவனவெல்லாம் அறிந்த இடத்தும், மெய்யுணர்வு இல்லாதவற்கு - உண்மையை அறியும் அறிவு இல்லாதாற்கு, பயம் இன்று - (அதனுண்) ஒரு பயன் உண்டா காது. [ஏகாரம் அசை.]

இஃது, எல்லா ஞானங்களையும் அடைகிறுப்பினும் மெய்ஞ்ஞா னம் இல்லையேல் பயன் இல்லை யென்றது. ரூக்க.

**பொருள்ல வற்றைப் பொருளென் தண்ரும்
மருளானும் மாண்ப பிறப்பு.**

இ - ள :—பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளான்-பொருளால்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே, மானு பிறப்பு ஆம் - மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாரும்.

[அ குத்துள் கொள்ளுதலே உணர்தலாதலால்,
“பொருளென்று உணரும்” என்பதற்குப் “பொருளாகக்
கொள்கின்ற” என்று உரைத்தனர்.]

இது, மெய்யுணருங்கால் மயக்கம் காண்பாலேயின் பிறப்பு
உண் டா மென்றது.
நடில்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இ - ள் : —எப்பொருள் எத்தன்மைத்தாயினும் -
யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும், அப்பொருள்
மெய் பொருள்கான்பது அறிவு - அப் பொருளினுடைய
உள்மையைத் தான் உண்மையாகக் கான்பது (யாதொன்று
அஃது) அறிவாம்.

மெய்யென்பதும் அறிவென்பதும் ஒன்று. என்னே ?
எக் காலத்தும் ஒரு தன்மையாகி அழியாது நிற்றலின்
மெய்யாயிற்று; எல்லாப் பொருளையும் காண்டலால் அறிவுயிற்று.

குடி

மெய்யுணர் துல்

[அப்பொருளினுடைய உண்மையைத்தான் - அப்பொருளினுடைய (நாமரூபங்களைவிட்டு) உண்மைத்தன்மையையே, உண்மையாக - மெய்ப்பொருளாக.]

இது, பொருள்களுடைய உண்மையைக் காண்பது அறிவா மென்றது.
நட்சிரு.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது தறிவு.

இ - ள் :—பிறப்பு என்னும் பேதைமை நீங்க-பிறப்பாகிய அறி யாமையினின்று நீங்க, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - பிறவாமையாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்

பிறவாமை சிறங்கதாதவின் சிறப்பு என்னப்பட்டது.

இது, தான் பிறந்தானுக வும் செத்தானுகவும் கருதுகின்ற அறி யாமையைவிட்டுத் தான் சாவில்லாதவருகவும் பிறப்பில்லாதவருக வும் நிற்கிற நிலைமையைக் காணவேண்டுமென்றது. நட்சிரு.

ஒர்த்துள்ளாம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

இ - ள் : —உள்ளாம் உள்ளது ஒர்த்து ஒருதலையாக

உள்ளரின் ~ உள்ளமானது உள்ளபொருளின் ஆராய்ந்து
ஒருதலையாக உணரு மாயின், பேர்த்து பிறப்பு
உள்ளவேண்டா - பின்னைப் பிறப்புண் டென்று நினையாதொழிக.

[ஒருதலையாக - உண்மையாக. ஒருதலையாக என்பது
எறு கெட்டு கின்றது.]

இது, மெய்யுணர்ந்தவர்கள் பிறப்பு உண்டென்று
நினையா

குசு

17

துறவு வியல்

தொழிக என்றது
நடந்து.

ஐயத்தின் நீங்கித் துணிச்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

இ - ள : — ஐயத்தின் நீங்கி துணிச்தார்க்கு —
(மெய்ப்பொ ரூளை) ஐயப்படுதலினின்று நீங்கித்
துணிச்தவர் கருக்கு, வையத் தின் வானம் நணியது
உடைத்து - இவ்வுலகத்தைப் போல மேலுலகம்
அணித்தாம்தன்மை யுடைத்து.

துணிச்த அறிவின் கண்ண தெல்லா உலகு மாதவின்,
அவ்வறி
வுடையார்க்கு எல்லா உலகமும் ஒருங்குதோற்றும். ஆதலால்,
வையத்தின் வானம் அணித்தா மென்றார்.

இது, மெய்ப்பொருளை யுணர்ந்தார் எவ்விடமும் அறிவு
ரென்றது.
நடந்து.

இருணீங்கி இன்பம் பயக்கும், மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

இ - ள :— மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு
மயக்கத் தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவை யுடையார்க்கு,
இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அறியாமையாகிய இருள் நீங்கி

முத்தியாகிய இனப்பம் உண்டாகும்.

இது, மெய்யுணர்ந்தார்க்கு வினாவிட்டு முத்தியின்பம் உண்டாகு மென்றது.

நடுள்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார், தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி:-

கந்த

இ - ள :— ஈண்டு மெய்ப்பொருள் கற்று கண்டார் - இவ்விடத் தே மெய்ப்பொருளை அறிந்து தெளிந்தாரே, மற்று ஈண்டு வர்ரா கெறி தலைப்படுவர் - மீண்டு இவ்விடத்து வாராத வழியினைட்டைவர்.

[கண்டாரே என்பது ஏகாரம் கெட்டு சின்றது.]

இது, கல்வியால் அறிவை அறியப் பிறப்பு அறு மென்றது. [அறிவு - மெய்ப்பொருள்.]

நடுத்து.

சார்புணர்ந்து சார்பு கெட்டாலுமுகின், மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்.

இ - ள :— சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் - (தன்சூச்) சார்வனவற்றை அறிந்து அவற்றின் சார்வ கெட ஒழுகுவது யின், மற்று அழித்து சார்தரா சார்தரும் நோய் - அவ்வொழுக்கத் தினை அழித்துச் சார்தலைச் செய்யா சாரக்கடவு துண்பங்கள்.

சார்வ கெட ஒழுகல் - வினைச்சார்வ கெட ஒழுகல். அஃதாவது, காமம் வெகுனி மயக்கம் இன்றி மெய்யுளர்ச்சிபான் ஒழுகுதல்.

அஃது, உண்மையைக் கண்ட அக்காட்சியைத் தப்பாமல் முடிய கிறப்புறயின், சாரக்கடவுதாய் கிற்கின்ற வினை சாராதே விட்டுப் போ மென்றது.

நடுத்து.

காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றின்
நாமம் கெடக்கெடும் நோய்.

இ/ஏ :—காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றின்
கெட - ஆசையும் வெகுளியும் மயக்கமும் என்னும் இவை
நது நாமம் போக, நோய் கெடும் - வினை போம்.

நாமம்
முன்றி

வினை கெடுதற்கு வழி இது வென்று கூறினார்.
நகூ.

கஞக

நெ-வது.—அவா வறுத்தல்.

அவாவறுத்தலாவது, பொய்ப்பொருள்கள்மேல் செல்லும் ஆசை யைத் தவிர்த்தல். முத்திக்குக் காரணம் மெய்யுணர்தலே அமையு மாயினும், பின்னும் உடம்போடு நிற்றவின் தான் விட்ட பொருள்கள் மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம். ஆத லான், இதனைத் தவிரவேண்டு மென்று எல்லாவற்றிலும் பின் கூறி ஞா.

**அஞ்சவ தோரும் அறனே ; ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.**

இ - ள :—ஒருவனை வஞ்சிப்பது அவா - ஒருவனை வஞ்சலை செய்வது ஆசை; (ஆதலான்), அஞ்சவது அறன் - (அதனை) அஞ்சவ தே அறம்.

வஞ்சனைசெய்தலாவது முன்னே நன்றி செய்வாரைப் போல நின்று பின்பு தீக்கதியுள் உய்த்தல். [ஒரும் என்பன இரண்டும் அசை.]

இஃது, ஆசையின்மை வேண்டு மென்றது.

ஈசுக.

**அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் ; அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.**

இ - ள :—அவாஇல்லார் க்கு துன்பம் இல்லாகும் - ஆசையில் ஸார்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உன்டேல் (துன்பம்) தவாது மேல் மேல் வரும் - அது உன்டாயின் துன்பமானது

கெடாது மேன்மேல் வரும்.

இஃது, அவாவால் துண்பம் உண்டாகு மென்றது.
ஈசுடு.

கந்து

அவாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்சூர்ன்றும்
தவா அப் பிறப்பீனும் வித்து.

இ - ள :—எல்லா உயிர்க்கும் எ ரூஸ்றும் - எல்லா
உயிர்க்கும் எல்லா நானும், தவா பிறப்பு ஈழும் வித்து -
கெடாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது, அவா என்ப -
ஆசை யென்று சொல்லுவர் (நல்லோர்).

இது, அவாவாளது துன்பம் தருதலே யன்றிப் பிறப்பைத்
தரு மென்றது.
நகாந.

**அற்றவர் என்பார் அவா அற்றூர் ; மற்றையார்
அற்றூக அற்ற திலர்.**

இ - ள :—அற்றவர் என்பார் அவா அற்றூர் - (பற்று)
அற்றவர் என்பார் ஆசையற்றவரே ; மற்றையார் அற்றூக
அற்றது இலார்
- (ஆசையருது) பற்றினே அறுத்தார் ஆசையற்றூர்
பற்றற்றது போலப் பற்றற்றது இலர்.

[அற்றூக - அத்தன்மைத்தா க - ஆசையற்றூர்
பற்றற்றது போல.]

இஃது, ஆசையுள்ள நாளெல்லாம் பற்றற்றவ ராகா
ரென்றது.

தூஉய்மை என்ப தவாவின்மை ; மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

இ १ ள : —தூய்மை என்பது அவாவின்மை -
(ஒருவர்க்கு) அழுக்கறத்தலாவது ஆசையின்மை ; அது வாய்மை
வேண்ட வரும் அவ்வாசையின்மை மெய் சொல்லுதலை விரும்ப
வரும். [மற்று என் பது ஆசை.]

கந்த

தூற வறவியல்

இது, (பொருள்மேல் ஆசையில்லாதார் பொய்க்கரூ ராதவின்,) மெய் சொல்ல அவாவின்மை வருமென்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று. கூசுரு.

அவாவினை ஆற்ற அறுப்பின், தவாவினை தான் வேண்டும் ஆற்றுன் வரும்.

இ - ள :—அவாவினை ஆற்ற அறுப்பின் - ஆசையை மிகவும் போக்குவரானுயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றுன் வரும் - கெடாத வினை தான் விரும்பும் நெறியாலே வரும்.

[ஆற்ற - மிகவும் - முற்றிலும். கெடாத வினையாவது அறம்.]

இஃது அவாவின்மையால் அறம் கைடு மென்றது. கூசுகூ.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ; யான்டும் அதுவொப்ப தில்

இ - ள :—வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - அவாவின்மை போன்ற மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை ; ஆன்டும் அது ஒப்பது இல் - அவ்விடத்திலும் அதை ஒப்பது பிறிதில்லை.

[மிக்க செல்வம் - உயர்ந்த செல்வம். இவ்விடம் - இவ்வலகம். அவ்விடம் - சுவர்க்க லோகம்.]

இங்கு, அவரவின்மையின் மிக்க தோர் பொருள் இல்லை
யென் ரது.
நகூள.

இன்பம் இடையரூ தீண்டும் ; அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெழின்.

இ - ள :—அவர் என்னும் துன்பத்துள் துன்பம் கெழின் -
அவா

கந்த

அ வாவ று த் தல்

வாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமோயின், இன்பம் இடை ய ரூத ஈண்டும் - இன்பமானது இடையருமல் (வக்கு)மிகும்.

இஃது, அவாவின்மையால் இன்பமும் வரு மென்றது. ஈக்கு.

வேண்டுற்கால் வேண்டும் பிறவாமை ; மற்றது வேண்டாமை வேண்ட வரும்.

இ - ள : — வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் ; (ஒருவன்) விரும்புங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும் ; அது வேண்டாமை வேண்ட வரும் - பிறவாமை (பொருளை) விரும்பாமையை விரும்பத் தானே வரும்.

இஃது, அவாவின்மையால் பிறவாமையும் வரு மென்றது. ஈக்கு.

ஆரா இயற்கை அவாநிப்பிள் ; அந்நிலையே பேரா இயற்கை தரும்.

இ - ள : — ஆரா இயற்கை அவா நிப்பிள் - நிறையா இயல்பினை யுடைய ஆசையை விடுவஞ்சின், அங்நிலையே பேரா இயற்கை தரும்(அது) விட்டபொழுதே அழியாத இயன்பினைத் தரும்.

இயல்பாவது, என்றும் ஒருபடிப்பட்டது.

இது, அவாவின்மையால் உயிர் தனது மெய்யுருவைப் பெறு மென்றது.
ஈல 0.

五版(五)

ஊழியல்.

ஊழியலாவது, ஊழினது இயல்பு. ஊழாவது, முன்புசெய்த விளை பின்புவிளையும் முறை. மேல் கூறிய அறப்பகுதியும், இனிக் கூறுகின்ற பொருப்பகுதியும் இன்பப்பகுதியும் முன்செய்த நல்விளை யால் வருதலையும், அவற்றிற்கு மாறுஞ பாவழும் வறுமையும் தன் பழும் தீவினையால் வருதலையும் அறியாதே பலமக்கள் தமது முயற் சியால் வந்ததென்ப. அஃது அன்று என்பதற்காக இது கூறப்பட்டது. ஒருவன் செய்த விளை தனது பயனை வழுவின்றிப் பயத்தல் அறத்தின் ஆகுமாதலான், இஃது அறத்தின் இறுதிக்கண் கூறப் பட்டது.

ந. ஏ.வது.—ஊழி.

அஃதாவது, ஊழிதுடைய தன்மையைக் கூறுதல்.
[ஊழி
இன்ன தென்பது மேலே உரைக்கப்பட்டது.]

ஆகூழால் தோன்றும் அசைவின்மை
கைப்பொருள் ;
போகூழால் தோன்றும் மடி.

இ - ள :—கைப்பொருள் ஆகும் ஊழால் அசைவின்மை

தோன் ரும் - (ஒருவனுக்கு) ஆக்கத்தைக் கொ கெக்கின்ற
ஊழ் தோற்றினால் முயற்சி தோன்றும் ; போகும் ஊழால் மடி தோன்றும் - (ஆக்கத்
தின்) அழிவைக் கீழேக்கின்ற ஊழ் தோற்றினால் மடி தோன்றும்.

இஃது, ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான
முயற்சியும் முய ஸாமையும் ஊழால் வரு மென்றது.
நனக.

கந்தக்

பேதைப் படுக்கும் இழலூழும் ; அறிவகற்றும்
ஆகலூழும் உற்றக் கடை.

இ - ள் :—இழவு ஊழ் பேதை படுக்கும் - கெடுக்கும்
னூழும் (தோன்றினால்) அறியாமையை உண்டாக்கும் ; ஆகல்
ளூழ் உற்றக் கடை அறிவு அகற்றும் - ஆக்கும் ஊழ்
தோன்றினால் அறிவை விரிக்கும்.

இஃது, அறிவும் அறியாமையும் ஊழால் வரு மென்றது.
நெட.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யநிவே மிகும்.

இ - ள் :—நுண்ணிய நூல் பல கற்பினும் - (ஒருவன்)
நுண்ணி தாக ஆராப்ந்த நூல்கள் பலவற்றையும் கற்று வையினும்,
மற்றும் தன் உண்மை யநிவே மிகும் - பின்னையும் தனக்கு
இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும்.

மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். “அஃது
எற்றுக்கூ, கல்வியன்றே காரணமாம்? ” என்றார்க்குக்
கல்வியுண்டாகினும் ஊழானுகிய அறிவு வலியுடைத் தென்று இது
கூறிற்று. நெட.

ஊழிற் பெருவலி யாவுள்? மற்றொன்று
குழினும் தான்மூங் துறும்.

இ - ள :— ஊழின் பெருவலி யா உள் - ஊழினும் மிக்க
வல் யுடையன யாவை உளி மற்று ஒன்று குழினும் தான்
மூங்துதும் - பிறிது ஒன்றை ஆராயும் காலத்தும் தான்
முற்பட (ஆராய்ச்சிக்கு உடன்பட்டு) நிற்கும்.

தங்கள்

ஊழியல்

இஃது, ஊழே எல்லாவற்றினும் பெரிய வலியை
உடைத் தென்றது.

நாசம்.

நல்லவை யெல்லாம் தீயவாம் ; தீயவும்
கல்லவாம் செல்வம் செயற்கு

இ - ள :— செல்வம் செயற்கு தீயவும் நல்லவாம்— செல்வத்தை
உண்டாக்குதற்கு (முன்பு தனக்குத்) தீதாயிருந்தனவும் நன்

ரும் ; (செல்வம் அழித்தற்கு)

செல்வத்தை இல்லையாக்குதற்கு

வெல்லாம் தீதாம்.

நல்லவை யெல்லாம் தீயவாம் -

(முன்பு தனக்கு) நன்றாயிருந்தன

ஆகூழி உற்ற காலையில் தீயகருவிகள் நல்லகருவிகளாய்ச் செல்
வத்தை ஆக்குமென்றும், போகூழி உற்றகாலையில் நல்லகருவிகள்
தீயகருவிகளாய்ச் செல்வத்தை அழிக்குமென்றும் இது கூறிற்று.

பரியினும் ஆகாவாம் பாலல்ல ; உய்த்துச்
சொரியினும் போகா தம.

இ - ள :—பால் அல்ல பரியினும் ஆகாவாம் - (ஊழால்) தம் முடைய பகுதியல்லாதனவற்றை வருங்கிக்காப்பினும் (தமக்கு) ஆகா ; தம உய்த்து சொரியினும் போகா - (ஊழால்) தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டுசென்று சொரிந்துவிடினும் போகா.

[ஆம் என்பது அசை.]

இது, முன்புள்ள செல்வம் காவல்படுதலும்
களவுபோதலும்

ஊழினுலே ஆகுமென்றது.
நடந்து.

வகுத்தான் வகுத்த வகையல்லால், கோழி
தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது.

கந்தி

இ - ள் :— வகுத்தான் வகுத்த ஏகை அல்லால் - விதானம் பண்ணினாவன் விதானம்பண்ணினா வகையினுணல்லது, கோடி தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது - கோடிபொருளை ஈட்டினவனுக் கும் (அதனால் வரும்) பயனைக் கோடல் அருமையுடைத்து.

[விதானம் பண்ணினாவன் - ஒவ்வோர் உயிரின் விளையின்ப யனை அஃதஃது அநுபவி க்கும்படி விதித்தவன். விளைப்பயன்சடமாதலால், தன்னைச்செய்த உயிரை அறிக்கு பொருந்தாது. அதனை அறிந்து பொருத்துவோன் கடவு ளென்பது ஆசிரியர் கொள்கை. “இரங்கும் உயிர்வாழ்தல் வேண்டின்பரங்கு, கெடுக உலகியற்றி யான்” என்று பிறுங்டும் கூறியுள்ளார்.]

இது, பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ் வேண்டு மென்றது.
நீங்கள்.

இருவே றுலகத் தியற்கை, திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

இ - ள் :— திரு(வினராதலும்)தெள்ளியர் ஜூதலும் வேறு வேறு செல்வமுடையராதலும் தெள்ளியராதலும் வேறு வேறு(ஜூழி னால் வருமாதலான்), இருவேறு உலகத்து இயற்கை - இரண்டு வகை (யாதல்) உலகத்தின் இயல்பு.

[தெள்ளியர் - அறிவுடையார். தெள்ளியராதலும் என்றதனுடன், திருவினராதலும் என்று கொள்ளப்பட்டது.]

இடு, செல்வத்தை அளிப்பதும் அறிவை
வேறு ஜ்ஞா மென்றது.

அளிப்பதும் வேவ்

நன அ.

துறப்பார்மன் துப்புர வில்லார், உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

கங்கி

ஊழியல்

இ - ள :—துப்புரவு இல்லார் துறப்பார்
இல்லாதார் துறக்க அமைவர், உறல் பால

- நுகரும் பொருள்
ஊட்டாது கழியும்

எனின் - தமக்கு வந்துறும் துண்பப் பகுதியானவை உருது
போ மாயின்.

〔மன் என்பது அசை. ஊட்டாது என்பது ஈறு
கெட்டுகின்றது. துன்பப்பகுதியானவை - துன்பத்தைக்
கொடுக்கும் ஊழைச் சேர்ந்தவை.〕

இது, துறவறம் ஊழினால் வரு மென்றது.

நான்

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவது தெவன்?

இ - ள :—நன்று ஆம் கால் நல்லவாக காண்பவர் -
நன்மை வரும் காலத்து நன்றாகக் கண்டவர்கள், அன்று ஆம்
கால் அல்லல் படுவது எவன் - தீமை வரும் காலத்து அல்லல்
படுவது யாதினுக்கு?

அறிந்தவர்கள் வருவனவெல்லாம் இயல்பென்று
கொள்ள வேண்டு மென்று இது கூறிற்று.
நான்.

ଅନୁଷ୍ଠାନିକ ପ୍ରକଳ୍ପଙ୍କ ମାଧ୍ୟମରେ

எனது நூல்களுக்குத்
தென்னைப்பிரிக்காவிலிருந்து போருஞ்சுதலிய
இந்திய கோதரர்களின் பேயர்கள் முதலியன.

மகாரா-ா-ப்ரீ	ப	வி
பே. வி. ரெ. கமசிவாய முதலியார், மாயவரம்	...	5
5 ரா. இராமச்சந்திர காட்டி, போர்ட் எலிசபெத்	...	2
2 உ. கி. நாராயணசாமி காட்டி, கெட்டுப்பாளையம்	...	0
2 பே. த. சுப்பிரமணிய பிள்ளை, பரங்கிப்பேட்டை	...	0
10 உ. கா. ரெங்கசாமி படையாட்சி அங்கு கம்பெனி, கீழ்ப்பெரும்பள்ளம்	...	0 10
0 வெ. நாராயணசாமி முதலியார், தில்லையாடி	...	0 10
0 கேளிவாச வாண்டையார், மோரிஸ்	...	0 2
0 மு. சுப்பிரமணிய செட்டியார்	...	0 10
ப. க. கரத்தா படையாட்சி, சிதம்பரம் கோயில் பத்து	...	0 3
0 ஆர். வேலுப்பிள்ளை, போர்ட் எலிசபெத்	...	2 2
0 க. முத்துப்பத்தர், காங்கிரஸ்காகம்	...	0 5
0 ப. ஆறுமுக முதலியார், மேலக்கட்டளை செம்பொன்றகோயில்	...	1 1
0 வே. முத்தைய படையாட்சி, பனங்குடி	...	0 5
0 எஸ். பொன்னுசாமி பிள்ளை, திருவாஞர்	...	0 10
4 பொ. மாரிமுத்துப் பிள்ளை, தில்லையாடி	...	0 5
0 த. முத்துசாமி படையாட்சி, மேஹர்	...	0 5
0 ரா. கோவிச்தசாமி படையாட்சி, உழையாள்புரம்	...	0 5
0 பெ. இருளப்ப படையாட்சி, நாச்சகட்டண	...	0 5
0 மா. சிவலிங்க படையாட்சி, மேஹர்	...	0 5

0 ரா. முத்தைய படையாட்சி, தாக்டாம்பட்டணம்	...	0	5
0 ச. பக்கிரி படையாட்சி, குமாரகுடி.	...	0	5
0 நா. சவுரினாயுடு, ஆக்கர்	...	0	5
0 மு. குப்புசாமிபிள்ளை, போர்ட் எலிசபெத்	...	0	5
0 டி. இருஷண்சாமி பிள்ளை ,,,	...	0	2
0 நா. பெருமான் நாயுடு, ,,,	...	0	3
0 இருளப்ப செட்டியார், தில்லையாடி.	...	0	10
0			

த. வழிவேலு பிள்ளை, போர்ட் எலிசபெத்	...	0
2 6 ஜெ. ரெட்டி,
0 2 6 எஸ். எம். டேவிட்,	„	„
... 0 2 6 வி. எம். பொன்னுசாமி நாயக்கர்,	„	„
... 0 5 0 வி. எம். நாராயணசாமி பிள்ளை,	„	„
... 0 4 0 அ. சிங்காரவேலு முதலியார்,	„	„
... 0 3 6 கா. சா. பக்தி படையாட்சி, கிழமுழுர்	„	„
... 0 10 6 குமாரசாமி முதலியார்,	„	„
திருச்செம்பொன்பள்ளி ... 0 2 6

என். எஸ். நாகப்ப படையாட்சி,

போர்ட் எலிசபெத்

சா. சபாபதிபிள்ளை, தில்லையாடி

பொ. கோவிந்தசாமி பிள்ளை, „

கோ. இராஜாங்க நாயுடு, தில்லையாடி

மு. மாணிக்க வாண்டையார், முப்பேத்தங்குடி

வை. வெண்முக வாண்டையார், நூப்போர்ட்

சி. அப்பாவு பிள்ளை, டி ஆர்

ஆ. நாராயணசாமி படையாட்சி,

நடராஜபிள்ளை சாவடி

என். ரங்கசாமி செட்டியார் „

நாயனு நாயுடு, „

கோ. வீரராகவ நாயுடு, „

த. கோவிந்தசாமி படையாட்சி,

தாண்டாமபட்டணம்

ப. நாராயணசாமி படையாட்சி, „

ப. கரும்பாழிர படையாட்சி,

கடாத்தலையன் பாளையம்

சுப்பராய ஆசாரி, தில்லையாடி

வெ. இலக்ஷ்மண மூப்பன், ஆக்கர்

செ. இரத்தினசாமி படையாட்சி,

செம்பொனூர்கோயில்

வே. காத்தபெருமாள் படையாட்சி, சேத்துர்

தி. நாராயணசாமி படையாட்சி, தில்லையாடி

...	0	5	0
-----	---	---	---

...	0	10	6
-----	---	----	---

...	0	5	0
-----	---	---	---

...	2	2	0
-----	---	---	---

...	0	2	6
-----	---	---	---

...	1	1	0
-----	---	---	---

...	5	5	0
-----	---	---	---

...	1	0	0
-----	---	---	---

...	1	0	0
-----	---	---	---

...	0	10	0
-----	---	----	---

...	0	10	0
-----	---	----	---

...	0	10	0
-----	---	----	---

...	0	2	6
-----	---	---	---

...	0	10	0
...	0	10	0
...	1	0	0
	,		
...	5	0	0
...	1	0	0
...	1	1	0

வீ. கோவிந்தசாமி படையாட்சி, ஒழுகமங்கலம்	...	1
10 0		
சி. நா கருத்து படையாட்சி, மேலைபூர்	...	1
10 .. சி. கோதண்டபாணி நாயுடு, தில்லியாடி		
... 1 ..		

த. சுந்தரசாமி பிள்ளை, சந்திரபாடி	... 1 0
0 இ. கேள்வியாச படையாட்சி, வைத்திசூரண்கோயில் ... 1	
0 0 வி. சாமிபிள்ளை, கிம்பர்லி	...
1 0 0 எம். சாமிபிள்ளை	"
1 0 0 வே. வெங்கட்டராம நாயுடு, ..,	
1 1 0 ஶா. அப்பவு நாயுடு, தில்லையாடி	
1 1 3 பா. வெங்கட்டராம நாயுடு, சேந்தூர்	
0 10 0 சொ. உறுத்திராபதி முதலியார், நாங்கூர்	
0 5 0 வை. ஜூரத்தினசாமி படையாட்சி, தில்லையாடி	
0 2 6 ஷ்ரீ. கண்பத், கிம்பர்லி	
0 2 6 சி. நடேச படையாட்சி	
0 1 0 ஶா. சுப்பிரமணிய படையாட்சி, கிம்பர்லி	
0 10 0 கா. மருகிமுத்துப் பிள்ளை, தில்லையாடி	
0 2 6 சொ. கோவிச்தசாமி படையாட்சி	
0 2 0 வை. குமரசாமி படையாட்சி, இராதாநல்லூர்	
0 2 0 மா. சுப்பிரமணிய படையாட்சி	
0 2 0 சொ. நடராஜ படையாட்சி, பாலூர்	
0 10 0 பா. கோவிச்தசாமி பிள்ளை	
0 5 0 ஷு. முனிசாமி பிள்ளை	
0 2 6 பா. கணபதி படையாட்சி	
0 2 6 பெ. நடேசபிள்ளை	
0 2 6 எ. பக்ஞரிசாமி பிள்ளை	
0 5 0 வி. கனகசுபை படையாட்சி, தொடரிப்பட்டி	
0 2 6 ஷு. கேவிச்தசாமி படையாட்சி, நயவிடுரம்	
0 5 0 ஷு. ரெங்கசாமி படையாட்சி, காழியப்ப கல்தூர்	
0 10 0 வ. நடேச ஆசாரி, உத்தரங்கூடி	
0 5 0 கா. சொக்கவிங்கம் பிள்ளை, நீலீர்	

... 0	2	6			
ச. வைஷ்ணவியக் படையாட்சி, புளியங்குறை	...	0	2		6
.	ரெங்கசாமி படையாட்சி, திருவெண்காந்தி	...	0		
5 0	முத்துகுமாரசாமி படையாட்சி, சேந்தன்	...	1		
0 10 0	இ. திருஷ்ணசாமி படையாட்சி,				
.	வைத்தீசுவரன் கோவில்	...	0		
5 0	கோவீந்தசாமி நாயகி, கிம்பாலி	...	0		
10 0	வியராசாமி படையாட்சி, நயனிபுரம்	...	0		
7 6	ஶருக படையாட்சி, மேலக்கட்டளை	...			
0 5 0					

க. பக்கிரி முதலியார், சீர்கானு!

ச. வீரப்பிள்ளை, பத்தம்

வீ. சிவக்கெடுக்குஷ்டி பகடயாட்சி,
அண்ணப்பங்கேட்டை

ஆ. திருஷ்டங்காமி முதலியார், திருமருகுநு
வி. கலிய முதலியார், செபோ ஞர் தோய்ல்

கூ. கோவிஞ்சொமி முதலியார், மேஸ்ப்பாநு
நா. சொக்கலிங்க முதலியார்,

திருச்சொம்பொன்பள்ளி

ச. சரவண முதலியார், „

ச. கந்தசாமி பகடயாட்சி, தின்மீயாடி

பொன்னுசாமி பகடயாட்சி, கிம்பர்லி

ச. மாரிமுத்து பகடயாட்சி, „

க. வைத்திவலிங்க பகடயாட்சி, மேலைச்சாலை

ம. முத்துசாமி பகடயாட்சி, கிம்பர்லி

நா. இராமசாமி செட்டியார், தரங்கம்பாடி

மலைப்பெருமாள் பத்தர், தின்மீயாடி

சா. ஜுதிமூஸ பகடயாட்சி, கிம்பர்லி

எ. ட. கூய்க், „

க. வெங்கடாசல ராஜா, சர்காரி
க. பக்திநி பாட்டுக்காடி,
க. பெருமான் வின்ஸீ, மாநிக்கூக
க. சிவ்னாத் தம்பி பிள்ளை, கல்லூரி
கொ. பக்திரி முதலியார், மேல்ப்பாறை
எஸ். கே. ரஷா கல்விக்க பாணிதான், பிழையார்
கே. கப்பிரமணிய முதலியார்,
திருமலைராஜன்பட்டணம்
பி. எல். செட்டி, சாத்தங்குடி
குமரப்பிள்ளை, ”
இ. இராகுநாத் படையாச்சி, மாயவுரம்
த. வெந்தியப் பிள்ளை, திருச்சியாடி

... 0 5 0

... 0 5 0

... 0 2 6

... 0 5 0

... 0 5 0

... 0 5 0

... 0 3 0

... 0 2 6

... 0 1 0

... 0 2 6

... 0 2 6

...	0	11	0
...	0	1	0
...	0	2	0
...	0	2	0
...	0	2	0
...	0	2	0
...	2	13	4
...	0	1	0
...	0	1	0
...	0	1	0

... 0 1 0

... 1 0 0

... 0 10 0

... 0 2 6

... 0 5 0

... 1 10 0

... 6 14 0

குக மொத்தம் ... வ. 73 14 1

பிரம்பூர், சென்னை. பிள்ளை இடு.

சித்திரை மா 17 வ.

வ. உ. சிதம்பரம் பிள்ளை

K. R. Press, Madras.



